

கைவது ஷன பரிகாரம்

யாழ்ப்பாணத்து நல்லூர்

நீலங் ஆறுமுக நாவலர் அவர்கள்
செய்தது

ஆறுமுக நாவலர்

வித்தியாநுபாலன அச்சகம்

25 தங்கசாலைத் தெரு சென்னை 1

விலை ரூ. 2-50

கணபதி துணை.
திருச்சிற் நம்பலம்.

சௌவதூஷண் பரிகாரம்

ஸ்ரீலட்சு ஆறுமுக நாவலரவர்கள்

செய்தது



இதம்பர சௌவப்பிரகாச வித்தியாசாலைத்
தருமபுரிபாலகர்

ச. பொன்னுஸ்வாமி அவர்களால்

சன்னை :

வித்தியாநுபாலன அச்சகத்தில்
அச்சிடப்பட்டது

8 - ம் பதிப்பு.

துன்முகி, ஆவணி.

செப்டம்பர், 1956.

சிவமயம்.

கடவுள் வணக்கம்

சீர்பூத்த கருவினா லுணர்ச்சி தேங்கக்
சிவமழுத்த நிகமாக மங்க ணோங்கப்
பார்பூத்த புறச்சமய விருள்க ணீங்கப்
பரமழுத்த சைவாலிலை பாரோர் தாங்கப்
பேர்பூத்த சிவானந்தத் தினிது தூங்கப்
பிறைழுத்த சடைமவுலிப் பிரானூர் தங்த
வார்பூத்த வறிவிச்சை தொழிலென் ரேது
மதமழுத்த விநாயகன்றுள் வணங்கி வாழ்வாம்.

(உரிமையுடையது.)

உபோற்காதம்

அங்கி பகவானுகிய பரமசிவன் அருளிச்செய்த வேதாக
மங்களால் உணர்த்தப்படும் சைவசமயமே சற்சமயமாம். இச்
சற்சமயம் வழங்கும் நமது ஆரியகண்டத்திலே மிலேச்சர்க
ளாகிய பாதிரிகள் புகுந்து, இச்சைவத்தை விளக்கும் சிவ
சாத்திரங்களைச் சிறிதும் அறியாமையினுறும், தாங்கள்
முன்னே தழுவிக்கொண்ட தூர்ச்சமயமாகிய சிறிஸ்து
மதத்தின் மேல்வைத்த துரபிமானத்தினுறும், அப்புன்
மதத்தைப் பிரசாரித்தலே தங்களுக்கு எளிதிற் பொருள்
வரும்வழியாய் இருத்தலாலும், இச்சைவத்தை வாய்மொழி
யாலும் சூருட்டுவழிமுதலிய பல புத்தகங்களாலும் அகியாய
மாகவே தூணிக்கிண்றார்கள்.

வித்தியாநுபாலன அச்சகம்,
ஞ. 300, தக்கசாலைத் தெரு, சென்னை-1.

நமது சிவசாத்திரங்களைச் சிறிதும் அறியாதவர்களும், அப்பாதினிகளது பொய்ந்தாலாகிய விவிலியதாலே முற்றும் வாசியாதவர்களும், தருக்கநாலிலே அற்பமேனும் பயிலாத வர்களுமாகிய சில சணங்கள் அத்துடைணங்கள் ஒக்குமென்று மதிமயங்கி, சிறில்துசமயப் படுகுழியில் வீழ்ந்து கெடுகின் ரூர்கள்.

யாம் அதனைக் கண்டிரங்கி, சைவத்தின்மேல் அப்பாதகர்களால் ஏற்றப்படும் ஆலைணங்களாலே ஒருவரும் கெடாது சைவத்தின்வழியே நின்று உய்யும்பொருட்டு, அத் தூஷணங்கள் எல்லாவற்றையும் நியாயமாகவே களைந்து மெய்யறிவுச்சுடர் கொளுத்துகின்ற இந்தச் சைவதூஷண பரிகாரம் என்னும் பிரபந்தத்தை, பரமகாருணிகராகிய பரம சிவனது திவ்வியப்பிரசாதத்தினுலேயே செய்தோம்.

திருச்சிற்றம்பலம்.

வேதநாயகனே போற்றி விண்ணவர் தலைவர் போற்றி மாதொரு பாகா போற்றி மறுசம யங்கண் மாளப் பேதகஞ் செய்வாய் போற்றி பிஞ்ஞாகா போற்றி யான்செய் பாதக மனைத்துங் தீர்க்கும் பராபரா போற்றி போற்றி.

திருச்சிற்றம்பலம்.

ஸ்ரீ வேதாகமோக்த சித்தாந்த சை வப்பிரிகாசசமாசீய

விக்கியாபனம்

அகிலலோகபூஷணமாய், அவித்தியாசோஷணமாய், அநாசாரபேஷணமாய், அநந்தசகபோஷணமாய், அசேஷாரிகுலடிவேணமாய், ஆதிசச்சருதி கோஷணந்தாங்கி அதுலசம்ஸ்கிருதபாஷணமோங்கி விளங்காவின்ற புண் ணியழுமியாகிய பரதகண்டத்திலே, வடக்கின்கண்ணே திருவேங்கடமும், தெற்கின்கண்ணே சூமரியும், எல்லையாகவுடைய திராவிடம் என்னும் தமிழ்நாட்டின்கண்ணும், அத்தமிழ்நாட்டாரே பெரும்பான்மையுங் குடி யேறப்பெற்ற ஈழதேசத்தின்கண்ணும் வசிக்கும்

சைவசமயிகளே !

அநாதிமலமுத்தராய், சர்வவியாபகராய், வித்தியராய், சித்தியாநந்தராய், சுவதந்திரராய், சர்வஞ்ஞராய், சர்வானுக்கிராககராய், சர்வகர்த்தாவாய், அசலராய், சின்மாத்திரமூர்த்தியாய், அதுலராய், அதிகுக்குமராய், அதிமகானுய், சாந்தராய், சர்வதோமுகராய், சிருபாதிகராய், சுவபரப்பிரகாசராய், அதிபரமாப்தராய் உள்ளபரசிவனே எம்மாற் செவிக்கங்காடும் பரமபதி.

அப்பாசிவனுணவர், அநாதிசித்தமூலமல் பெத்த பசக்காகிய ஆன்மாக்கண்மேல் வைத்த பெருங்கருணையினுலே, பஞ்சசத்திருப் பஞ்சமந்திரத்துமானுயை சதாசிவனுய், பிரதமமகாசிருஷ்டயாரம்பத்திலே, முதனுலாகிய சருதியை

அருளிச்செய்தார். சுருதியாவது: பரமாப்தரால் உபதேசிக் கப்பட்ட பாரமார்த்திக வாக்கியமாய், ஆண்மாக்களுக்குப் புத்தி முத்தி சாதனோபாயஞாநத்தைப் போதிக்குஞ் சாஸ்திரமாம். அந்தச்சருதி, சாமானிய விசேஷபேதத்தால், வேதம் ஆகமம் என இரண்டு விபாகமாய் இருக்கும்.

அவற்றுள், வேதமானது: இருக்கு யச் சாமம் அதாவத் என நான்காம். இவை அற்பச்சருதிவாக்கியம், பிரபலச் சுருதிவாக்கியம் என இருபகுதிப்படும். அவற்றுள், அற்பச் சுருதிவாக்கியம் கர்மானுட்டானக் கிரமங்களைச் சொல்லும். பிரபலச் சுருதிவாக்கியம் அத்தியான்மகஞானத்தைச் சொல்லும். இது முப்பத்திரண்டு உபசீஷத்தாய் இருக்கும். இவ் வேதங்களுக்கு வழிநூல் சைவம் முதலிய புராணங்களும் ஸ்மிருதிகளுமாம். சார்புநூல் கற்பகுத்திரம் முதலிய அங்கங்களாம்.

ஆகமானது காமிகம் யோகஜம் சிந்தியம் காரணம் அசிதம் தீப்தம் சூக்குமம் சகச்சிரம் அஞ்சமான் சுப்பிரபேதம் விசயம் நிச்சவாசம் சவாயம்புவம் ஆக்கினேயம் வீரம் ரெளவம் மகுடம் விமலம் சந்திரஞாம் முகவிம்பரம் புரோத்தீதம் லளிதம் சித்தம் சந்தானம் சர்வோக்தம் பாரமேசுரம் கிரணம் வாதுளம் என இருபத்தெட்டாம். இவ்வாகமங்கள் மாந்திரமெனவும், தந்திரமெனவும், சித்தாந்தமெனவும் பெயர் பெறும். இவை சதாசிவனுல் அந்தேசூரருக்கும், அந்தேசூரால் ஸ்ரீகண்டருக்கும், ஸ்ரீகண்டரால் தேவாங்களுக்குர், தேவர்களால் முனிவருக்கும், முனிவர்களால் மனுருக்கும், மனுடரால் மனுடருக்கும், உபதேசிக்கப்படும். இன்னை முபதேசிக்கப்படுங்கால் உளவாகிய சம்பந்தம் ஆறும், முறையே பரசம்பந்தம் மகாசம்பந்தம் அந்தராளசம்பந்தம் திவ்வியசம்பந்தம் திவ்வியாதிவ்வியசம்பந்தம் அதிவ்விய

சம்பந்தம் எனப்பெயர்பெறும். இவ்வாகமங்கள் தனித் தனியே, ஞானபாதம் யோகபாதம் கிரியாபாதம் சரியாபாதம் என நான்குபாதங்களை யுடையனவாயிருக்கும். அவற்றுள், ஞானபாதம் பதி பசு பாசம் என்னுள் திரிபதார்த்தங்களின் ஸ்வரூபத்தையும், யோகபாதம் பிரானுயாமம் முதலிய அங்கங்களோடு கூடிய சிவயோகத்தையும், கிரியாபாதம் மந்திரங்களின் உத்தாரம் சந்தியாவந்தனம் பூசைசெபம் ஓமம் என்பனவற்றையும் சமய விசேஷ நிர்வாண ஆசாரியாபிழேஷகங்களையும், சரியாபாதம் சமயாசாரங்களையும், உபதேசிக்கும். இவ்வாகமங்களுக்கு வழிநூல் நாரசிங்கம் முதல் விசவாண்மகம் ஈருகிய உபாகமங்கள் இருநூற்றேழுமாம். சார்புநூல் இரத்தினத்திரயம் மோக்ஷகாரிகை பரமோக்ஷ நிராசகாரிகை முதலிய பிரகரணங்களாம். இச்சாத்திரங்களைல்லாம் மூலபாதையாகிய சம்ஸ்கிருதத்தில் உளவாம்.

நமது தமிழ்நாட்டினருக்கு உபயோகமாகும்பொருட்டு, திருஞானசம்பந்தமூர்த்தினாயனார் முதலிய சமயகுரவர்கள் நால்வராலும் வேதங்களின் அர்த்தத்தைப் பெரும்பாலும் அதுசரித்து அருளிச்செய்யப்பட்ட தேவாரம் திருவாசகம் என்னுங் திராவிடவேதங்களும், மெய்கண்டதேவர் முதலிய சிவானுபூதிமான்களால் ஆகமங்களின் அர்த்தத்தையனுசரித்து அருளிச்செய்யப்பட்ட சிவஞானபோதம் சிவஞானசித்தியார் முதலிய திராவிடசித்தாந்தங்களும், உளவாம்.

இந்தால்கள் எல்லாவற்றூலும் உணர்த்தப்படும் சைவமே சந்தமய லக்ஷணங்களொல்லாங் குறைவற அமைந்த சத்திய சமய மென்று சுருதி யுத்தி அனுபூதிகளாலே நிச்சயித்து, ஆசிகால் தொடர்க்கிப் பரதகண்டத்திலுள்ள நமது முன்னேர்களாகிய சகல மகான்களும் அதனையே அங்கிகிரித்துக் கொண்டுவந்தனர். அவ்வாறே நாமனைவரும் அந்தச்

சைவமே சுற்சமயமென்று நிச்சயித்து, அங்கிகிக்கின்றோம். அங்கனமாக.

இப்பொழுது, சிலகாலத்துக்குமுன்னே, இங்கிலாந்து அமெரிக்கா என்னுந்தேசங்களிலுள்ள தூர்ப்பலராகிய சில மிலேச்சர்கள் ஒருங்குதிரண்டு, அந்தாட்டிலுள்ள சண்கக் கிடத்திலேபோய், பரதகண்டவாசிகளுக்குச் சமயக்கிரமம் ஒன்றும் விளங்காதென்றும் தாங்கள் அவர்களைத் திருத்தல் வேண்டுமென்றும், கபடமாகத் தெரிவித்து, இரக்கங்காட்டி, காலன்தோறும் பலபொருள்னுப்ப உடன்படுத்தி, தாங்கள் பாதிரிநியோகத்தைப் பெற்றுக்கொண்டு, இந்தப் பரதகண்டத்திலே டுகுந்து, எங்கள் சமயத்தின் மகிமையை அறியாமையாலும், தாம்பிடித்த துரபிமானத்தினுலும், எளிதிற் பெரும்பொருள் பெறும்வழி வேறின்மையாலும், இக்கலியுகத்திலே மோசேமுதலிய பல்லபெரும்பாதக சிரோ மணிகளாலே கற்பிக்கப்பட்டதாய்ப் பர சீவ பந்த லக்ஷணங்களையும் முத்தில்வருபத்தையும், முத்திசாதனேபாயத்தை பிறவற்றையும் சிறிதாயினும் உள்ளபடி விளக்காததாய் இருக்கும் நாதனமாகிய தங்கள் கிறிஸ்து சமயத்தை இங்கே பரப்பும்படி, முன்று திரிந்தார்கள்.

அந்தப் புன்மத்தை இங்குள்ளாரோராவரும் அங்கிகாரியாமையை அறிந்து ஒருங்கும்ச்சி செய்துகொண்டு, இக்காலத்திலே சீவனத்துக்குப் பெரும்பாலும் வேண்டும் பாதையாகிய இங்கிலிஷைப் படிப்பித்தும், ஒவ்வொர் நியோக வியாசத்தாற் பொருள்கொடுத்தும், சற்புத்தியும் சமயப்பத்தியுமில்லாத சில ஏழைச்சனங்களைத் தங்கள் வசமாக்கினார்கள். அந்தச்சனங்கள், முன்னே தாங்கள் அனுஸ்தித்த சைவ நிலையை விட்டமையாலும், பின்னர் தாங்கள் சார்ந்த

கிறிஸ்துமதத்தைப் பொருள்வாஞ்சைபற்றிப் புறங்கொண்ட தன்றிச் சிறிதும் உட்கொள்ளாமையாலும், உபயசமயப் பிரஷ்டராப், எரிவாய் நரகத்திற்கு ஆளாயினார்கள்.

இன்னும், அப்பாதிரிகள் பணச்செருக்கினாலும், மதி மயக்கத்தினாலும், சுற்றுங்கூசாமல், சிவன் கடவுள்ள ரென்றும், அவர் பிசாசென்றும், வேதாகமங்கள் பொய்து வென்றும், சைவசமயம் தூர்மார்க்கமென்றும், சைவர்கள் அஞ்ஞானிகளைன்றும், அவர்கள் பிசாசின் அடிமைகளைன்றும், பெருந்தாஷணங்களைப் பேசித் திரிந்து, குருட்டுவழி மும்மார்த்திலக்ஷணம் தூராசாரவிருத்தாந்தம் முதலிய பல தூஷண புத்தகங்களையும் அச்சிற்பதிப்பித்துப் பரப்பி, சைவ நூல்களினுண்மையை உணராத சிலபேதைகளை மயக்கிக் கெடுக்கின்றார்கள்.

சிவினாருவரே பரமபதியென்றும், சைவமே சுற்சமய மென்றும் துணிந்த சைவர்களாகிய நாங்கள், மேற்கூறிய வாரே இந்தப் பாதிரிப்புல்லர்கள் செய்யும் சிவதூஷணம் சிவசாஸ்திர தூஷணம் சிவாசாரிய தூஷணம் முதலிய அதி பாதகங்களைக் கண்டும் அவர்களைக் கண்டியாது மென்னமாக விருத்தலும், அவர்களால் ஆரோபிக்கப்படுங் தூஷணங்களை, சைவநூலுணர்ச்சி சிறிதுமின்மையால், மெய்யென்று மயங்கி, அவர்களுடைய சிறிஸ்துமதப் படிக்குழியிலே சில் வீழ்ந்து கெடுதலைக் கண்டும் அத்தூஷணங்களைப் பரிசரித்துச் சைவத் தின் மகிமையையுபடுத்தித்துக் கிறிஸ்துசமயத்தை சிராகரி பாது வாளாவிருத்தலும், அதிபாதகமேயாம்.

சிவதூஷணம் முதலியைசெய்தலும், அவற்றைக் கேட்டுக்கொண்டு வாளாவிருத்தலும், அதிபாதகம் என்பதற்குப் பிரமாணம் வருமாறு:—

சார்வோக்தம் என்னும் சிவாகமத்தின் உபபேதம்
ஐந்தனுள் ஒன்றுகிய சிவதருமோத்தரம்.

(அருவது பாவசியல் 7—11)

தாரகன் றன்னைச் சாதத் தடங்கடற் றனார்வார் தம்மைப்
பாரகன் றனையும் பாரும் படைத்தவன் றனையும் பாங்காற்
காரகன் றன்னை வாங்குங் கடவுளைக் கயந்த நெஞ்சர்
நாரகர் மீனு நாஞ்சும் பிற்திய னவிற்று வாமே.

இ - ஸ். பிறவியாகியபெரியகடவில்கண் அமிழ்தி வருந்து
வோரை (அக்கடவினின்றும்) கடப்பிப்பவராயும் (உலகத்தைக்)
காக்கும் விள்ளுனவையும், பூமியையும் (பிற உலகங்களையும்) படைக்
கும் பிரமாணவையும், முறைவழுவாமல் சிருட்டிப்பவராயும் சங்கரிப்
பவராயும் உள்ளபரமசிவனை இகழ்ந்த மனத்தினையுடையவர்கள்
நரகத்தின்கண்ணே நெடுங்காலம் கிடப்பார்கள். (அவர்கள் அங்கே
அநுபவிக்கும் யாதனையையும்) அங்கரகத்தினின்று திரும்புங்காலத்
தையும், மேல்வருஞ் சுவர்க்கரகவியலின்கண்ணே சொல்வாம்.
எ - று.

உப்பிலி யாதி முத்த ஞேதிய வேதமாகிக்
நொப்பியர் வரைப்பார் நின்தை யுரைப்பவ ருன்னு வாரும்
வெப்பெரி சிரயங் தன்னுள் வீழ்ந்துவெங் துருகி வீயார்
எப்பொழு தேறு வாமென் றினைத்தினைத் தேங்குவாரே.

இ - ஸ். தமக்கு நிகரில்லாத அநாகிமலமுத்தராகிய சிவன்
அருளிச்செய்த வேதாகமங்களை அறிந்து சங்தேக விபீதமறப்
போதிக்கு மாசாரியரையும் இகழ்ந்து பேசுவார்களாகில், அவர்
களும் வெம்மையையுடைய எரிவாய் நரகத்தின்கண் வீழ்ந்து,
(உடம்பெல்லாம்) வெந்து, (ஊனெய்யெல்லாம்) உருகி, (இங்ஙனம்
அயருறவும் அந்த யாதனைசீர்த்தினின்றும்) நீங்காராகி, (இங்கர
கத்தினின்றும்) எக்காலங் கரையேறுவோமென்று வாடிவாடி
ஏக்கமடைவார்கள். எ - று.

ஒப்பிலா வாதி முத்த ஞேதிய பனுவ லோர்ந்து
தப்பறச் சாற்று மாசான் றன்னையு மிகழ்ந்து சாற்றில்
வெப்பெரி சிரயங் தன்னுள் வீழ்ந்துவெங் துருகி வீயார்
எப்பொழு தேறு வாமென் றினைத்தினைத் தேங்குவாரே.

இ - ஸ். தமக்கு நிகரில்லாத அநாகிமலமுத்தராகிய சிவன்
அருளிச்செய்த வேதாகமங்களை அறிந்து சங்தேக விபீதமறப்
போதிக்கு மாசாரியரையும் இகழ்ந்து பேசுவார்களாகில், அவர்
களும் வெம்மையையுடைய எரிவாய் நரகத்தின்கண் வீழ்ந்து,
(உடம்பெல்லாம்) வெந்து, (ஊனெய்யெல்லாம்) உருகி, (இங்ஙனம்
அயருறவும் அந்த யாதனைசீர்த்தினின்றும்) நீங்காராகி, (இங்கர
கத்தினின்றும்) எக்காலங் கரையேறுவோமென்று வாடிவாடி
ஏக்கமடைவார்கள். எ - று.

அருந்திர வியத்தை யாசா ஞரும்பொரு ளதை யார்க்கும்
பரம்பரன் பகர்ந்த வாக்கைப் பரித்தபுத் தகத்தைப் பற்றிக்
கரந்தவர் முன்னஞ் சொன்ன கரிசர்க் கொரு மூவர்க்கும்
வரும்பல முடையர் பாவ மனைத்தையு மருவி ஞாரே.

இ - ஸ். சிவத்திரவியத்தையும் அருமையாகிய குருத்திரவிய
யத்தையும் யாவர்க்கும் மேலாகிய சிவன் அருளிச்செய்த திரு
வாக்கை எழுதிய திருமூறையையும் விரும்பிக் களுடுசெய்தவர்கள்
முந்தூரிய (சிவநித்தகர் வேதாகமசிந்தகர் குருநித்தகர் என்னும்)
மூவர்களுக்கும்வரும் தீவினைப்பயன்களைடையவராவர். (அங்ஙன
மன்றி) எல்லாப் பாவத்தையுன் செய்தவருமாவர். எ - று.

அறைந்த விவர்க ளனைவர்களு மதிபா தகரே யெனவறிக
சிறந்த வினையே தீவினையு ளதிபா தகந்தா னெணத்தெளிக்
நிறைந்த துயரே நெடுநாளே யிதனிற் பலமு மெனானினை
மிறிந்த வதிபா தகபேதங் தனையு மினியாம் பேசுவமே.

இ - ஸ். (இங்ஙனம்) கூறிப்போந்த சிவநித்தகர் முதலிய
இவர்களெல்லாரும் அதிபாதகர்களென்றறியக் கடவாய்; இவ்வதி
பாதகமே சுகலபாவங்களுள்ளும் அத்தியந்தகோரபாவமென்று

உரூரக்கடவாய்; இவ்விபாதகத்தினால் வருந்துயரமும் பெருங்தயரமென்றும் அதை அனுபவிக்குங்காலமும் கெடுங்காலம் என்றும் சிந்திக்கக்கடவாய்; இதன்கூரையை அபிபாதகபேசத்தையும் இனியாம் சொல்வாம். எ - று.

வேதம், மந்திரம்—மொழிபெயர்ப்பு.

“சணங்களிடத்து (அந்தரியாமியாய் நிற்கும்) பரனுகிய அந்த உருத்திரனைப் புத்தியினால் உள்ளே பற்றுவர்கள் சுசியத்தை நாவினுலே கிரகிப்பவர்கள்.”

இ - ஞ. பரன்-எல்லாரினும் உயர்ந்தவன். உருத்திரன்—ஆணவமாகிய நோயை ஓட்டுபவன். சுசியம் - தானியம். அதற்கு இங்கே தானியவிகாரமாகிய அன்னம் எனப்பொருள்கொள்ளப்படும். குதர்க்கதோனிகாய் அவ்வருத்திரனை உள்ளேபற்றுத் தவர்கள் மலத்தையே காவினால் கிரகிப்பவர்கள் என்பது அப்பிரஸ் துதப் பிரசம்ஸாலங்காரத்தாற் பெறப்படும். இதற்கு உபவிருஷ்டனம் வறுமாறு:—

பராசரஸ்மிருதி—மொழிபெயர்ப்பு.

நற்றகை யுருத்திர நாய கன்றனைப்
பெற்றிடு புந்தியாற் பெரித கத்திடைப்
பற்றிடு வோர்சிதம் பரிந்து நாவினுற்
குற்றமி லமுதினைக் கொள்ளு வார்களால்.

உற்றிடு முழைமுணி ருருத்தி ரன்றனைப்
பெற்றிடு புந்தியாற் பெரித கத்திடைப்
பற்றிடாத் தீயர்கள் பரிந்து நாவினுற்
குற்றமா மலத்தினைக் கொள்வ ருண்மையே.

இங்கே முதற் செய்யுளால் மந்திரத்தின் வாச்சியார்த்தம் காட்டப்பட்டது. இரண்டாஞ்செய்யுளாலோ கம்மியார்த்தம்; இது இங்கே மறுதலைப்படுதலால், நின்திக்கப்படும் சீவனம் எனப்பொருள்படும்.

திருவாசகம் (அச்சப்பத்து-2)

வெருவரேன் வேட்கை வந்தால் விளைக்கடல் கொளினு மஞ் திருவரான் மாறு கானு வெம்பிரான் றம்பி ரானும் [சேன் திருவரு வன்றி மற்றேர் தேவரெத் தேவ ரென்ன் அருவரா தவரைக் கண்டா லம்மா மஞ்ச மாறே.

கந்தபுராணம் (உமைவருபடலம்-55)

முண்டக மிசையினுன் முகுந்த னுடியே
பண்டுனர் வரியதோர் பரஜை யாதியாக்
கொண்டில ரெள்ளிய கொடுமை யோர்க்கெலாக்
தண்டம்வந் திருமென மறைகள் சாற்றுமால்.

கூர்மபுராணம் (பிராயச்சித்தமுரைத்தவத்தியாயம்-31)

திங்களங் கண்ணி வேய்ந்த செல்வனை யிகழ்ந்த பாவ மிங்கிது தண்ணிற் றீரா தெண்ணறும் விரதமாற்றிப் பொங்கழு னுப்பன் வைகி யருந்தவும் புரிந்திட டாலு மங்கவ னருளி னன்றித் தீர்ந்திட லரிப தாமால்.

சித்தாந்தசிகாமணி (பத்தஸ்தலம்-27—28)

கண்டன னுயின் முக்கட் கடவுளை நிந்திப் போனைத் தண்டனை புரிந்து கொல்க வரிதெனிற் சமிக்க * னின்று [திங் மண்டனில் வலிய னன்றேல் வான்செசுவித் துணைகள்பொத் கொண்டவ னைகள் று செல்க குலைகுலைந் தமல பத்தன்.

யுமா சார சிந்தை யாண்டுள தவ்வி டத்திற்
போயுற லொழிக வென்றும் புகல்சிவ சிந்தை செய்வோன்
றியக முறை து சிற்க சிவார்த்த யவர்க்கு நூருண்
டாயினும் பரிகா ரஞ்செய் தகற்றிடற் கரிது மாதோ.

* சமித்தல்—தடுத்தல்.

இன்னும், தக்கன் சிவதூஷணம் செய்தபொழுது, அச்சத்தினாலும் பொருளாசையாலும் அதனைக் கேட்டுக் கொண்டு மென்மாக இருந்த தேவர்கள் முனிவர்கள் முதலாயினேர், வீரபத்திரராலே தண்டிக்கப்பட்டு, பின்னர் சூரன் முதலிய அசரர்களாலே நூற்றெட்டுக்கம் வருத்த மடைந்தனர் என்னும் சரித்திரம் கந்தபுராணத்திலே விள்ளரிக்கப்பட்டமை தெளிக்.

2. பரசமயக்களை சிராகரியாமையும், சைவத்தை ஸ்தாபியாமையும் பாதகம் என்பதற்குப் பிரமாணம் வருமாறு:—

சிவதருமோத்தரம், பத்தாவது சிவஞான யோகவியல்

நிறுத்திடவல் லாண்மல னானெறியை யென்றும்
மறுத்திடவல் லாணவல மார்க்கமய லுற்றே
நிறுத்திலன்ம றுத்தில னெனிற்கரிச னேசம்
அறுத்தவனை மாகைகரி சல்லவற மாமே.

இ - ன். என்றும் அவலமார்க்கம் மறுத்திட வல்லான்-எக்கா வத்தும் குற்றம்பொருந்திய புறச்சமயங்களை சிராகரித்தற்கு வல்ல வனும்,—அமலன் நூல் கெறியை நிறுத்திடவல்லான்-அா திமல முத்தராகிய சிவன் அருளிச்செய்த வேதாகமங்களால் உணர்த்தப் படும் சைவசமயத்தைத் தாபிக்கவல்லவனுமாயிருப்பவன்.—(அப் புறச்சமயிகள் சைவத்தைத் தூவித்து, தங்கள் மதத்தைச் சாதிக்க வந்தவிடத்தும்)—மயல் உற்று—(அவர்களுக்கு அஞ்சலவினாலே னும், அவர்கள் மேற்கொண்ட நண்பினாலேனும், அவர்களைப் பிரீதிப்படுத்திப் பொருள்பெற விரும்புதலினாலேனும்) மயக்கம் பொருந்தி,—மறுத்திலன் நிறுத்திலன் எனில்-அவர்களுடைய சமயத்தை சிராகரியாதவனும் தனது சைவத்தைத் தாபியாழவனு மாய் இருப்பானாகில்; —கரிசன் - அதிபாதகனுவன்,— நேசம் அறுத்து அவனை மாகை கரிச அல்ல அறமாமே—(அந்த அதிபாதக

னிடத்துவைத்த) சேசத்தை ஒழித்து, அவனைச் சியென்று வெறுத்தல் குற்றமன்று; அதுவே பரமாகிய தரும். எ- று.

**ஸ்ரீமத். அப்பதீச்வரி அருளிச்செய்த
சிவத்துவவிவேகவிருத்தியில் உத்தரிக்கப்பட்ட
கூலோகத்தின் மொழிபெயர்ப்பு**

நிகரதுநற் சிவதரும சிவஞா னத்தை
நிறுத்திடுவோ னிலுமுயர்ந்தோ னிலத்தி னில்லை
பக்ஸ்பரம சிவயோகி யவனே யாகும்
பரிவினிறத் திடுமாற்றல் படைத்து முய்தி
யகலுமய லானிறத்தா தொழிந்தோன் யோகி
யாயினுமீ சரப்பிரிய னல்ல னன்னுன்
புகருறுதி நரகினிடை வீழ்ந்து புன்கன்
பொருந்திடுவ ஜெனமறைகள் புகலு மன்றே.

இப்படியே சிவசாத்திரங்கள் செப்புகையால், சிவதூஷணம் முதலிய பாவங்களைச் செய்யும் அஞ்சானிகளாகிய பாதிரிகளைக் கண்டித்தலும், அவர்களுடைய புன்மதமாகிய கிறிஸ்துசமயத்தைப் பல்பெருநியாய்களினாலே சிராகரித்தலும், சர்சமயமாகிய நமது சைவத்தை அதிப்பிரபலப் பிரமணங்களினாலே வியவஸ்தாபித்தலும், மிக அவசியமாகச் செய்யவேண்டிய உயர்வொப்பில்லாத சிவபுன்னியங்களாம்.

இதற்கு, நீங்கள் இதுவரையினும் கூறியது சத்தியம் ஆயினும், நம்மை ஆரைம் இங்கிலிஷார் கிறிஸ்து சமயானு சாரிகள் ஆகையால், நாம் தங்கள் சமயத்தைக் கண்டிக்கவும் நமது சமயத்தை ஸ்தாபிக்கவும் புகுங்கால், எம்மேற்குரோ தங் கொள்வார்களன்றே? அதற்கு நாம் யாது செய்வோம்? என்போக்களில்; சுவதந்திரராகிய சிவன் நாம் செய்த விணைகள் எல்லாவற்றையும் ஒருங்குணர்ந்து, அவ்வினைகளுள்

இன்னகாலத்திலே இன்னவினையை அனுபவிக்கப்பண் எனும் என்று நியமித்து, ஒட்டுமாறன்றி, இவ்விடத்துப் பரதந்திரராகிய பிறர் ஒருவரால் நமக்கு ஓர்தீது வந்ததையாது; அது “இன்னவினை யின்னதலத் தின்னபொழுத் தின்னதனு, வின்னடியாய்ப்பொருந்து மென்றறிந்தே—யன்னவினை, யன்னதலிக் தன்னபொழுத் தன்னதனு லன்னபடி, பின்னமைக் கூட்டும் பிரான்” என்பதனால் அறிக. நம்மை ஆளும் ஆற்ற லுள்ள நாயகராகிய அரசர்களால் எமக்கு ஓர்தீது உறுதானாலில்; அச்சிவன் சர்வலோகைக்கா நாயகராதலால், அவரையன்றி இவர் ஒரு தீதுசெய்தல் கூடாது; அது, “அரசனுக் கெய்வ தீசனருள்வதி” என்பதனால்றிக. அங்கனம் சர்வலோகைகாயகராயினும், அவரறியாமல் இவர்தீது செய்தல் கூடாதாவெனில் அச்சிவன் அநாதிசிக்த சருவஞ்ஞர் ஆதலால், அவர் அறியாமல் இவர் தீதுசெய்தல் கூடாது. அவர் அறியாமல் இவர்செய்தல் கூடாதாயினும், இவர் தீதுசெய்யுமிடத்து அவர்வந்து தடுப்பாரா? எனில்; அவர் பரிபூரணர் ஆதலால், அவரைவிட்டு இவர் இருத்தற்கும் செய்தற்கும் இடமேயில்லை. ஆதலால், பரமேசரனுக்கிய சிவனே தீவினைக்கு ஈடாக ஒருதீது தருவார் எனில்; அதனை யாவர் நீக்கிக்கொள்வார்! ஒருவருமில்லை. ஆகையால் நம்மினும் நமக்கு இனியராகிய சிவன் ஒருவரே நமக்குத்துனை. அது “சனே காப்பி எல்லால் யாரையும் பிறராற் றம்மா, லாசறப் போற்ற லாகா ததுதுணி வாகும்,” என்பதனால் அறிக. இங்கனம் இருத்தலாலும், அச்சிவனே பரமதாராகரணமும் சைவஸ்தாபனமும் ஆகிய சிவபுண்ணியத்தை விதித்தவராதலாலும், அப்புண்ணியஞ் செய்பவர்களுக்கு யாதோரிடரையும் வருஷியாது பேரருள்புரிவரென்பது சிச்சயம்.

இன்னும், இங்கிலிஷரசினர் கிறிஸ்தவர்களாயினும், தாம் ஆளுந் தேசங்களைங்கும் உள்ளார்க்கு, தம்மாலும் தமது பரிவாரத்தாலும், பகைவராலும், திருடராலும், உயிர்களாலும், வரற்பாலனவாகிய ஐந்துபயத்தையும் நீக்கி, எல்லாச்சமயிக்கும் ஒப்பழுதிந்த சாமானிய தருமத்தைப் பரிபாலனம் பண்ணுபவர்களன்றி, சுவசமயர்விமானம்பற்றிப் பக்ஷபாதிகளாய், மற்றைய சமயங்களிலுள்ள விசேஷ தருமங்களுக்கு, பூருவகாலத்திருந்த சமணர் பெளத்தர் மகமதீயர் முதலியவர்கள்போல, சிறிதாயினும் இடையூறு செய்பவர்கள் எல்லர். துரபிமானமும் பொருளாசையும் விபரீதசிந்தனமும் அநிதியுமே நிறைந்த பாதிரிகள் மானிப்பாய் முதலிய இடங்களிலுள்ள நமது தேவாலயங்களுக்கு இடையூறுசெய்யும்படி பலதரம் முயன்றமையை அறிந்து, கல்வியினும் அதன் பயனுக்கிய அறிவினும் அதன்பயனுக்கிய நீதியினும் சிறந்து விளங்கும் நமது இங்கிலிஷரசினர், அவ்விடையூறுவராமல் நீக்கிக்காத்துக்கொண்டு, நீங்கள் இன்னும் இவ்வாறு பிறசமயி களுக்கு இடையூறுசெய்ய முயல்வீர்களைனில், நாம் உங்களை இங்நாட்டினின்றும் ஒட்டிவிடுவோமென்று அப்பாதிரி களுக்குத் திக்காரதண்டம் செய்தமையே அதற்குச் சான்றும்.

இனி, இவ்வரசர்களால் நீர்க்குமிழிபோல நிலையில்லாத தாகிய இந்தச் சரீரத்துக்கு ஓர்தீதுவருமெனினும் வருக; நிலையுள்ளதாகிய ஆன்மலாபத்தின்பொருட்டு, பிரானத் தியாகம் பண்ணியும், சைவஸ்தாபனம்பண்ணுதலே அத்தியாவசியகம். நாம் காத்தல்வேண்டுமென அவாவும் இச் சரீரத்தை நாம்பெற்றது முத்திரைப்பறும் பொருட்டன்றே? சிவதுஷணம் முதலிய அதிபாதகங்களைப் பரிகரித்தற் பொருட்டுச் சரீரத்தை விடுத்தவர் முத்திரைப்பறுதல் சத்திய 2*

மென்பது சிவசாத்திரங்களாலே சாதிக்கப்பட்டதன்றே? அங்ஙனமாதலின், நாம் சிவதுஷணம் முதலியவற்றைப் பரிகரிக்குங்கால் ஒரோவழி வரற்பாலதாகிய சரீராசத்தை ஏற்றுக்கோடலினாலே முத்திபெறுவேமென்பது சாத்திய மாமே. ஆமெனில், முத்தியாகிய சாத்தியம் சித்தித்தவழி இச்சரீரமாகிய சாதனம் இருந்தன் ஒழிந்தென!

ஆதலால், நாங்கள் சித்தியாண்தமாகிய முத்தியையே பெறல்வேண்டுமெனத் துணிக்கு, பரதந்திராகிய இவர்களுக்கு அஞ்சி இத்ததைச் செய்யினும், இவர்களாற் சிறிதுங்கக்கப்படாது,

“வினைப்போக மேயுறுக் தேகங்கண் டாய்வினை தானெழுஷிந்தாற் நினைப்போ தளவு ஸில்லாது”

எனச் சான்றேர் கூறியவாறே விழுவதாகிய இச்சரீரத்தின் மேல் ஆசையினாலே இவர்களுக்கு அஞ்சாமல், சுவதந்திர பதியாகிய பரசிவனுக்கே அஞ்சி, அவரை அனுஶந்தானம் பண்ணி, அவருடைய திருவருளையே முன்னிட்டுக்கொண்டு, சிவதுஷணம் முதலியன செய்யும் பாதிரிகளைக் கண்டித்து, அவர்களுடைய புன்மதமாகிய கிறிஸ்துமத்ததை நிராகரித்து விட்டு, சந்சமயமாகிய சைவத்தை ஸ்தாபிக்கும்படி முயலக் கடவோம்.

நாங்கள் முயலும் இச்சிவபுண்ணியம் அவசிய காந்த தவ்வியமாகிய உலோகோபகாரமாதலானும், செய்தல் செய் வித்தல் உடன்படல் என்னும் மூன்றும் ஒக்குமாதலானும், நீங்கள் யாவரும் இப்புண்ணியம் சபலமாகும்பொருட்டு, உபகாரக்களாய் இருத்தல்வேண்டும். நீங்கள் உபகரிக்கு மாறு கூறுதும்:

1. நீங்கள் எல்லோரும், தினங்தோறும், சந்தியாவந்தனம் சிவபூசை சிவதரிசனம் முதலியனசெய்யும் பொழுதெல்லாம், வேண்டுவார் வேண்டியதே ஈயும் பரமகாருண்ணிய சாகரமாகிய பரசிவனை, அழுவிடைப்பட்ட மெழுகுபோல மனங்களின்துருக, உரோமஞ்சிளிங்பப், கண்ணீர்சொரிய, அண்பினேடு சிந்தித்துக் குதித்து வணங்கி, கிறிஸ்துமத்ததை நிராகரித்துச் சைவவ்தாபனம் பண்ணுவதலாகிய இச்சிவபுண்ணியம் நிர்விக்கினமாய் நிறைவேறும்பொருட்டு அருள்செய்யுமென்று, பிரார்த்தித்தல்வேண்டும்.
2. இச்சிவபுண்ணியஞ் செய்தற்குச் செல்வப்பொருளும் இன்றியமையாக் கருவியாய் இருத்தலால், நீங்கள் எல்லாரும் சிறிதாயினும் உலோபமின்றி, உங்களுங்களாவியலும் பொருளுதலி காலங்தோறும் செய்தல் வேண்டும்.
3. அப்பொருள்கொண்டு நாங்கள் அச்சிறப்பதிப்பிக்கும் புத்தகங்களை, நீங்களெல்லாரும் வாங்கி, சித்தசமாதானத்துடனே பலமுறை வாசித்துளர்தல்வேண்டும்.
4. நீங்கள் வாசித்தவற்றைப் பிறருந்தெள்ளித்தின் அறியும் படி உணர்த்தி, நமது சமயிகள் கிறிஸ்துசமயப் படி குழியில் விழுதாழியும்படி, சாவதானமாகக் காத்துக் கொள்ளல்வேண்டும்.
5. பாதிரிகளாயினும் அவர்களைச்சேகிக்கும் பரிசனங்களாயினும் சைவதூஷணங்குசெய்து கிறிஸ்துமத்ததைச் சாதிக்கவந்தால் அவர்களைப் பீரிதிப்படுத்தல் வேண்டுமென்னுங் கருத்துச் சிறிதுமின்றி, எதிர்துநின்ற,

கைவத்தின்மேல் அவர்கள் ஏற்றுந்துவிடங்களைப் பரிகரித்து, அவர்களுடைய மத்தைக் கண்டித்து, அவர்கள் வாயை அடக்கிவிடல் வேண்டும்.

நீங்களெல்லாரும் உங்களுங்கள் பிள்ளைகளை, பரசமயிகளோடு பரிசும்பண்ணவிடாமல், தகுந்தபருவத்திலே சிவதீகைபெறுவித்து, அவரவர் பக்குவத்துக்கு ஏற்ப, கைவநூல்களை, தகுந்த ஆசிரியரைக்கொண்டு, ஜூயங் திரிபறக் கற்பித்துச் சைவாசாரங்களை அறுஷிடப் பித்தல் வேண்டும்.

நிகண்டு இலக்கணம் தருக்கம் முதலிய கருவிநூல்களி ழும் திருவள்ளுவர்குறள் முதலிய நீதிநூல்களிழும் வல்லவர்களாய், பாவங்களை வெறுத்துப் புண்ணியங்களையே செய்பவர்களாய், சிவதீகைப் பெற்றவர்களாய், தேவாரம் திருவாசகம் திருவிசைப்பா திருப்பல்லாண்டு பெரியபுராணம் என்னும் அருட்பாவைந்தையும் அத்தியயனம் பண்ணினவர்களாய், நான்கு பாதத்தையும் பிரதிபாதிக்கும் ஒரு தந்திரத்தையாயினும் முற்றக் கற்றவர்களாய், திராவிடசித்தாந்தம் பதினுண்கையும் உணர்ந்தவர்களாய், குருவிங்கசங்கமபத்தி விசிஷ்டர்களாய் இருக்கும் புருஷர்களைத்தெரிந்து, சைவப்பிரசாரகர்களாக சியோகித்து, ஊர்தோறும் தேவாலயம் மட்டம் முதலிய பரிசுத்தஸ்தாங்களிலே சர்வஜனோபகாரமாச வாரங்தோறும் சைவப்பிரசாரம் செய்வித்தல்வேண்டும்.

இவ்வெழுவகையாலும் நீங்கள் எல்லாரும் இங்களுமுயற்கிக்கும் உபகர்களாய் இருப்பிர்களாகில், நமது தமிழ்க்கெடங்கும்-புறக்கசமயமாகிய இருள்கெடச் சைவசமயமாகிய பெராளி தழைத்தினிதோங்கும்; ஓங்கில், அங்கேர் பிறங்

திறந்துமலும் பசக்களாகிய பிறரைப்பொருளென மதியாது, பரமபதியாகிய சிவனது மகிமையை உணர்ந்து, அவரே பரம் பொருளெனத் துணிந்து, அவரையே மெய்யன்பிடேநேடு விதிப்படி வழிபட்டு, சித்தியானந்த முத்தியை அடைவர்கள். இங்னம் அங்கேர் முத்தியெபற்றுப்பற்கு ஏதுவாய் இருத்தலால், இச்சிவபுண்ணியமே எல்லாப்படின்னியங்களிலுள்ள சிறந்தது. நமக்கெல்லாம் இறக்கும்பொழுது துணையாய் உடன்வருவது இச்சிவபுண்ணியமே ஆதலாலும், நமதுதேகம் இக்கணம் இருக்கும் இக்கணம் நீங்கும் என அறிதல் கூடா ஸமயானும், நாம் அனைவரும் சிறிதும் தாழ்க்காமல், நமக்கு எக்காலத்தும் உற்ற உறவாகிய சிவனது திருவருளையே முன்னிட்டுக்கொண்டு, இவ்வெழுமருந்தன்ன பெரும்புண்ணியத்தை விரைவிலே முயன்று நடத்தக்கடவோம்.

சிவதருமோத்தாரம், எட்டாவது சனனமரணவியல்
பாம்பழல் வாயினுற் பற்ற மண்டுகந்
தேம்பிடுந் துயருறுஞ் சீவன் ரேயுநாள்
ஒம்பிட வல்லரோ ஏற்ற மற்றையார்
போம்பொழு தருந்துளை புரிந்த புண்ணியம்.

பட்டணத்துப்பிள்ளையார்பாடல்

அத்தமும் வாழ்வு மகத்துமட டேவிழி யம்பொழுக
மெத்திய மாதரும் வீதிமட் டேவிம்மி விம்மியிரு
கைத்தலை மேல்வைத் தழுமைங் தருஞ்சுடு காடுமட்டே
பற்றித் தொடரு மிருவினைப் புண்ணிய பாவழுமே.

நாலடியார்

புன்னுனிமே ஸீர்போ னிலையாஸம பென்றெண்ணி
யின்னீனியே செய்க வறவினை—யின்னினியே
சின்று னிருந்தான் கிடந்தான்றன் கேளறச்
சென்று னெனப்படுத லால்.

சின்றன சின்றன நில்லா வெனவுணர்க்
தொன்றின வொன்றின வல்லே—செயிற்செய்க
சென்றன சென்றன வாழ்நாள் செறுத்துடன்
வந்தது வந்தது கூற்று.

திருநாவுக்கரசு நாயனார் தேவாரம்
திருவங்கமாலை. பண் சாதி.

உற்று ராருள்ரோ! உயிர் கொண்டு போம்பொழுது
குற்று லத்துறை கூத்தரல் லால்நமக்
குற்று ராருள்ரோ!!!

யாழ்ப்பாணம்,
பிரமாதிசூஸு
தெப்புசம்.
(1854) }
இங்கனம்

சௌப்பிரகாசசமாசியர்—

குசீபத்திரம்

	பக்கம்.
1. பதிப் பிரகரணம்	1
2. புண்ணியஸ்தலப் பிரகரணம்	5
3. ஆலயப் பிரகரணம்	10
4. இவிங்கப் பிரகரணம்	11
5. அபிஷேகப் பிரகரணம்	16
6. நைவேத்தியப் பிரகரணம்	17
7. தூப்தீப் பிரகரணம்	19
8. தீபப் பிரகரணம்	21
9. வாத்தியப் பிரகரணம்	22
10. புண்ணியகாலப் பிரகரணம்	24
11. சிவாசாரியப் பிரகரணம்	25
12. சரீரசுத்திப் பிரகரணம்	27
13. ஆசெளாசப் பிரகரணம்	29
14. சிபந்தத்திரவியப் பிரகரணம்	31
விவேசனம்	33
15. சிவசின்னப் பிரகரணம்	39
16. தியானுதிப் பிரகரணம்	41
17. நமஸ்காரப் பிரகரணம்	42
18. சிவபுராணப் பிரகரணம்	44
19. புண்ணியதீர்த்தப் பிரகரணம்	45
20. சவர்ணதானப் பிரகரணம்	47
21. அன்னதானப் பிரகரணம்	49
22. தவப் பிரகரணம்	52
விவேசனம்	58
குசனம்	93

பட்டணத்துப்பிள்ளையார் பாடல்

- இப்பிறப்பை நம்பி யிருப்பபோயோ நெஞ்சமே
வைப்பிருக்க வாயின் மனையிருக்கச்—சொப்பனம்போல்
விக்கிப்பற் கிட்டக்கண் மெத்தப்பஞ் சிட்டப்பைக்
கக்கிச்செத் துக்கொட்டக் கண்டு. (1)
- மேலு மிருக்க விரும்பினையே வெள்விடையோன்
சீல மறிந்திலையே சிங்கதையே—கால்கைக்குக்
கொட்டையிட்டு மெத்தையிட்டுக் குத்திமொத்தப்பட்டவு
கட்டையிட்டுச் சுட்டுவிடக் கண்டு. (2)
- ஒன்பதுவாய்த் தோற்பைக் கொருநாளைப் போலவே
யன்புவைத்து நெஞ்சே யலைந்தாயே—வன்கழுக்க
தத்தித்தத் திச்சட்டை தட்டிக்கட் டிப்புட்டுக்
கத்திக்குத் தித்தினனக் கண்டு. (3)
- இன்னம் பிறக்க விசைவையோ நெஞ்சமே
மன்னாவிவ ரென்றிருந்து வாழுந்தவரை—முன்ன
மெரிந்தகட்டை மீதி விணைக்கோ வணத்தை
யுறிந்துருட்டிப் போட்டது கண்டு. (4)
- விட்டுவிடப் போகுதுயிர் விட்டவுட னேயுடலீச்
சுட்டுவிடப் போகின்றூர் சுற்றத்தார்—பட்டதுபட்
டெந்நே ரமுஞ்சிவனை யேதுதுங்கள் போற்றுங்கள்
சொன்னே னதுவே சுகம். (5)
- காலன் வருமுன்னே கண்பஞ் சடைமுன்னே
பாலுண் கடைவாய் படுமுன்னே—மேல்விழுந்தே
யுற்று ரமுமுன்னே யூரார் சுடுமுன்னே
குற்றுலத் தாஜையே கூறு. (6)
- ஒழியாப் பிறவி யெடுத்தேங்கி யேங்கி யுழன்றநெஞ்சே
யழியாப் பதவிக் கவுடதங் கேட்டி யானாதியனை
மழுமான் கரத்தனை மால்விடை யானை மனத்திலுன்னி
விழியாற் புண்ணிக்கி விம்மியழுநன்மை வேண்டுமென்றே (7)

வ
கணபதி துணை.

சௌவதாஷணபரிகாரம்

1. பதிப் பிரகரணம்

பாதியே!

பெருங்கருணையின்னாலே, படைத்தல் காத்தல் அழித்தல்
மறைத்தல் அருளால் என்னும் பஞ்சகிருத்திபங்களையும் தம்
பிரயோசனங் குறியாது ஆன்மாக்களது பிரயோசனங்
குறித்துச் செய்தருளும் பதி ஒருவரே என்றும், அவர்
முற்றறிவு வரம்பினின்பம் இயற்கையுணர்வு தன்வயம்
குறைவிலாற்றல் வரம்பிலாற்றல் என்னும் ஆறுகுணங்களும்
நிறைந்த சிவனே என்றும், நாங்கள் மெய்துங்களைனத்
ஆணிந்த வேதாகமங்கள் உணர்த்துகின்றன. அதுபற்றி
அச்சிவணையே நாங்கள் வழிபடுகின்றோம். ஆகலால், நாங்கள்
கைவர்கள் எனப்படுவோம். நீ இக்கருத்தைச் சிறிதாயினும்
ஆராய்ந்து அறியாது, எங்களைப் பலரைத் தெய்வம் என்று
வணங்கும் அஞ்சாணிகள் என்று இகழ்கின்றார்கள். பெகோவா
பரிசுத்தாவி கிறிஸ்து என்னும் பலரைத் தெய்வமென்று
வணங்கும் அஞ்சாணி நீயே.

சிவனையேயன்றி விஷ்ணுமுதலைய் பிறரையும் சீங்கள்
வணங்கக் காண்கின்றேனே என்பாயாகில்; சத்தியம் நீ
சொல்லியது; ஆயினும், நாங்கள் அவர்களைப் பரம்பொரு
நாகிய பதிகளைனக்கொண்டு வணங்குவதில்லை; பதியாகிய
அச்சிவனுடைய அடியார்களைனக்கொண்டு வணங்குகின்

கேள்வி, கடவுளோயேயன்றி அவருடைய அடியார்களை வணங்கு வது தகுதியன்றே என்பாயாகில்: சிவனுனவர் தம்முடைய அடியார்களை வழிபடுபவர்கள் தம்மையே வழிபடுபவர்களென்றும், தாம் அவ்வடிப்பார்களை அதிட்டித்துகின்று அவ்வழிபாட்டை ஏற்று அதுசெய்தவர்களுக்கு அனுக்கிரகம் செய்வாரென்றும், தம்முடைய அடியார்களை நிந்திப்பவர்கள் தம்மையே நிந்திப்பவர்கள் என்றும், தாம் அங்கிந்தையின் பொருட்டு அவர்களுக்குத் தண்டஞ்சு செய்வாரென்றும், வேதாகமங்களிலே திருவாய்மலர்ந்தருளியிருக்கின்றமையால், அவ்வணக்கங் தகுதியேயாம்.

உன் சமயநாலாகிய விவிசிய நாவிலும், ஆதி. 18. அதி. 2. வசனத்தில் ஆபிரகாம் தேவதூதங்கள் மூவரைப் பூமிக்கு நேராய்த் தாழ்ந்து வணங்கினான் என்றும்; யோச. 5. அதி. 14. வசனத்தில், யோசவா பெடோவாவின் சேளைக் கதிபதியைத் தரையிலே முகங் குப்புவிழுந்து நமஸ்காரம் பண்ணினான் என்றும், மத். 25. அதி. 40. வசனத்தில் உன் தேவனுகிய கிறிஸ்து தமதன்பருக்குச் செய்தவைகள் எல்லாம் தமக்கே செய்தவைகள் என்று சொன்னார் என்றும், சொல்லப்பட்டிருக்கின்றது. அதுகண்டும், நாங்கள் சிவனடியார்களை வணங்குதலே நீ இகழ்வது மட்மையன்றே?

சிவனுக்கு உருவமுண்டென்று உங்கள் வேதாகமங்கள் சொல்கின்றனவே; உருவமுடையவர் கடவுளாவது என்னனம்? என்பாயாகில்; ஒகோ! அவருடைய உருவம், தண்ணீர் பந்தித்த மூலமலகாரணத்தினாலே தான் முன்வெய்த கண்மானுசாரமாகத் தோல் எலும்புமுதலிய சத்ததாதுக்களாலாகிய சரீரங்கொண்டு ஒருமாதாவின் யோனிவாய்ப்பட்டுப் பிறந்து பெருந்துயரம் அனுபவித்து இறந்த மனிதனுகிய

உன்னுடைய கிறிஸ்துவின் உருவைப்போலும் என்று நினைந் தாயா? எங்கள் சிவன் அப்படிப்பிறந்த கதையுங் கேளேம்; பேருலகீல் வாழ்ந்துண்டிறந்த கதையுங் கேட்டிலேம். அவருடைய உருவம் ஆன்மாக்களின் சிமித்தம் பஞ்சகிருத்தி யங்கள் செய்யும்பொருட்டும், தம்மை வழிபடும் அடியார்களுடைய தியானுதிகளுக்கு எளிதாம்பொருட்டும், வேதாகமங்களைத் தோற்றுவித்தற்பொருட்டும், தமது அரூட் சத்தியாலாக்கப்பட்ட சரீரமேயாம். அப்படியாமாயில், கடவுட்டன்மைக்குக் குறைவு என்னை! அறிவு சிறிதும் இல்லாதவனே! சொல்லு. சிவனுக்கு அங்கப் பிரத்தியிங்க சாங்க உபாங்கங்களொல்லாம் சிவசத்திருப்பாமென்பது ஸ்ரீ வாதுளாகமத்தில் விஸ்தரிக்கப்பட்டது.

உங்கள் சிவன் பார்வதிதேவி என்பவளை விவாகஞ் செய்து அவளோடு உகந்து புணர்ந்தார் என்றும் அவளோப் பிரிந்தார் என்றும் உங்கள் சிவபுராணங்களிலே சொல்லப் படுகின்றதே; ஆன்மாக்களைப் போலக் காமியாய் இருப்ப வரைப் பரம்பொருள் என்பதெப்படி? அவர் உங்களை இரட்சிப்பதெப்படி? என்பாயாகில்; ஆண் பெண் அவி என்னும் மூன்றுமல்லாத அநாதிமலமுத்த பதியாகிய சிவத் தையே, சர்வான்மாக்களையுங் தோற்றுவித்தலால், ஆண்பாற படுத்துப் பிதாவெனவும், சூரியனுக்குக் கிரணம்போல அச் சிவத்துக்கு அபின்னமாயுள்ள சத்தியையே சிமித்தகாரணமாகிய அச்சிவம் அத்தொழில் இயற்றுதற்குத் துணைக் காரணமாயிருத்தலால், பெண்பாறப்படுத்து மாதாவெனவும், அச்சிவம் அச்சத்தியோடுகூடி உத்தியோகித்துச் சங்கற் பித்தலையே, அவ்வான்மாக்களது தோற்றத்துக்குக் காரணத் தொழிலாகையால், உகந்து புணர்தல் எனவும், அச்சங்கற்பம் இல்லாமையையே, பிரிதல் எனவும் சொல்லியதென்றறிக.

இந்த ரகசியம் சமாதிகொடுக்கும் சாக்ஷாத்காரவான்களுக்கு வெளிப்படும். இவ்வண்மையை அறியாமலும், சிவபூராணங்களிற்குளே பலவிடங்களிலே சிவன் ஆணவம் மாடைய கர்மம் என்னும் மும்மலங்களையும் அநாதியே யில்லாதவரென்றும் ஞானந்தானுருவாகியாயகள் என்றும் சொல்லப்பட்டிருப்பதால் அவர் பார்வதியைப் புணர்ந்தார் பிரிந்தார் என்றன முதலியவற்றிற்கு வேறுபொருள் இருத்தல் கூடும். நாம் அதனை ஆராயாமல் கொழுதல் தகுதியன்று என்று சிந்திப்பாமலும் எங்கள் கடவுளை வாயில்வந்தபடியே தூஷித்துக் கொண்டுதிரியும் அதிபாதகனுகையே நீ, உன் விவிலியதுவிலே, சலோமோன் ஏழுதிய உண்ணத்தீத்திலே, கிறிஸ்துவாகிய புருஷன் ஒருபெண்ணைக்கண்டு மயங்கினுண் என்றும், அவனுடன்கூடி மகிழ்ந்தான் என்றும், அவனுடைய அழகைப் புசழ்ந்தானென்றும், அவளைப் பிரிந்தானென்றும், அதனால் அவள் துயருற்றுத் தேடித் திரிந்தாளொன்றும், சொல்வதை நின்தியாது அங்கீகிப்பது என்னை!

இன்னும் முதனுால்களாகிய வேதாகமங்களிலே கூறப்பட்ட விஷயங்களுட் பல சிவபூராணங்களிலே குறிப்பாகப் பொருள்கொள்ளக் கிடக்கும். அது ஸ்ரீமந் மாணிக்கவாசக சவாமிகள் முதலிய சிவானுடைமான்கள் இயற்றிய பல சாத்திரங்களாலும் குருசம்பிரதாயத்தாலும் தெள்ளிதிற்குணியப்பட்டது. மலபரிபாகம் உடையவர்களாய், சைவாசாரியர்களை அடைந்து வழிபட்டுக் கேட்கில்; அவர்கள் சிவபூராணங்களுக்கு முதல்நால்களோடு விரோதமறப் பொருள் உணர்த்துவார்கள். அவைகளை எனக்கு விளங்கச் சொல்லல் வேண்டும் என்பாயாகில்; சிவதூஷணம் கோமாமிசபக்ஷணம் முதலிய பெரும்பாதகங்களே செய்யும் உணக்கும் உன்போலி கருக்கும் அவைகளைச்சொல்ல, எங்களுக்குச் சிவதூஷடைய

அனுமதியில்லை. நீ இவ்வண்மையை அறியாது, சிவபூராணங்களிலே குறிப்புப் பொருளாக்க கொள்ளற்பாலனவற்றைச் சொப்பொருளாக்கலாண்டு, அதுவே மெய்ப்பொருள் என்று துவரிந்து, சற்சமயலக்கணங்களைல்லாங் குறைவற அமைந்த சத்திபசமயமாகிய எங்கள் சைவத்தின்மேலே குற்றங்கள் ஏற்றப் புகுந்தமை மண்குதிரையை நம்பி -ஆற்றின் வழிக் கொள்ளப் புகுந்தமைபோலும்.

2. புண்ணியஸ்தலப் பிரகாணம்

தன் கொடிகட்டப்பட்ட தேசமெங்கும் தன் ஆணை செல்லும்படி அரசியற்றும் இராசாவானவன் குறைவேண்டி நேரும் முறை வேண்டிநேரும் தன்னை எளிதில் வந்து காணும்படி அத்தாணியில் வீற்றிருத்தல்போல, சர்வ லோகாதிகாயகராகிய சிவன் தம்மாலே பயன்பெற விரும்பிய சர்வான்மாக்களும் தம்மை வந்து வழிபட்டு உய்யும்படி சிதம்பரம் முதலிய தலங்களிலே விசேஷமாக எழுந்தருளி பிருப்பார். ஆதலால், அவைகள் புண்ணியஸ்தலங்களைப் படும். இராசாவானவன், தன்னுணை தன் தேசமெங்கும் செல்லினும் சர்வ வியாபகத்துவமும் சர்வங்குத்துவமும் இல்லாதவனுகையால் சமஸ்தரும் தன்னை எளிதிற்கானும் படி அத்தாணியில் வீற்றிருத்தல் வெண்டும்; என்பது ஒக்கும்: கடவுள் அவனைப்போலன்றிச் சர்வவியாபகத்துவமும் சர்வங்குத்துவமும் உடையவராகையால், அவனை எவ்விடத்தினும் எவர்களும் வழிபட்டு அதுக்கூகம்பெற்றுக் கொள்ளலாமே என்பாயாகில்; அது மெப்பமையே! ஆயினும், தேவர்கள் இருடுகள் முதலிய பெரியோர்கள் ஒவ்வொரிடங்களிலே கடவுளை அன்போடு பூசித்து, அவர் சத்திகாரிய

சீரங்கொண்டு தங்களுக்குப் பிரசன்னரானபோது, அவரை வணங்கித் துதித்து, தாங்கள் தாங்கள் விரும்பிய வரங்களைப் பெற்றபின்டு, அவரை நோக்கி, கிருபாசமுத்திரமாகிய சுவாமி! தேவரீர் சர்வவியாபியாயினும், அடியேங்கள் தேவீரைப் பூசித்த இந்த ஸ்தானத்திலே சதாகாலமும் விசேஷமாக எழுந்தருளியிருந்து, இவ்விடத்தில் வந்து தேவீரை வழிபடும் சர்வான்மாக்களுக்கும் விசேஷபத்தி ஜனிப்பித்து, அவர்கள் செய்யும் தாணங்கள் தவங்கள் ஒன்று அந்தமாய் விருத்தியடையவும், அவர்கள் முன் செய்த பாவங்கள் குறையவும், அவர்களுக்கு அதுக்கிரகம் செய் தருநும் என்று பிரார்த்திக்க; வேண்டியதே யிவாராகிய அக்கடவளானவர், ஆன்மாவானது சீரமுழுதும் வியாபித்திருப்பினும் சாக்கிர முதலிய அவஸ்தைகளிலே விசேஷமாக நிற்பதுபோல, தாம் அங்கிங்கெனுதபடி எங்கும் வியாபித்திருப்பினும், அப்புண்ணிய ஸ்தலங்களிலே விசேஷமாக எழுந்தருளி யிருப்பாராயினார் என்று சிவசாத்திரங்கள் செப்புகின்றன.

(1) 1. இரா. 19. 8. இலீசா தேவமலீயாகிய ஒரேப் பூபச் சேர்ந்தான். யசத். 3. 1. 5. மோசே ஒரேப் என்னும் தேவமலீயைச் சேர்ந்தான். யெகோவா நீ இந்த ஸ்தானத் திற்குச் சமீபித்துவராதே; நீ நிற்குமிடம் பரிசுத்தமுள்ள பூமி. உன் பாதரட்சையைக் காலினின்று கழற்றினிடு என்றார். ஷ. 19. 9. 12. சினுப் வனத்திற்போப் அந்த வனத்திலிருங்கினார்கள். இஸ்ரவேல் அங்கே மலீக்கொதிரா கப் பாலையமிறங்கியின்டு, மோசேதேவசந்திதியிலேறினார்கள். நீ சனங்களை நோக்கி, நீங்கள் மலீயிலேறாதபடிக்கும், அதினாடவாரத்தைத் தொடாதபடிக்கும் எச்சரிக்கையா விருங்கள் என்றுசொல்லி, அதின் சற்றிலும் ஒரு எல்லையைக்

குறித்துகிடு. மலீயைத் தொடுகிறவனெனவனும் நிச்சயமாகக் கொலைசெய்யப்படுவான். சங். 9. 11. சீயோனிலே வாசமா விருக்கிற யெகோவாவைக் கீர்த்தனம் பண்ணுங்கள். ஷ. 99. 9. நம்முடைய தேவனுகிய யெகோவாவைக் குறித்து மேன்மைபாராட்டுங்கள்; அவருடைய பரிசுத்த மலீயில் நமஸ்காரம் பண்ணுங்கள். 1. சாமு. 20. 6. நான் எங்கே என்று உமது பிராக்கேட்டால், தாவிது தன்னு ராகிய பேத்துகேமிலே தன்வமிசத்தார் யாவரும் வருஷாந்தர பினியிடுகிறபடியால் அங்கே போகும்படி என்னிடத்தில் வருந்திக்கேட்டானென்று சொல்லும். ஷ. 10. 3. 5. தேவனுக்கு ஆராதனை செய்யும்படி பெத்தேலுக்குப்போகிற மூன்றுமணிதர் உன்னைக்களுடு சந்திப்பார்கள், அப்பால் பெலிஸ்தியரின் பாலையமிருக்கிற தேவமலீக்குப்போவாய். 2. பேதுரு. 1. 18. அவருடனே நாங்கள் பரிசுத்தமலீயி விருந்தபொழுது, வானத்திற்பிறந்த அந்தச்சத்தத்தைக் கேட்டோம். 1. இரா. 11. 13. நான் தெரிந்துகொண்ட யெருஷலேமின் சிமித்தமும், 1. நாளா. 23. 25. இஸ்ர வேலரின் தேவனுகிய யெகோவா சதாகாலமும் யெருஷலே மில் வாசம்பண்ணி தமது சனங்களுக்கு ஆறுதலைக்கொடுத் தார். எஸ்ரு. 1. 2. 3. பரமண்டலத்திலுள்ள தேவனுகிய யெகோவா, பூமண்டலத்திலுள்ள சகல இராச்சியங்களையும் எனக்குத் தந்துவிட்டார்; யூதாதேசத்திலுள்ள யெருஷலே மிலே தமக்கு ஒரு ஜூயத்தைக்கட்டும்படி எனக்குக் கட்டலீரிட்டிருக்கிறார்; அவருடைய எல்லசச் சனங்களிலும் அவன் உங்களுக்குள் இருக்கிறானே. அவன் தேவனுகிய யெகோவா அவனேநிடருப்பாராக; அவன் யூதாதேசத்தில் அள்ள யெருஷலேமுக்குப்போய், அவருக்கு ஒரு ஆலயத் தைக்கட்டுவானுக, யெருஷலேமிவிருக்கிற இஸ்ரவேலரின்

தேவனுகிய யெகோவாவே தேவன். போவா. 4. 20. எங்கள் பிரதாக்கள் இந்த மலையில் ஆராதனை செய்தார்கள் நீங்களே தொழுதுகொள்ளவேண்டிய ஸ்தானம் யெலுஷலேமில் உண்டென்று சொல்லுகிறீர்கள் என்றார்கள். மத. 4. 5. பிசா சானவன் அவரைப் பரிசுத்த நகரத்திற்குக் கொண்டுபோய் அவரைத் தேவாலயத்தின்மேல் உபரிகையில் நிறுத்தி. மத. 5. 35. யெலுஷலேமைக்கொண்டு சத்தியம்பண்ண வாகாது; அது மகாராசாவின் நகரம்.

(2) சலோமோன் யெகோவாவை நோக்கிச்செய்த வின் ணப்பம். 2. நாளா. 6. 17—21. இஸ்ரவேவின் தேவனுகிய யெகோவாவே உமது தாசனுகிய தாவி துக்கு நீர் சொல்லிட வாக்கு மெய்ப்படும்படி அருள்செய்யும். தேவன் நிச்சய மாய்ப் பூமண்டலத்திலே மனிதருடன் வாசம்பண்ணுவாரா? வானமும் வானங்களுக்குமேலுள்ள வானமும் உம்மைக் கொள்ளாதே; நான் கட்டினவீடு உம்மைக்கொள்வது எப்படி. என் தேவனுகிய யெகோவாவே, உமது அடியாண்செய்யுப் பிரார்த்தனையின் மேலும் வின்ணப்பத்தின் மேலும் சிக்கை வைத்தருநும்; உமது அடியான் உமது சமுகத்தில் இடும் ஒலத்தையும் அவன் பிரார்த்தனையையுங் கேட்டற்றானும். எனது நாமம் அதில் நிறுத்தப்படும் என்று நீர்குறித்த இந்த ஸ்தானத்துக்கு நேரே, உமது அடியான் செய்யும் பிரார்த்தனை யைக் கேட்கும்படி இரவும்பகலும் இந்த வீட்டின்மேல் நீர் கண்சிறந்திருப்பிராக. உமது அடியானும் உமது சண்வையை இஸ்ரவேலரும் இந்த ஸ்தானத்துக்கு நேராய்ச்செய்யும் வின் ணப்பங்களைக் கேட்பிராக. ஷடி. 32. 33. மேலும் புறத் தேசத்தார்; உமது மகாநாமத்தையும், உமது வலிமையான கரத்தையும், ஓங்கிய உமது புயத்தையுங் குறித்துக் கேட்டற்றுப்பார்களே; ஆகலால் உமது சண்களாகிய இஸ்ர

வேலரிலே சேராத அவர்கள், உமது நாமத்தினிமித்தம் தூர தேசத்திலிருந்து வந்து, இந்த ஆலயத்துக்கு நேராக பிரார்த்தனை பண்ணினாலும்; நீர் உமது வாசஸ்தலமாகிய வானத்தினின் மூலம் கேட்டு, உமது சனங்களாகிய இஸ்ரவேலரைப் போவவே, பூமண்டலத்திலுள்ள சகல சனங்களும் உமது நாமத்தை அறிந்து உமக்குப் பயப்படும்படிக்கும் நான் கட்டின இந்த ஆலயத்துக்கு உமது நாமம் இடப்பட்டதென்று அறி யும்படிக்கும், அந்தப் புறத்தேசத்தார் உம்மைநோக்கிப் பிரார்த்திப்பதெல்லாவற்றையும் அவர்களுக்குச் செய்தருநும்.

(3) யெகோவா சலோமோனுக்குச் செய்த வாக்குக்கத்தம். 2. நாளா. 7. 12—16. யெகோவா இரவிலே சலோமோ னுக்குத் தரிசனமாகி, அவனை நோக்கி, நான் உண்பிரார்த்தனை யைக் கேட்டேன், எனக்குப் பலியிடும் விடாக இந்த ஸ்தானத்தைத் தெரிந்துகொண்டேன். மழுபெய்யாமல் நான் வானத்தை அடைத்தாலும், தேசத்தை அழிக்கும்படி வெட்டுக்களிகள் வரக்கட்டளையிட்டாலும், நான் என் சனங்களுக்குள்ளே கொள்ளைக்கொயை அனுப்பினாலும், என்னும் தரிக்கப்பெற்ற என் சனங்கள் தங்களைத் தாழ்த்திப் பிரார்த்தனை செய்து, என் முகத்தைத்தேடித் தங்கள் துண்ணெறிகளி னின்ற திரும்புவார்களாகில், நான் வானத்தினின்றுகேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து அவர்கள் தேசத்தை ஆற்று வேண். இந்த ஸ்தானத்திற் செய்யப்படும் பிரார்த்தனைக்குக் கண் திறர்து சென்னிசாய்ப்பேன். என் நாமம் சதாகாலமும் இந்த ஆயைத்தினே தங்கும்படி, நான் இதைத் தெரிந்து கொண்டு பரிசுத்தப்படுத்தினேன். என் கண் னும் என் மன மூம் சதாகாலமும் இதிலேதரித்திருக்கும்.

இவ்வசனங்களினுலே உன் கடவுளுக்கும் விசேஷ நிலங்கள் உண்டென்பது துணியப்படுகின்றது. அது கண்டும், நாங்கள் சிவனுக்கு விசேஷஸ்தலங்கள் உண்டென்று எங்கள் சாத்திரங்களாலே துணிந்து, அவைகளுக்கு யாத் திரை செய்தலே நீ இகழ்வது அறியாமையன்றே?

3. ஆலயப் பிரகாணம்

புண்ணியஸ்தலங்களிலே அறிவுள்ளவர்களும் அறிவில் வாதவர்களும் ஆகிய சகலருங் கூடிக் கடவுளை அன்போடு வழிபட்டு உய்யும்பொருட்டு விதிப்படி ஆலயங்களைக் கட்டிப் பிரதிட்டை பண்ணுதல் புண்ணியமென்று சைவாகமங்கள் சொல்லுகின்றன.

யாத். 35-ம் அதிகாரங் தொடங்கி 40-ம் அதிகாரம் வரைக்கும் மோசே என்பவன் உன்தேவனுடைய ஆஞ்ஞஞப்படி அவனுக்கு ஒரு ஆவாசத்தை உண்டாக்கிப் பிரதிட்டை பண்ணினால் என்று சொல்லப்படுகின்றது. 2. நாளா 6. 7—9. இஸ்ரவேலின் தேவனுகிய யெகோவாவுக்கு ஒரு ஆலயங் கட்ட என் பிதாவாகிய தாவீது அபிப்பிராயன் கொண்டிருந்தார். யெகோவா என் பிதாவை நோக்கி, என் பேரால் ஒரு ஆலயங்கட்ட நீ அபிப்பிராயங்கொண்டாய், நீ கொண்ட அபிப்பிராயம் நல்லது; ஆனாலும் நீ அந்த ஆலயத்தைக் கட்டமாட்டாய். உன்னுதரத்திற்கொன்றும் புத்திரனே என்போல் ஒரு ஆலயங்கட்டுவான் என்று சொல்லியிருந்தார். 1. இராசா 6-ம், 8-ம் அதிகாரங்களில் சலோமோன் யெருசை லேமிலே உன்தேவனுக்கு ஒரு ஆலயத்தைக் கட்டிப் பிரதிட்டை செய்தானென்றும், என்று. 6-ம் அதிகாரத்திலே

யெருசைலேமிலே உன்தேவனுடைய ஆஞ்ஞஞப்படி ஆலயம் திரும்பவும் கட்டிப் பிரதிட்டை செய்யப்பட்டதென்றும் சொல்லப்பட்டிருக்கின்றது.

இவ்வாறே உன் கடவுளுக்கும் ஆலயங்கட்டிப் பிரதிட்டை செய்தல் புண்ணியமென்றும், அதனைப் பலர் செய்தார்களென்றும், உன் சமயநால் பேசுகின்றது அஃதுணர்ந்தும், நாங்கள் எங்கள் கடவுளுக்கு ஆலயங்கட்டிப் பிரதிட்டை செய்தல் புண்ணியமென்று எங்கள் சாத்திரங்களாலே தெளிந்து, அவ்வாறு செய்தலும் அங்கேகூடி அவரை வழிபடுதலும் விருதாவென்று நீ புலம்புவது என்னை!

4. இலிங்கப் பிரகாணம்

வியத்தலிங்கம் அவ்வியத்தலிங்கம் வியத்தாவியத்தலிங்கம் * என்னும் மூவகை இலிங்கங்களை, வரிவடிவெழுத்தை ஒலிவடிவெழுத்திற்கு அறிகுறியாகக் கொள்ளுதல்போலக் கடவுளுக்கு அறிகுறியாகவும், அதிட்டேயமாகவும்கொண்டு, அவரை அவற்றினிடத்தே விதிப்படி ஆவாகனம் பண்ணிப் பூசித்து வழிபடில், யாலானது பசுவினுடம்பெங்கும் வியாபித் திருப்பினும், கன்றக கண்டபொழுது மூலிவழியாகவே ஒழுகுதல்போல, அவர் தாம் சமஸ்தப்பிரபஞ்சத்தும் நிறைந் திருப்பினும் அவ்விலிங்கத் துவாரத்தால் அருஷ்செய்வார் என்று சிவகீமங்கள் செப்புகின்றன,

* வியத்தலிங்கம்—எல்லா அவயவங்களும் வெளிப்பட்டிருக்கும் சங்கிரேகர் முதலிய இருபத்தைந்து விக்கிரகங்கள். அவ்வியத்தலிங்கம்—அவைகள் வெளிப்படாததாயிப் பீடமும் சில விங்கமுராய் இருப்பது. வியத்தாவாயியத்தலிங்கம்—முகமுங் தோன்னுமாத்திரம் வெளிப்பட்டிருக்கும் சிவலிங்கம்.

யாத். 25-ம் அதிகாரத்திலே யெகோவா மோசேனைய நோக்கி, சித்திம் மரத்தினாலே ஒருபெட்டிச் செய்து, அதைச் செம்பெற்றகட்டால் மூடி, அதன்மேல் செம்பொன்னினால் ஒரு கிருபாசயம் பண்ணி, அந்தக்கிருபாசயத்தின் இரண்டோரத்திற்கும் பொன்னினால் இரண்டு கெளுபிகளைன்னும் விக்கிரகங்களையுண்டாக்கி, அந்தப்பெட்டிகளுக்குள்ளே தாம் எழுதிக்கொடுத்த சாட்சிப்பத்திரத்தை வைத்து, சதாகாலமும் ஆராதனை பண்ணும்படி விதித்தார் என்று சொல்லப்பட்டிருக்கின்றது. ஷட் 35, 36, 37, 40-ம் அதிகாரங்களில் யெகோவா விதித்தபடி மோசே ஒரு ஆவாசத்தை யுண்டாக்கி, பெட்டியும் கிருபாசயமும் கெளுபிகளைன்னும் விக்கிரகங்களும் செய்து மூடித்து, பெட்டிக்குள்ளே சாட்சிப்பத்திரத்தை வைத்து, பிரதிட்டை பண்ணி வைன்றும், அன்று தொடங்கி அந்தப்பெட்டிக்கு ஆராதனை செய்து வந்தார்கள் என்றும் அதற்கு ஆசாரியர்களாக ஆரோணியும் அவன் சந்ததியாரையும் தலைமுறைதோறும் நிபமிக்க விதித்தாரென்றும், அந்த ஆசாரியர்கள் செய்த ஆராதனைக்கு யெகோவா மகிழ்ந்து அநுக்கரகம்பண்ணி வந்தார் என்றும், சொல்லப்பட்டிருக்கின்றது. யாத். 25. 22. சாட்சிப்பெட்டி பின்மேலிருக்கிற இரண்டு கெளுபிகளின் மத்தியினின்றும், கிருபாசயத்துக்கு மேலாய் நான் உனக்குத் தருசனமாகி, இன்றவேல்சந்ததியாருக்கு நான் கட்டளையிடும் பூாவையும் உன்னிடத்தில் சொல்லுவேன். (என்று யெகோவா சொன்னார்.) எண் 7. 89. மோசே தேவனுடேன பேசும்படி சபையின் ஆவாசத்துட் பிரவேசிக்கையில், தன்னுடனே பேசுகிறவருடைப் பத்தம் சாட்சிப் பெட்டியினது கிருபாசயத்தின் இரண்டு கெளுபிகளின் மத்தியினின்றும் தோன்றக் கேட்டான். அங்கே அவர் அவனுடனே பேசுவார்.

2. சாமு. 6. 2. கெளுபியின் மத்தியில் வாசமாயிருக்கிற சேனு

பதிபாகிய யெகோவாவின் நாமம் தொழுதுகொள்ளப்படுகிற தேவனின்பெட்டி. சங். 80. 1. கெளுபிகளின் மத்தியில் வசிப்பவரே, பிரகாசியும். ஷட் 99. 1. யெகோவா இராச்சியபரிபாலனம் பண்ணுகிறோர்; சனங்கள் நடுங்குவார்க்காக; அவர் கெளுபிகளின் மத்தியில் வீற்றிருக்கிறார். எண் 16. 46—48. வசனங்களிலே ஒரு நாள் பூதர்களில் வெகுசங்களுக்குச் சடிதியாகிய ஒரு வாதை சம்பவித்தபொழுது, ஆரோண்சிக்கிரமாக ஒடிப்போய், அந்தப்பெட்டிக்குக் குபங்காட்டி, ஆராதனைசெய்து வழிபட்டதனால், அவ்வாதை நீங்கிற்று என்று சொல்லப்பட்டிருக்கின்றது. யோச. 3. 2—4. அதி பதிகள் பாளையமெங்கும் போய்ச் சனங்களை நோக்கி, உங்கள் தேவனுகிய யெகோவாவினுடன்படிக்கைப் பெட்டியையும், லேவிய ஆசாரியர் அதைச் சமக்கிரஹதையுங் கண்டவுடனே நீங்களும் புறப்பட்டி அதற்குப்பின் செல்லுங்கள்: உங்களுக்குமதற்கும் இடையில் இரண்டாயிரமுழுமனவுதாரமிருக்க வேண்டும்: இதற்கு முன்னே நீங்கள் ஒருபோதும் இந்தவறியாலே போகவில்லைபே; ஆகையால் நடக்கக்கேவண்டிய வழியை பறியும்படிக்கு அதற்குச்சமீபமாய் வராதிருப்பேர்களாக என்று சொல்லிக் கட்டளையிட்டார்கள். ஷட் 3. 11—17. வசனங்களில் இஸ்ரவேல் கானுன் தேசத்துக்குப் போம் போது மிகப்பிரவாகிக்கும் போர்தான்தியைச் சேர்ந்த ஏடனே, ஆசாரியர்கள் சாட்சிப்பெட்டியைக்கொண்டு இறங்கின்றனல், அந்தி இரண்டாய்ப்பிரிந்து வழிகொடுத்தது என்றும், சமஸ்தசனங்களும் போர்தானைக்கடங்குதிருமாவும், ஆசாரியர்கள் அந்தப்பெட்டியைச் சமந்துகொண்டு, அந்தி பின் மத்தியிலே நின்றுர்க்களைன்றும், சொல்லப்பட்டிருக்கின்றது. ஷட் 6. அதி. யெகோவா விதித்தபடி ஆசாரியர்கள் சாட்சிப்பெட்டியைச் சமந்துகொண்டு யெகோநகரத்

தைச் சுற்றிவந்ததினால், அங்கரத்தின் மதில் இடிந்து கீழே விழுந்தது என்று சொல்லப்பட்டிருக்கின்றது. மேடு 7. அதி. ஒருநாள் இஸ்ரவேலர் போரிலே சத்துருக்களுக்குத் தோற் றுப் புறங்காட்டியோடினதினால், யோசவா முதலியோர் மிக வியாகுவித்து, யெகோவாவின் பெட்டிக்கு முன்பாகச் சாயங் காலம் வரைக்கும் தரையிலே முகங்குப்புற விழுந்துகிடந்து, சத்துருக்களை வெல்ல வரம்பெற்றிருக்கன் என்று சொல்லப்பட்டிருக்கின்றது. 1. சாமு. 5, 6-ம் அதிகாரங்களிலே ஒரு முறை அந்தச்சாட்சிப்பெட்டியை இஸ்ரவேலருடைய சத்துருக்கள் எடுத்துக்கொண்டுபோய்த் தங்கள் தேவாலயத்தில் வைத்தபோது, அங்கேயிருந்த விக்கரகம் அந்தப்பெட்டிக்கு முன்பாக விழுந்து தலைவேறு கைவேறுக வெட்டுங்கு கிடந்தது என்றும், அங்காடுகளெல்லாம் மூலவியாதியினால் வாதிக்கப்பட்டன என்றும், அதினாலே அவர்கள் அந்தப்பெட்டியைத் திரும்ப இஸ்ரவேலரிடத்திற்கு அனுப்பிவிட்டார்களென்றும் சொல்லப்பட்டிருக்கின்றது. 2. சாமு. 6. அதிகாரத்திலே அந்தப் பெட்டியைத் தாவீது முப்பதினுடியரம் பேரோடுபோய், ஒரு புது இரத்தத்தின்மேலெற்றிக்கொண்டு வரும்பொழுது; மாடுகள் அப்பெட்டியை அசைத்தபடியினாலே, அவ்விரதத்தை நடத்திய ஊசா அகியோ என்னுமிருவருள் ஊசா தன் கையை நீட்டி அதைப்பிடித்தான் என்றும், அதினால் யெகோவா அவனைக் கோபித்துக் கொண்டுபோடார் என்றும், அதுகண்டு தாவீது பயந்து, யெகோவாவிடுபெட்டி என்னிடத்தில் வருவது எப்படியென்றால்சால்லி, அதைத் தன்னிடத்திலே கொண்டுவர விரும்பாமல், கித்திய கூகிய ஒபெத் ஏதோமின்வீட்டிலே கொண்டுபோய் வைத்தான் என்றும், அந்தப்பெட்டி அவன் வீட்டிலே மூன்று மாசம் தங்கிற்றென்றும், அதினிமித்தம் யெகோவா ஒபெத்

ஏதோமையும் அவன் குபும்பத்தார் அனைவரையும் ஆசீர்வதித்தார் என்றும், தாவீது அதை அறிந்துபோய் அந்தப் பெட்டியைத் தன் நகரத்திலே கொண்டுவந்து வைத்துப் பலி கொடுத்து ஆராதனை பண்ணினால் என்றும், சொல்லப்பட்டிருக்கின்றது. 1. இரா. 6. 8. அதிகாரங்களிலே தாவீதின் குமாரனுகிய சலோமோன் யெருஷலேமிலே ஒரு ஆலயங்கட்டி, அதிலே அந்தப்பெட்டியை வைத்துப் பிரதிட்டை பண்ணி, அனேகம் ஆடிமாடுகளைப் பலி கொடுத்து, ஆராதனை செய்தான் என்று சொல்லப்பட்டிருக்கின்றது.

இப்படியே உன் சமயநாலிலே, உன் தேவனுகிய யெகோவா சாட்சிப்பெட்டியையும் அதற்கு இருபக்கத்திலும் இரண்டு கெருபிகளையும் வைத்து ஆராதனைபண்ணும்படி விதித்தார் என்றும், அவ்வாறே மோசே முதலானவர்கள் செய்தார்களென்றும், யெகோவா அந்தப்பெட்டியிலே பிரசன்னராகிக் கிருபபசெய்தாரென்றும், அந்தப்பெட்டியை அவமதிசெய்தவர்களைத் தண்டித்தார் என்றும், சொல்லப்பட்டிருக்கின்றது. அதை அறிந்துகொண்டும், கோதுமை அப்பத்தையும் திராட்சரசத்தையும் உன்தேவனுகிய கிறிஸ்துவின் சீரமும் இரத்தமுமாகவேலும் அவைகளுக்கு அறிகுறியாக வேனும் பாவித்து உட்கொள்ளல்வேண்டும் என்று புதிய விடன்படிக்கையில் விதித்தபடி செய்துகொண்டும், எங்களைக் கல்லீயும் செம்பையும் வணங்கும் அஞ்ஞானிகளென்றும், கடவுளுக்குச் செய்யற்பாலதாகிய வழிபாட்டை அறிவில் லாத விக்கிரகங்களுக்குச் செய்யும் பாவிகளென்றும், தூஷிப்பது மதிமயக்கமண்ணே? அறிகுறியும் அதிட்டேயமுமாகிய இவிங்கத்தினாலே காட்டப்படும் தமக்குச் செய்யும் வழிபாட்டைத் தமக்கென்றே கொள்ளாது இவிங்கத்துக்கென்று கொள்ளுதற்குக் கடவுள் மதிமயக்குமுடையவரல்லர்.

5. அபிஷேகப் பிரகரணம்

இலிங்கங்களை அதிட்டித்து அருள் செய்யும் கடவுளுக்கு என்னைப் பால் தயிர் நெய் தேன் இனார் முதலியவைகளி னால் விதிப்படி அபிஷேகம் பண்ணுதல் புண்ணியமென்று சொலாகமங்கள் சாற்றுகின்றன.

யாத். 30. 22—33. பெகோவா மோசேயை நோக்கி, அழித்தம் சுகந்த திரியங்களாகிப் சுத்தமான வெள்ளைப் போளத்தில் பரிசுத்த ஸ்தானத்துச் சேக்கவின்படி, 500 சேக்கலும், சுருவாப்பட்டையில் அதிற்பாதியாகிய 250 சேக்கலும், சுகந்தவசம்டி 250 சேக்கலும், இலவக்கப் பட்டையில் 500 சேக்கலும், சீதமிருட்சத்தெண்ணையில் ஒருகின்னும், எடுத்து, பரிமள தைலக்காரனுடைய செய்கை யாப்ச் செய்யப்பட்ட பரிமளதைலத்தைப்போல, அவை களினுற் சுத்த அபிஷேக தைலத்தைச் செய்வாயாக. அதுவே அபிஷேக தைலமாயிருக்கவேண்டும். அதினாலே சுபையின் ஆவாசத்துக்கும், சாட்சிப்பெட்டிக்கும், பிடத் துக்கும், அதின்பாத்திரங்களைல்லாவற்றிற்கும், கிளை விளக்குக்கும், அதின்கருவிகளுக்கும், தூபவேதிகைக்க்கும், தகனபலிவேதிகைக்க்கும், அதின்பாத்திரங்களைவற்றிற்கும், தொட்டிக்கும், அதின்பாதத்துக்கும், அபிஷேகம் பண்ணக் கடவாய். அவைகள் பரிசுத்தமாகும்பொருட்டு, அவைகளைப் பரிசுத்தப்படுத்துவாயாக. அவைகளைப் பரிசுக்கிறபாவும் பரிசுத்தமாகும். ஆரோனும், அவன்புத்திரரும், எனக்கு ஆசாரியத்தொண்டு செய்யும்படி, நீ அவர்களுக்கு அபிஷேகம் பண்ணி, அவர்களைப் பரிசுத்தப்படுத்துவாயாக. நீ இவ்வேற்சந்ததியாரை நோக்கி, உங்கள் தலைமுறைதோறும் எனக்குரிய பரிசுத்த அபிஷேக தைலமாயிருக்கவேண்டும்.

இது மனிதருடைய சரீரத்தில் வார்க்கப்படாது. இதற் கொப்பாக நீங்கள் வேறேசெய்யவும்படாது. இது பரிசுத்தமானது. இது உங்களிடத்திற் பரிசுத்தமாயிருக்கவேண்டும். இதற்கொப்பாகத் தைலமுண்டாக்கிறவனும், இதில் எடுத்து அங்கியன்மேல் வார்க்கிறவனும் தன் சனங்களினின்றும் சேதிக்கப்படுவான் என்று சொல்லென்றார்.

இப்படியே உங்சமயநூலிலே அபிஷேகம் விதிக்கப் பட்டமை கண்டும், சானுதார்போல நீ நாங்கள் அபிஷேகம் பண்ணுதலைக் கண்டு, விக்கிரகங்களுக்கு அபிஷேகம் பண்ணின்தினுலே பயனில்லையென்று பிதற்றுவது நீதியா?

6. நெவேத்தியப் பிரகரணம்

இலிங்கங்களை அதிட்டித்து அருள் செய்யும் கடவுளுக்கு அன்னம் பால் பழம் மோதகம் முதலியவைகளை விதிப்படி திவேதனம்பண்ணுதல் புண்ணியமென்று சொவதூல்கள் சொல்லுகின்றன.

யாத். 25. 30. என்சங்கிதியில், பிடத்தின்மேல் நித்தமும் சமுகத்தப்பம் வைக்கவேண்டும். எண். 6. 14—17. தகனபலிக்குப்பழத்தற் ஒருவருஷத்தாட்டுக் குட்டியையும், பிராயச்சித்த பலிக்குப் பழத்தற் ஒருவருஷத்துப் பெண் ஞட்டுக் குட்டியையும், ஸ்தோத்திரபலிக்குப் பழத்தற் ஓராட்டுக்கடாவையும், நெவேத்தியத்துக்கு ஒருக்கடையில் எண்ணையிற்பிசைந்த புளிப்பில்லாத மெல்லியமாகினுற் செய்த அதிரசங்களையும், எண்ணைய் தடவப்பட்ட புளிப்பில்லாத அடைகளையும், பானபலியுடன் பெகோவாவுக்கு நெவேத்தியமாகக் கொண்டுவரக்கடவன். அவைகளை

ஆசாரியன் யெகோவாவின் சங்கிதியிற்கொண்டுவந்து, அவனுடைய பிராயச்சித்தபலியையும், அவனுடைய தகனபலியையும், நிவேதனம்பண்ணி, ஆட்டுக்கடாவைக் கூடையிலுள்ள புளிப்பில்லாத அப்பங்களுடனேகூட, யெகோவாவுக்கு ஸ்தோத்திரபலியா யிடக்கடவன்; அன்றியும் ஆசாரியன் நைவேத்தியத்துடனே பானபலியைச் சொலுத்துவானாக.

லேவி. 24. 5—9. நீ மெல்லியமாவை எடுத்து ஒவ்வொரு அப்பம், ஒரு ஏபாஷிற் பத்தில் இரண்டுபங்குள்ளதாகப் பன்னிரண்டு அப்பஞ்சுடவேண்டும். நீ அவைகளை யெகோவாவின் சங்கிதியில் பரிசுத்தபீடித்தின்மேல் ஒவ்வொரு அடுக்கில் அவ்வாறு இருக்கும்படி இரண்டு அடுக்காக வைத்து யெகோவாவுக்கு அக்கினியிலிடப்படும் ஞாபகக்குறியாகிய நைவேத்தியமாகும்பொருட்டு, அடுக்குத்தோறுஞ் சுத்தகுந்துருவை யிடக்கடவாப். அவைகளை நித்தியவுடன்படிக்கைபாய் இல்லவேல்சந்தத்தியார் கையில்வாங்கி ஓய்வுநாள் தோறும் யெகோவாவின் சங்கிதியில் அடுக்கிவைக்கக் கடவன். நித்திய நியமமாக யெகோவாவுக்கு அக்கினியிலிடப்படும் நைவேத்தியங்களுக்குள் அவைகள் மிகவும் பரிசுத்தமான வைகளாகையால் அவைகள் ஆரோனுக்கும் அவன் புத்திரருக்கும் உரித்தாகும்; அவைகளைப் பரிசுத்த ஸ்தானத்தில் புசிக்கக்கடவர்கள். இன்னும் நைவேத்தியத்தைக் குறித்து யாத். 29ம் அதிகாரத்திலும் லேவி. 2, 3, 4ம் அதிகாரங்களிலும் பிறவிடங்களிலும் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றது. இங்கே எடுத்துச்சொல்லிற் பெருகும்.

இப்படியே உன் சமயநாலிலும் நிவேதனம் விதிக்கப்பட்டமைகண்டும், நீ நாங்கள் எங்கள் கடவுளுக்கு நிவேதனம்பண்ணுதலை அறிந்து, நிங்கள் அன்னம் பழும் முதலிய

வைகளை இலிங்கத்துக்கு முன் படைக்கிறீர்களே; அது அவைகளை உண்ணுமா என்று இகழ்கின்றும். இதனால் பூர்வகாலத்திலே உன் யெகோவா பசியினால் தமக்குமுன் படைத்தவைகளை உண்டாரென்பதே உன் கருத்தென்று தோன்றுகின்றது.

7. தூபதீபப் பிரகாரணம்

இலிங்கங்களை அதிட்டித்து அருள்செய்யுங்கடவுளைத் தூபதீபங்களினாலே விதிப்படி பூசித்தல் புண்ணியமென்று சைவாகமங்கள் சொல்கின்றன.

யாத். 30. 34—36. யெகோவா மோசேயை நோக்கி வடிந்த வெள்ளோப்போளமும், சூங்குவியமும் சாம்பிராணிய மாகிய சகந்ததிரவியங்களையும், பரிசுத்தமான சூந்துருவையும் சமிரிதையாக எடுத்து, பரிமளதைக்காரன் செய்கிறது போல அவைகளைக் கலந்து நிர்மலபரிசுத்தசுகந்த தூபமாக்குவாயாக. அதில் ஒருபங்கை இடித்துப் பொடியாக்கி, நான் உன்னைச்சந்திக்கும் சபையின் ஆவாசத்திலிருக்கும் சாட்சிப் பெட்டிக்கு முன்னே வைக்கவேண்டும். அது உங்களுக்கு மிகவும் பரிசுத்தமா யிருக்கவேண்டும். லேவி. 16, 12, 13. யெகோவாவின் சங்கிதியிலிருக்கும் வேதிகையிலெரியும் நெருப்புத் தணல்களினாலே தன் தூபகலசத்தை நிறைத்து, தூளாக்கப்பட்ட சுகந்த தூபவர்க்கத்தில் தன்கைகிறைய அள்ளித் திரைக்குள்ளே கொண்டுவந்து, தான் சாகாதிருக்கும்படி தூபமேகம் சாட்சிப்பத்திரத்தின் மேலிருக்குங்கிருபாசயத்தை மூடத்தக்கதாக, யெகோவாவின் சங்கிதியில் அக்கினியின்மேல் தூபவருக்கத்தைப் போடக்கடவன்

எண். 16. 46. நீ தூபகலசத்தை எடுத்து வேதிகையின் அக்கினியை அதிலிட்டு, அதில் மேலே தூபவருக்கங் தூவிச் சபையினிடத்திற் சீக்கிரமாயோடு அவர்களுக்குப் பிராயச் சித்தஞ்செய் என்றான். யாத். 30. 7, 8. ஆரோன் காலை தோறும் விளக்குகளைச் சோடிக்கும்பொழுது அதின்மேலே சுகந்ததூபமிடக்கடவன். மாலையில் விளக்கேற்றும்பொழுதும் அதின்மேலே சுகந்ததூபமிடக்கடவன். இதுவே உங்கள் தலைமுறைதோறும் யெகோவாவின் சங்கிதியில் இடவேண்டிய நித்தியதூபம். வெளி. 8. 3—5. வேறொருதூதன் தூபங் காட்டும் பொற்கலசத்தைப் பிடித்துவந்து வேதிகையின் அருகே நின்றன; சிங்காசனத்துக்கு முன்பாக இருந்த பொன்வேதிகையின்மேலே, எல்லாப்பரிசுத்தவான்களுடைய பிரார்த்தனைகளோடும் இடும்பொருட்டு, சுகந்ததூபவருக்கம் அவனுக்குக் கொடுக்கப்பட்டது. பரிசுத்தவான்களுடைய பிரார்த்தனைகளோடே சுகந்த வருக்கங்களின் புகை, தூத ஜுடைய கையினின்று தேவனுக்கு முன்பாக எழும்பிற்று. பின்பு அந்தத் தூதன் தூபகலசத்தை எடுத்து, அதை வேதிகையிலுள்ள அக்கினியினுலே நிரப்பிப் பூமியிலே வீசி, சத்தங்களும், இடிமுழக்கங்களும், மின்னல்களும், பூமி யதிர்தலுமுண்டாயின.

இவ்வாறே உங்சமயதூவிலே யெகோவாத் தமக்குத் தூபமிட விதித்தாரென்றும், அவ்வாறே அவர்பத்தர்கள் செய்தார்கள் என்றும் சொல்லப்பட்ட டிருத்தல்கண்டும், நாங்கள் எங்கள் கடவுளுக்குத் தூபதீபங்காட்டுதலே நீ இகழ்வது மூடத்துவமே.

8. தீபப் பிரகரணம்

சிவாலயங்களிலே திருவிளக்கேற்றுதல் புண்ணிய மென்று சைவதூல்கள் சொல்லுகின்றன.

லேவி. 24. 1—4. பின்னும் யெகோவா மோசேயை நோக்கி, நித்தமும் விளக்கெரியும்படிக்கு இல்லவேல் சந்ததி பாரிடித்துப் பிழிந்த சீதவிருஷ்ததின்சத்தமான எண் ஜெயை உண்ணிடத்தில் கொண்டுவரும்படி அவர்களுக்குக் கட்டளையிடு; ஆரோனுனவன் சபையின் ஆவாசத்தில் சாட்சிப்பத்திரத்தின் திரைச்சிலைக்கு வெளியே சாயங்காலன் தொடங்கி விடியற்காலபரியந்தம் யெகோவாவின் சங்கிதியில் சித்தமும் ஏற்றக்கடவன்; இது உங்கள் தலைமுறைதோறும் நித்திய நியமமாயிருக்கும். அவன் பரிசுத்தக்கிளைவிளக்கின் அகல்களை யெகோவாவின் சங்கிதியில் ஒழுங்குப்படுத்த வேண்டும். யாத். 27. 20, 21. வசனங்களிலே மேற்கூறிய வாறே சொல்லப்பட்டிருக்கின்றது. எண். 8. 1—4. யெகோவா மோசேயைநோக்கி, ஆரோனுக்கு, நீ விளக் கேற்றும்பொழுது ஏழுதிபெழும், கிளைவிளக்குத்தண்டித்து நேரே ஒளிகொடுக்கவேண்டும் என்று சொல் என்றார். யெகோவா மோசேக்குக் கட்டளையிட்ட பிரகாரம் ஆரோன் கிளைவிளக்குத்தண்டித்து நேரே ஏரியவிளக்கேற்றினான். இந்தக் கிளைவிளக்குத் தண்டுமுதல் புஷ்பங்கள் வரைக்கும் பொன்னினுல் வைரவேலையாகச் செய்யப்பட்டது. யெகோவா மோசேக்குக் காண்பித்த சாயவின்படியே அந்தக் கிளைவிளக்கை உண்டாக்கினான்.

இப்படி உன் சமயதூவிலும் ஆலயங்களிலே திருவிளக் கேற்றுதல் விதிக்கப்பட்டமை கண்டும், நீ எங்களோக்கி,

ஆலயங்களிலே வெகுபொருள் செலவிட்டு விளக்கேற்றி வைக்கிறீர்களே? உங்கள் கடவுளுக்குக் கண்தெரியாதா? என்று தூஷிப்பது பேதைமையன்றே?

9. வாத்தியப் பிரகரணம்

அபிஷேகம் பூசை உற்சவம் முதலியன் நடக்கும் பொழுது சிவ சங்கிதானத்திலே பலவகைப்பட்ட வாத்தியங்களை முழக்குதலும் நடனம்பண்ணுதலும் புண்ணிய மென்று சிவசாத்திரங்கள் செப்புகின்றன.

1. நாளா. 15. 15, 16. யெகோவாவின் வாக்கின்படி மோசே கட்டளையிட்டபிரகாரம் தேவனுடைய பெட்டியைத் தண்டோடும் தங்கள் தோளின்மேலெலுத்துக்கொண்டு வந்தார்கள். தங்கள் சகோதரரைத், தம்புருவும், கின்றரமும், கைத்தாளங்களுமாகிய கீதவாத்தியங்கள் முழங்க, ஆனந்தத் துடன் உரத்தசத்தமாய்ப் பாடும்பொருட்டு, ஏற்படுத்தும் படி தாவீதுகட்டளையிட்டான். ஷடி. அதி. 19 — 21. பாடகராகிய ஏமானும், ஆசானும் ஏதானும், வெண்கலத்தி னாலே செய்த தொனிக்குங் கைத்தாளம்போடவும், சகாரியாவும்: அசியேலும் விமிராமொத்தும், யிகியேலும் உண்ணியும், இவியாப்பும், மாசெயாவும், பினுயாவும், அலாமீமத்தில் தம்புருகளைவாசிக்கவும், மத்திதீயாவும், இலீப்பேலேகும், ஓபெத் எதோமும், யெரியேலும், அச்சீயாவும், விமினித்தி னால் உயர்ந்த தொனிசெய்து கின்றரம் வாசிக்கவும், நியமிக் கப்பட்டார்கள். ஷடி. அதி. 28. ஊதுகொம்போடும், பூரிகைகளோடும் கைத்தாளத்தோடும் தம்புருவும், கின்றரமும் முழங்க, இஸ்ரவேலர் அனைவரும் யெகோவாவின்

உடன்படிக்கைப் பெட்டியைக் கொண்டுவந்தார்கள். ஷடி. 16. 6. ஆசாரியராகிய பினுயாவும், யாகசியேலும், தேவ அடைய உடன்படிக்கைப்பெட்டிக்கு முன்பாக நித்தமும் பூரிகையுதினார்கள். எண். 10. 8—10. ஆரோஙின் புத்திரர்களாகிய ஆசாரியர்களே எக்காளங்களை ஊதக்கடவர்கள். உங்கள் தலைமுறைதோறும் இந்தவிதி நித்தியனியமா பிருக்கும். உங்கள் தேசத்தில் உங்களைக் கிளேசப்படுத்தும் சத்துருவுக்கு விரோதமாய் யுத்தத்துக்குப் போகும் பொழுது, நீங்கள் எக்காளங்களைப் பேரொலியாய் ஊதக கடவீர்கள்; அதினால் உங்கள் தேவனுகிய யெகோவா உங்களை தினைப்பார், நீங்கள் உங்கள் சத்துருக்களினின்றும் இரட்சிக்கப்படுவீர்கள். அன்றியும் உங்கள் ஆனந்தத்தினத்தி லும், உற்சவநாள்களிலும் மாசாரம்பங்களிலும், உங்கள் ககனபலிகளையும், ஸ்தோத்திரபவிகளையும் செலுத்தும் பொழுது எக்காளங்களை ஊதவேண்டும்; அது யெகோவாவின் சங்கிதியில் உங்களுக்கு ஞாபகக்குறியாயிருக்கும்: நானே உங்கள் தேவனுகிய யெகோவா என்றார். சங். 98. 5. கின்றரத்தினாலும் கின்றரத்தோடு கீதத்தினேசையினாலும், யெகோவாவைப் பாடுங்கள். தாரைபினாலும் எக்காளத்தினும் இராசாவாகிய யெகோவாவின் சமுகத்தில் ஆனந்தத் தெள்ளிசெய்யுங்கள். 2. சாமு. 6. 5. தாவீதும் இஸ்ரவேல் பந்துகியார் சமஸ்தரும் யெகோவாவின் சமுகத்தில் தேவ தாருவினாற் செய்யப்பட்ட கின்றரமும், தம்புருவும், மிருதக்கமும், வீஜையும், கைத்தாளமுமாகிய நானுவித வாத்தியங்களையும் முழக்கினார்கள்.

இப்படியே உன் தேவசங்கிதானத்திலே வாத்திய கோஷஞ் செய்தல்வேண்டுமென்று விதித்தமைகண்டும், நீ எங்கள் சிவாலயங்களிலே வாத்தியங்கள் முழக்குதலைக்கண்டு இகழ்வது தகுதியன்றே.

10. புண்ணியகாலப் பிரகரணம்

சோமவாரம் மங்கலவாரம் சுக்கிரவாரம் பாதுவாரம் அமாவாசி பூரணை சதுரத்தி சட்டி கார்த்திகை சிவராத்திரி மாசப்பிறப்பு வருஷப்பிறப்பு உற்சவகாலம் முதலிய தினங்கள் புண்ணியகாலங்களென்றும், அவைகளிலே மனம் பொறிவழி போகாமல் உண்டிசூருங்குதல்செய்து கடவுளை விதிப்படி விசேஷமாக வழிபடுதல் பெரும்புண்ணியம் என்றும் சைவ நூல்கள் சொல்கின்றன.

2. இரா. 4. 22. 23. தன் புருஷனைக் கூப்பிட்டு நான் தேவனுடைய தாசனிடத்திற் போய்வரும்படி வாலிபாலில் ஒருவனையும், கழுதைகளில் ஒன்றையும் என்னிடத்தில் அனுப்பும் என்றார். அதற்கு, அவன் நீ இன்றைக்கு அவனிடத்திற் போகவேண்டியதென்ன; அமாவாசியுமல்ல, ஒய்வு நாளுமல்லவென்று சொல்ல, அவன் நன்மையாய் முடியுமென்றார். 1. நாளா. 23. 31. ஓய்வுநாளிலும், அமாவாசியிலும், நியமிக்கப்பட்ட உற்சவங்களிலும்; தொகைப்படி, தங்களுக்குக் கட்டளையிடப்பட்ட விதிப்பிரகாரம், யெகோவாவின் சங்கிதியில் நித்தமும் யெகோவாவுக்குச் சகல தகனபவிகளையுமிடவும், லேவி. 23-ம் அதிகாரத்திலும் பிறவிடங்களிலும் ஓய்வுநாளும் மாசப்பிறப்பும் அமாவாசியும் பூரணையும் உற்சவ நாள்களும் புண்ணியகாலங்கள் என்றும், அந்தக்காலங்களிலே யெகோவாவின் ஆவாசத்தை விட்டுப் பிரியலாகதென்றும், எவ்வித சாதாரணவேலையுஞ் செய்யலாகதென்றும், சித்தியாக்கினியிலே இறைச்சிமுதலியவைகளையிட்டுத் தகனபவி செய்தல்வேண்டும் என்றும், தங்கள் தங்கள் சங்கற்பத்தின் படியே நியமித்த தினங்களிலே உபவசித்து விரதமனுட்டித் தல் வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கின்றது.

இப்படியே உன்விவிலியதால் பேசுவதைக் கண்டுகொண்டும், எங்களைப்போலவே பானுவாரத்தைப் புண்ணியகால மென்று கொண்டாடிக்கொண்டும் எங்களைநோக்கி, நீங்கள் காலமெல்லாம் சமமாயிருக்கச் சிலவற்றை வேறுபிரித்துப் பண்ணியகாலங்களைன்றுகொண்டு, விரதம் அனுப்பித்தலும் திருவிழாக்கொண்டாடுதலும் வீண்செய்கைகள் என்று விதற்றுவது அழகா?

11. சிவாசாரியப் பிரகரணம்

பரார்த்தலிங்கப்பிரதிட்டை பரார்த்தபூசை உற்சவம் என்பனவும் தீக்கூழுதலியனவுமாகிய சகலகர்மங்களும் செய்தற்கு கௌசிகாதி பஞ்சாரிஷிகோத்திரத்திற் பிறந்த ஆதிசைவர் என்னும் சிவப்பிராமணர்களுள், பாவங்களை வெறுத்துப் புண்ணியங்களைச் செய்பவர்களாய், சமயம் விசேஷம் நிருவாணம் என்னும் மூன்றுத்தீக்கூழும் பெற்றவர்களாய், சைவாகமங்களை ஒதியுணர்த்தவர்களாய், சிவாகமங்களில் விதித்த இன்னேரன்னபல இலக்கணங்களையும் உடையவர்களாய் ஆசாரியாபிழேஷகம்பெற்ற சிவாசாரியர்களே அதிகாரிகள் என்றும், மற்றைப்பிராமணர் கூத்திரியர் வைசீயர் குத்திரர் என்னும் நான்கு வருணத்தார்களுள்ளும் மேற் கூறியவாறே ஆசாரியாபிழேஷகம் பெற்றவர்கள் மேற்கூறிய பரார்த்தலிங்கப் பிரதிட்டை முதலியன நீங்கலாக மற்றை ஆண்மார்த்தலிங்கப்பிரதிட்டை தீக்கூழுதலியனசெய்தற்கு அதிகாரிகளைன்றும், அவர்களைல்லாரும் மனிதப்பிறப்பின ராயினும் தேவர்களாகப் பாவிக்கற்பாளர் என்றும் அவர்களைப் பூசிப்பவர்கள் சிவஜெப்பூசிப்பவர்களைன்றும், அவர்களைத் தூஷிப்பவர்கள் சிவனைத் தூஷிப்பவர்கள் என்றும், அவர்களை

ஞக்குத் தொண்டுசெய்து அவர்கள் சொற்கேட்டு நடத்தல் பெரும்புண்ணியமென்றும், சிவாகமங்கள் செப்பின்றன.

யாத். 2. 9-ம் அதிகாரத்தில் ஆரோணையும் அவன் புத்தி கரயும் ஆசாரியராக அபிஷேகம் பண்ணல்வேண்டும் என்றும் அபிஷேகவிதி இன்னது என்றும் யெகோவா விதித்தார் எனவும், மூடி 40-ம் அதிகாரத்தில் அவ்விதிப்படி மோசே அவர்களுக்கு அபிஷேகம் பண்ணினான் எனவும், எண். 8-ம் அதிகாரத்தில் பெகோவாவுக்கு மற்றைத்தொண்டுகளைச் செய்யும் பொருட்டு லேவியர் இஸ்ரவேலினின்றும் பிரித்து அபிஷேகம் பண்ணப்பட்டார்கள் எனவும், எண். 18-ம் 20-ம் வசனத்திலும், உபா. 18. 1. 2. வசனங்களிலும், மூடி 16-ம் வசனத்திலும், ஆரோனுக்கும் அவன் புத்திரருக்கும் அவன் பிதாவின் வம்சத்தாராகிய லேவியாசாரியருக்கும் அவர்கள் சகோதரராகிய இஸ்ரவேலரோடு பாகமும் சுதந்தரமும் இல்லை யெகோவாவே அவர்களுக்குச் சுதந்தரம் எனவும், எண். 18-ம் அதிகாரத்தில் இஸ்ரவேல் யெகோவாவுக்குக் கொண்டுவந்து கொடுக்கும் இறைச்சி அப்பம் காணிக்கை முதலியவைகளில் ஆரோனுக்கும் அவன் புத்திரருக்கும் லேவியருக்கும் பங்கு உண்டெனவும், உபா. 12-ம் அதிகாரத்தில் லேவியரைக் கைவிடலாகாது எனவும் மூடி 17-ம் அதிகாரத்தில் சகலரும் லேவியர்சொற்கேட்டு நடத்தல்வேண்டும் எனவும், எண். 16-ம் அதிகாரத்தில் ஆரோனுக்கு விரோதமாகப் பேசினவர்கள் தண்டிக்கப்பட்டார்கள் எனவும், லேவி. 21-ம் அதிகாரத்தில் இவர்கள் சந்ததியார்களே தலைமுறை தோறும் ஆசாரியர்களாதற்கு அதிகாரிகள் எனவும், இன்ன இன்ன இலக்கணங்களையுடையவர்களே ஆசாரியர்களாதற்கு உரியரெனவும், மத். 10-ம் அதிகாரத்தில் யேசு தன்னுடைய.

இஷை நோக்கி உங்களை அங்கீகாரிக்கின்றவன் என்னையும் அங்கீகாரிக்கின்றன் என்னை அங்கீகாரிக்கின்றவன் என்னை அனுப்பியவரையும் அங்கீகாரிக்கிறோன் இந்தச் சிறியவர்களில் ஒருவன் என்கீழென்று அவனுக்கு ஒருகலசங் தண்ணீர் சூடிக்கக் கொடுக்கிறவன் தண்பலை இழுந்தபோகான் என்று சொல்வி வியாதிகளை நீக்கவும், பிசாசுகளை ஓட்டவும், அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார் எனவும், சொல்லப்பட்டிருக்கின்றது.

இப்படியே உன் சமயநால் பேசுதல் கண்டும், மனிதர்கள் எல்லாருஞ் சமமாயிருக்க, சைவர்கள் தங்கள் அறியாமையால் அவர்களுக்கு சிலரை ஆசாரியர்களென்றும் பிராமணர்களென்றும் பெயரிட்டு, அவர்களே உத்தமோத்தமர்களென்று அவர்களை வணக்கி அவர்களுக்குத் தொண்டுசெய்து திரிக்கரூர்களென்று நீ புலம்புவது என்னை?

12. சரீரசுத்திப் பிரகாணம்

தின்தோறும் அனுப்டானம் செபம் பூசை சிவாலய சேவை வேதாகமாதி சாத்திரபடனம் முதலிய சற்கருமங்களை, சலத்தினாலே விதிப்படி சரீரசுத்திபண்ணித் தொத வள்திரம் தரித்துக்கொண்டே செய்தல் வேண்டுமென்றும், அவ்வாறே செப்யாமை பாவமென்றும், சைவதுால்கள் சாற்றுகின்றன.

யாத். 10. 11. யெகோவா மோசேயை நோக்கி மூன்றும் நாளிலே யெகோவா சகலசனங்களுக்கும் பிரத்தியக்ஷமாகச் சீரும் மலையின்மேலிறங்குவார். ஆதலால் நீ சனங்களிடத்திற் போய், இன்றைக்கும் நாளைக்கும், அவர்கள் தங்கள் தங்கள் வள்திரங்களைத் தோய்க்கும்படி செய்து அவர்களைப்

பரிசுத்தப்படுத்தி மூன்றும் நாளுக்கு ஆயத்தமாயிருக்கும்படி செய்வாயாக. ஷட் 40. 12. 13. 16. 31. 32, நீ ஆரோஹீ யும் அவன் புத்திரரையும், சபையின் ஆவாசவாசலில் வரசு செய்து அவர்களைச் சலத்தினால் ஸ்நானம்பண்ணுவித்து, ஆரோஹீக்குப் பரிசுத்த வஸ்திரங்களைத் தரிப்பித்து எனக்கு ஆசாரியத்தொண்டுசெய்யும்படி, அவனுக்கு அபிஷேகம் பண்ணி, அவனைப் பரிசுத்தப்படுத்துவாயாக,—அப்படியே மோசே செய்தான். யெகோவா தனக்குக் கட்டளை இட்ட படியெல்லாம் செய்தான். அவ்விடத்திலே மோசேயும், ஆரோஹீ அவனுடைய புத்திரரும், தங்கள் கைகளையும் கால்களையும் கழுவினார்கள். யெகோவா மோசேக்குக் கட்டளை இட்டபடி அவர்கள் சபையின் கூடாரத்திற் பிரவேசிக்கிற பொழுதும், வேதிகையைச் சமீபிக்கிறபொழுதும் கழுவுவார்கள். ஷட் 30. 17—21. யெகோவா மோசேயை நோக்கி, கழுவுகிறதற்குப் பித்தளையினாலே ஒருதொட்டியையுண்டு பண்ணு. அதின்பாதமும் பித்தளையாயிருக்கவேண்டும். அதைச் சபையின் ஆவாசத்துக்கும் வேதிகைக்கும், இடையில் வைத்து, அதிலே சலம்வார்க்கவேண்டும். அதில் ஆரோஹீ அவன் புத்திரரும், தங்கள் கைகால்களைக் கழுவக் கடவர்கள். அவர்கள் சபையின் ஆவாசத்தில் பிரவேசிக்கும்பொழுதும், யெகோவாவுக்குத் தகணபலி செலுத்தும்படி தொண்டுசெய்ய வேதிகைக்குச் சமீபிக்கும்பொழுதும், சாவாதபடி சலத்தினால் தங்களைக் கழுவக்கடவர்கள். இது தலைமுறை தலைமுறையாக அவனுக்கும், அவன் சந்ததிபாருக்கும், சித்திய நியமமாயிருக்குமென்றார்.

இப்படியே சரீரசுத்தி அத்தியாவசியகமென்றும், அது செய்யாதார் தண்டிக்கப்படுவார்கள் என்றும், உன் சமயநால் பேசுதல் கண்டும், நீ எங்களை இகழ்வது மட்மையன்றே?

13. ஆசௌசப் பிரகரணம்

சனனமரணங்களினாலே ஆசௌசமுண்டு என்றும், அது விதித்த கால எல்லையிலே பிராயசசித்தத்தால் நீங்கு மென்றும், ருதுமதிக்கு மூன்றுநாள் ஆசௌசமுண்டு என்றும், அது நான்காம்நாள் பிராயசசித்தத்தாற்றீரும் என்றும் இவ்வாசௌசங்களுடையவர்களைத் தீண்டலாகாது என்றும், சைவதூல்கள் சாற்றுகின்றன.

லேகி. 12. 1-5. யெகோவா மோசேயை நோக்கி, நீ இல்லவேற்சந்ததிபாரிடத்தில், ஒரு ஸ்திரீ கருப்பவதியாகி ஆண்பிள்ளை பெற்றார். அசுசியினிமித்தம் ருதுமதியைப் போல ஏழாள் அசுசியாயிருக்கக்கடவள். எட்டாந்தினத்தில் அந்தப்பிள்ளை தன் அக்கிரசருமத்தில் விருத்தசேதனம் பண்ணப்படவேண்டும். பின்பு அவள் முப்பத்துமூன்று நாள்வரைக்கும் உதிரசியினிலைமையி விருப்பாளாக. சுகிக்கீசற்றதினங்கள் நிறைவேறுமாவும், எந்தப் பரிசுத்தவஸ்து வையும் பரிசுக்கவும், பரிசுத்தஸ்தானத்திற் பிரவேசிக்கவும் வேண்டாம். பெண்பிள்ளையைப் பிரசவித்தால் ருதுமதியைப்போல இரண்டுவாரம் அசுசியாயிருந்து, பின்பு தன் ஆதிரசியினிலைமைக் கேற்ப அறுபத்தாறு நாளிருக்கக்கடவள். ஷட் 21. 1—3. யெகோவா மோசேயை நோக்கி, ஆரோஹீ அவனுடைய புத்திரராகிய ஆசாரியர்களில் எவனுகிலும் தன்சனத்தாரில் ஒருவன் மரித்தால், அசுசியாயிருக்கப்படாது. தன்பிதாவும் மாதாவும் புத்திரனும் புத்திரியும், சகோதரனுமாகிய தன்கிட்டின உறவின்முறையாருக்காகவும், தன் கிட்டின இனத்தாரும் புருஷனில்லாத கன்னிகையுமாகிய தன் சகோதரிக்காகவும் அசுசியாயிருக்கலாம். ஷட் 11. 39. உங்களுக்கு ஆகாரத்துக்கான மிருகஞ் செத்தால்,

அதின் பின்த்தைப் பரிசுக்கிறவன் சாயங்காலபரியந்தம் அசுசிப்பட்டிருப்பானுக. ஷட் 15. 19—24. ருதுமதி யான ஸ்தீர தன்சரீத்தின் ஊறவினிமித்தம் ஏழுநாளாவும் அசுசியாயிருப்பான். அவனைப் பரிசுக்கிறவன் எவனே அவன் சாயங்காலபரியந்தம் அசுசியாயிருப்பான். அவன் அசுசியாயிருக்கையில் அவன்படுத்த எந்தப்படுக்கையும் அவனிருந்த எந்த ஆசனமும் அசுசியாயிருக்கும். அவருடைய படுக்கையைப் பரிசுக்கிறவனைவனே அவன் தன் வஸ்திரங்களைத்தோய்த்து, சலத்திலே ஸ்நானம் பண்ணக்கடவன்: சாயங்காலபரியந்தம் அவன் அசுசியாயிருப்பான். அவன் இருந்த ஆசனத்தைப் பரிசுக்கிறவன் எவனே அவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்துச் சலத்திலே ஸ்நானம்பண்ண வேண்டும். சாயங்காலபரியந்தம் அவன் அசுசியாயிருப்பான். அவருடைய படுக்கையின்மேலாகிலும் அவருடைய ஆசனத்தின் மேலாகிலும் இருந்த யாதொன்றைப் பரிசுத்தவன் சாயங்காலபரியந்தம் அசுசியாயிருப்பான். ருதுமதியான ஸ்தீரியடன்படுத்தும், அவளால் தீண்டப்பட்டுமிருக்கிற எந்தப்புருஷனும் ஏழுநாள் அசுசியாயிருப்பான். அவன் படுக்கும் படுக்கையும் அசுசியாகும். இன்னும் ஆசௌசங்களைப்பற்றி மேற்படி புத்தகம். 11, 12, 13, 14, 15, 21. அதிகாரங்களிலே விரிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றது.

இப்படியே, சனனமரண முதலியவைகளால் விதித்தகால எல்லைவரைக்கும் ஆசௌசமுண்டென்றும், அது பிராயச்சித்தத்தால் நீங்குமென்றும், உன் சமயநால் பேசுதல் கண்டும், நீ எங்களை நோக்கி, சனனுசௌசம் மரணுசௌசம் உண்டென்று சொல்கின்றீர்களே! அதற்கு உருவமுண்டா? பிரேதமுதலியவற்றைத் தீண்டில் அது தீண்டினவைத் தொடருமா? அது பிராயச்சித்தம் செய்தாலன்றி நீங்காதா? என்று தூஷிப்பது என்னை?

14. நிபங்தத்திரவியப் பிரகரணம்

சிவாலயங்களுக்குத் தங்கள் தங்களாலியன்றபடி நிபங்தத் திரவியங்களைக் கொடுத்தல் புண்ணியம் என்று சைவதூல்கள் சொல்லுகின்றன.

யாத். 25. 1—7. யெகோவா மோசேயை நோக்கி, இஸ்ரவேல்சந்ததியார் எனக்குக் காணிக்கையைக் கொண்டு வந்து செலுத்தும்படிக்கு, அவர்களுடனே பேசுவாயாக. இஷ்டத்துடன் மனப்பூர்வமாய்க் கொடுப்பவன் எவனே, அவனிடத்தில் எனக்குக் காணிக்கையை வாங்குவீர்களாக. ஸிங்கள் அவர்களிடத்தில் வாங்கவேண்டிய காணிக்கையாவன: பொன், வெள்ளி, பித்தளை, நீலம், தூயிரம், சிவப்பு என்னும் நீறங்களையுடைய மெல்லிய பஞ்சிநால், வெள்ளாட்டு மயிர், சிவப்புவன்னங்கொடுத்த ஆட்டுக்கடாத்தோல், தகசின் தோல், சீத்திம்ரம், விளக்கெண்ணைய் அபிஷேக தைலத் துக்குப் பரிமளதிரவியங்கள், தூபத்துக்கு, சுகந்தவருக் கங்கள், கோமேதகரத்தினம், எபோத்து வஸ்திரத்திலும், மார்புப்பதக்கத்திலும் பதிக்கும் இரத்தினங்கள், என்னுமிலவகளாம். ஷட். 35. 4—9. வசனங்களில் இவ்வாறே சொல்லப்பட்டிருக்கின்றது. ஷட் 22. மனப்பூர்வமுள்ள ஸ்தீர புருஷர்கள் யாவரும் அஸ்தகடங்களும்; காதனிகளும், மோதிரங்களும், ஆரங்களுமாகிய சகலவிதப் பொன்னுபரணங்களையுங் கொண்டுவந்தார்கள். என். 7. 3. இவ் விரண்டு பிரதானிகள் ஒவ்வொருவண்டிலும், ஒவ்வொருவன் ஒவ்வொருமாடுமாக, ஆறுகுலால் வண்டில்களையும், பண்ணிரண்டு மாடுகளையும் யெகோவாவுடைய சந்திதியில் காணிக்கையாகச் செலுத்தும்படி ஆவாசத்துக்கு முன்பாகக் கொண்டு வந்தார்கள். ஷட் 13—17. அவனுடைய காணிக்கையாவது,

கைவேத்தியத்துக்கு எண்ணெயிற் பிசைந்த மெல்லியமாவி னால் நிறைந்ததும், பரிசுத்த ஸ்தானத்து ஷேக்கலாக நூற்று முப்பது ஷேக்கல் நிறைகொண்டதுமான ஒரு வெள்ளித் தாலமும், எழுபது ஷேக்கல் நிறைகொண்ட ஒருவெள்ளிக் கலமும், தூபவருக்கம் நிறைந்த பத்துஷேக்கல் நிறை கொண்ட ஒரு பொற்கிண்ணமும், தகனபவிக்கு ஒரு இளங்காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒரு வருஷத்து ஒரு ஆட்டுக்குட்டியும், பிராயச்சித்தத்துக்கு ஒரு வெள்ளாட்டுக்கடாவும், ஸ்தோத்திரபவிக்கு இரண்டுமாடுகளும், ஐந்து ஆட்டுக்கடாக்களும், ஐந்து வெள்ளாட்டுக்கடாக்களும், ஒரு வருஷத்து ஐந்து ஆட்டுக்குட்டிகளுமே; இவையே அம்மினதாபின் புத்திரனுகிய நாக்ஷோனுடைய கைவேத்தியம். இன்னு மிவ்வாறே நிதனேல் எவியாம் முதலிய பிரடுக்கள் காணிக்கை செலுத்தினார்கள் என்பது இவ்விதகாரத்திலேதானே சொல்லப்பட்டிருக்கின்றது. யாத். 30. 15. உங்கள் ஆத்து மங்களின் பொருட்டுப் பிராயச்சித்தம் பண்ணும்படி நீங்கள் யெகோவாவுக்குக் காணிக்கை கொடுக்கும் பொழுது, செல்வர், அரைச்சேக்கலுக்கேறக் கொடுக்கவும் வேண்டாம்; தரித்திரர், அதற்குக் குறையக் கொடுக்கவும் வேண்டாம். 2. இரா. 12. 13, 14, 16. யெகோவாவின் ஆலயத்திற் கொண்டு வரப்பட்ட பணத்தினால், யெகோவாவின் ஆலயத்துக்காக வெள்ளிக்கிண்ணங்களும், திரிவெட்டிகளும், பாத்திரங்களும், எக்காளங்களும், எந்தப் பொற்பாத்திரங்களும், வெள்ளிப் பாத்திரங்களும் செய்யப்படவில்லை. யெகோவாவின் ஆலயத்தைப் புதுப்பிக்கும்படி அதை வேலைக்காரருக்குக் கொடுத்து விட்டார்கள். குற்றத்தினிமித்தமும், பாவத்தினிமித்தமும் கொடுக்கப்பட்டபணம், யெகோவாவின் ஆலயத்தில் கொண்டு வரப்படவில்லை; அது ஆசாரியர்களுக்கு உரியது. மத். 8. 4.

இன்பு யேசு, நீ இதை ஒருவனுக்கும் சொல்லாதபடி சாவானமாயிரு; போய், ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, அவர்களுக்குச் சாட்சியாக, மோசேவிதித்த காணிக்கையைச் செலுத்துவாயாகவென்றார். மத். 2. 11. பின்பு அவர்கள் அந்தவிட்டிலே பிரவேசித்து, அதின் (யேசுவின்) மாதாவாகிய, மரியாலோடே பின்னொயைக்கண்டு, வணக்கமாய் விழுந்து, அதை நமஸ்கரித்தார்கள். அன்றியும் அவர்கள் எங்கள் பொக்கிஷப்பெட்டிகளைத் திறந்து, பொன்னையும், நஞ்துருவையும், வெள்ளைப்போளத்தையும், அதற்குக் காணிக்கையாக வைத்தார்கள்.

இப்படியே உங்கடவள் தமக்குக் காணிக்கை தரும்படி விதித்தார் என்றும், அவ்வாறே அவர் பத்தர்கள் செய்தார்கள் என்றும், உன் விவிலியநூலுணர்த்துதல் கண்டும், சிறிதாயினும் ஆராய்ச்சியின்றி எங்களை நோக்கி, மனி தருக்குப் பரிதானங் கொடுத்தல்போல நீங்கள் எல்லாப்பொருள்களையும் தைய கடவுளுக்குப் பொன் வெள்ளி முதலியவைகளைக் கொடுக்கின்றீர்களே! இதனாலே கடவுள் பிரியப்படுவாரா? இது புண்ணியமாகுமா? என்று சொல்லி இகழ்கின்றும்.

விவேசனம்

புண்ணியஸ்தலப் பிரகரணமுதலாக நிபந்தத்திரவியப் பிரகரணமிருக உள்ள பிரகரணங்களிலே, உங்சமயதூலாகிய விவிலியநூலினின்றும் எடுத்துக்காட்டப்பட்ட வசனங்களி னாலே, புண்ணியஸ்தல பாத்திரம் முதலிய கிரியைகள் செய்த பாலன் என எங்கள் சமயநாலில் விதிக்கப்பட்டவாறே உன் சமயதூலினும் விதிக்கப்பட்டமையைத் தெளிவுறக் காட்டி னேரும். நாங்கள் எங்கள் சமயதூலில் விதிக்கப்பட்ட கிரியை

களை விடாது செய்து வருகின்றோம். நீயோ உன் சமய நூலில் விதிக்கப்பட்ட கிரியைகளைச் செய்யாமல் வெறுத்து ஒழித்ததுமன்றி, ஐயையோ பாவி! எங்களை நோக்கி, நீங்கள் செய்யும் இக்கிரியைகள் எல்லாம் பயனில்லாதனவாம்; ஆகவே இவைகளைச் செயற்பாலனவென விதித்த உங்கள் கடவுள் முற்றறிவுடைய மெய்க்கடவுள் அல்லர் என்று இகழ்தலும் செய்கின்றார்கள்; செய்யவே, உன் சமயநூலில் விதித்தகிரியைகளும் அவ்வாறே பயனில்லாதன என்றும், அவைகளை விதித்த யெகோவாவும் அவ்வாறே மெய்க்கடவுள் அல்லரென்றும் இகழ்கின்றவனுமியே.

எங்கள் கடவுளாகிய யேகோவா பிதாக் குமாரர் பரிசுத் தாவி என மூவராயிருப்பர். அவர்களுள், குமாரர் எனப் பட்டவர் மனித அவதாரமெடுத்து, யேசுக்கிறிஸ்து எனப் பெயர்பெற்று, அக்கிரியைகள் எல்லாவற்றையும் தள்ளி விட்டார். ஆதலால், நாங்கள் அவைகளைச் செய்யாதொழித் தனம் என்பாயாகில்; உன் யேகோவா அக்கிரியைகள் தலை முறைதோறும் நித்தியமும் செயற்பாலன என்று விதித் திருக்கின்றன. அதற்குப்பிரமாணம்: ஆதி. 17. 7, 12, 13. யாத். 12. 14, 17. ஷட். 28, 43. ஷட். 29. 9, 28, 42. ஷட். 30, 8, 10, 21, 31. ஷட். 31. 13, 16. ஷட். 40. 15. லேவி. 3. 17. ஷட். 6. 22. ஷட். 7. 33, 35. ஷட். 10. 11, 15. ஷட். 16. 29, 31, 34. ஷட். 17. 7. ஷட். 22. 3. ஷட். 23. 14, 21, 41. ஷட். 24. 3, 8, 9. எண். 10. 8. ஷட். 18. 11, 19, 23. ஷட். 19. 10. ஷட். 28. 6. என்னுமினவைகாம். யேசுக்கிறிஸ்து இப்படி நித்தியமும் தலைமுறைதோறும் செயற்பாலனவெனத் தமது பிதாவாகிய யெகோவாவால் விதிக்கப்பட்டவைகளைப் பயனில்லாதன என்று தள்ளினார்களில், தாம் அவரினும் நுண்

ண்றிவுடையரெனக்காட்டி, அவருக்கு விரோதியாயினாரே. இப்படி மாறுபட்ட இருவரைச் சமமாகிய அறிவும் ஆற்றலு முடையரென்று நீ கொள்வது எப்படி?

அக்கிரியைகளைத் தள்ளுதல் பிதாவாகிய யெகோவாவுக்கும் ஒத்த கருத்தே என்பாயாகில்; அவர்தமக்கு அது கருத்தாமாயில் அவை பின்னர் இன்னகாலத்திலே தள்ளப் படும் என முன்னுணர்ந்து நாலவரையறை குறித்திருத்தல் வேண்டும்; அங்கைகுறியாது “நித்தியிசியமம்” எனக் கூறினமையாலும், பின்னர்ப் பயனில்லவெனத் தள்ளற்பாலன வற்றை முன்னர்ப் பயனுடையனவெனக் கொண்டு விதித்தார் எனப்பட்டு இயற்கையுணர்வில்லாதார் என முடிதலாலும், அவர்க்கு அது கருத்தன்றென்க. இன்னும், நித்தியிசியமம் என்று யெகோவா விதித்தபடி கிறிஸ்துநாதருக்கு விருத்த சேதனம் பண்ணப்பட்டது என்றும், அவருடைய பிதா மாதாக்கள் அவரைத் தேவாலயத்துக்குக் கொண்டுபோய் அவர்பொருட்டு யெகோவாவுக்குப் பலியிட்டார்களோன்றும், அவர் ஒருகுஷ்டரோகியைச் சொல்லப்படுத்தி, அவனைநோக்கி, ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, மோசேயின் கட்டளைப் படி நீ சுத்தமானதைக்குறித்துப் பலிசெலுத்துவாயாக என்று கட்டளையிட்டாரென்றும், உற்சவகாலங்களிலே தேவாலயசேவை செய்தார் என்றும், மத்தேயு மாற்கு அாக்கா யோவான் எழுதிய சுவிசேஷங்களிலே சொல்லப் பட்டிருத்தலால், அவருக்கும் அது கருத்தன்றென்க.

மனிதர்கள் சகலரும் பாவிகளானபடியினாலே, அவர்கள் பொருட்டு யேசுக்கிறிஸ்து மனிதராய்ப்பிறந்து சிலுவையிலையுண்டு மரிப்பார் என்பதனை முன்னுணர்ந்து, அதற்கு அறிகுறியாகவே இக்கிரியைகளை யெகோவா விதித்தார்.

ஒருபொருளீக்காட்டும் அறிகுறியானது தன்னுலே காட்டப் படும் அப்பொருள் கைவரும்வரைக்கும் பயன்பட்டு, அது கைவந்தபின்னர்ப் பயன்படாதொழியுமே; அவ்வாறே யேசுக் கிறிஸ்துவின் மரணத்தைக்காட்டும் அறிகுறியாகிய இக் கிரியைகள் அது நிகழ்முவரைக்கும் பயன்பட்டு அது நிகழ்ந்த பின்னர்ப் பயன்படாதொழிந்தன என்பாயாகில்; அங்கன எயின், கிறிஸ்துநாதர் மரணித்த உடனே, இக்கிரியைக் கொல்லாம் பயனில்லன எனக்கொண்டு ஒழிக்கப்படுதல் வேண்டும்; அங்கனம் ஒழிக்கப்படாது, அக்கிரிஸ்துவின் அப்போஸ்தலராகிய பல்ல முதலியோராற் செய்யப்பட்டன வென்பது, அப். 18. 18—21. “பவுல் தான் முன்பண்ணின சங்கற்பத்தினிமித்தம் கெங்கிரோயாவிலே தலைச்சௌரம் பண்ணிப் பிரில்கில்லாரும் அக்விலாவுமானவர்களுடன் சூரிய தேசத்திற்குச் கப்பலேறிச்சென்றன. அவன் எபேசு நகரத்தைச் சேர்ந்தபொழுது, அவர்களை விட்டுகீங்கி, ஆலயத் தில் பிரவேசித்து, யூதருடனே சம்பாஷினை பண்ணினான். அவர்கள் அவனைச் சிலகாலம் தங்களுடன் இருக்கவேண்டும் என்று கேட்க, அவன் சம்மதியாமல், வருகிற உற்சவத்தை ஆசரிப்பதற்கு எதுவிதமும் நான் யெருஷலேமில் இருக்க வேண்டும்; தேவனுக்குச் சித்தமுண்டானால், திரும்பி உங்க விடத்தில் வருவேன் என்றுசொல்லி, அவர்களுடைய உத்தரவைப் பெற்றுக்கொண்டு கப்பலேறி எபேசுவை விட்டுப் புறப்பட்டான்.” என்பதனாலும், ஷி. 21. 26. “மறுநாளிலே பவுல் அந்த மனுஷரைச்சேர்த்து அவர்களுடனே தானுஞ் சுத்திசெய்துகொண்டு, தேவாலயத்திற் பிரவேசித்து, அவர்களில் ஒவ்வொருவனுக்காகவும் வேண்டிய பவிகோடுக்கப்படுமளவும். சுத்தமாவதற்கான நாட்களை நான் கிறைவேற்றுவேன் என்று அமியித்தான்” என்பதனாலும்,

ஷி. 16. 3. “பவுல் தீமோத்தேயுக்கு விருத்தசேதனம் பண்ணினான்.” என்பதனாலும் தெளிவுறத் தோன்றுதலானும், பின்னர் அப் பவுல் எபிரேயருக்கு எழுதிய விருபத் திலே பலியையும், உரோமா நகரத்தாருக்கு எழுதிய விருபத் திலே விருத்தசேதனத்தையுமாத்திரமே விலக்கினான்றி வேலெழுன்றைற்றும் விலக்காமையாலும், அந்தப் பவுல் மனிதனேயன்றித் தேவனல்லாமையாலும், தேவனுகிய கிறிஸ்துவின்சொற்பற்றி விலக்கினுளென்னில், அவர் மரித்த வடனே தான் அக்கிரியைகளைச் செய்யாதொழித்துவிடுவனே அங்கனமின்மையாலும், கிறிஸ்துநாதர் விலக்கினுரைப்பது புதிய உடன்படிக்கையில் யாண்டும் பெறப்படாமையாலும், யார் விலக்கினும் யெகோவா நித்தியசியமமெனக் கூறியதற்கு மாறுபடுதலாலும், நீ கூறுவது எவ்வாற்றினும் பொருந்தாது.

இன்னும், யெகோவா பழையவுடன்படிக்கையில் விதித்த கிரியைக்கொல்லாம் அறிகுறிகள் எனக்கூறினுபே, அங்கனமாயில், அக்கிரியைக்கொல்லாம் இன்னது இன்னதற்கு அறிகுறியெனப் பொள்ளொனப் புலப்படினன்றி பயன்படுதல் கூடாமையாலும், அங்கனம் இன்னகிரியை இன்னதற்கு அறிகுறியெனத் தெளிவுற யெகோவா விதித்தாரென பாண்டு, கூறப்படாமையாலும், கூறப்படாதாகவே, அக்கிரியைகளை அனுட்டித்த மேர்சேசுமுதலியவர்கள், அவைகள் அறிகுறியெனவும் அவ்வறிகுறிகள் காட்டும் பொருள்கள் இவைகளைனவும் அறிந்திரார்களாகையாலும், அறிந்திரார்கள் ஆகவே அவைகளாற் பயன்பெற்றிலர்கள் என்பது தெள்ளித்திற் பெறப்படுதலானும், நீ கூறுவது சுற்றும் பொருந்தாது. இப்படிப் பொருந்தா உரைகள் பல பிதற்ற தலை இனியொழித்துவிடு.

எங்கள் சமயமுதனுல்களாகிய சிவாகமங்கள் கிரியா காண்டம் ஞானகாண்டம் என இருபகுதியனவாம். அவற்றுள், பின்னைய காண்டத்தாற் பிரதிபாதிக்கப்படும் சிவஞானமே பரமாகிய முத்திக்கு நேரே காரணமாம். முன்னையகாண்டத்தாற் பிரதிபாதிக்கப்படும் கிரியைகள் அந்தச்சிவஞானத்தையுதிப்பித்து முத்தியைப் பயப்பித்த லால் பரம்பரைக்காரணமாம். அக்கிரியைகள் எல்லாம் சிவ ஞானத்திற்கு அறிகுறிகளாகும். அது பசுக்களாகிய எங்கள் யுத்தியினால் இடப்பட்டு அமைக்கப்பட்டதன்று. சிருட்டி காலத்திலே சைவாகமங்களில் அக்கிரியைகளை விதித்த அதிபரமாப்தராகிய சிவனே அக்கிரியைகளுள் இன்னது இன்னதற்கு அறிகுறியென அவ்வாகமங்களிலேதானே தெளிவுறத் திருவாய்மலர்ந்தருளியிருக்கின்றார். முத்திக்கு நேரே சாதனமாகிய சிவஞானங் கைவரும் வரைக்கும் இக் கிரியைகளை யாவரும் தங்கள் தங்கள் பக்குவத்துக்கிசைய ஆசாரியர் உபதேசித்தபடி செய்தல்வேண்டும் எனவும் சிவ ஞானங் கைவந்தபின்னர் அவைகளைச் செய்யாதொழியினும் ஒழியலாம்; பரோபகாரத்தின் பொருட்டு அவைகளைச் செய்யினும் செய்யலாம் எனவும், அக்கடவுளே அருளிச் செய்திருக்கின்றார். இப்படியே பூர்வாபர விரோத முதலிய தோஷங்கள் இன்றிவிளங்கும் சிவப்பிரணீதமாகிய சைவாக மங்களைக் குருமுகமாக உணர்ந்து, அவைகளால் விதிக்கப்படும் சிவஞானசாதனமாகிய கிரியைகளை நாங்கள் செய்து வருகின்றோம். இவ்வுண்மையை நீ சிறிதாயினும் ஆராய்ந் தறியாமையாலும், நான்பிடித்த தேசாதிப்பன் என்னுங் கருத்தினாலும், எங்களையும் எங்கள் சமயத்தையும் வேண்டிய வாறே இங்கள்காறும் இகழ்ந்தமைபோல இன்னும் அவ்

விகழ்த்தலே தொழிலெனக்கொண்டு, உன் வாழ்நாளை வீண ஜாகப் போக்காமல் மெய்யுணர்வைப்பெற்று உய்குதி, உய்குதி.

15. சிவசின்னப் பிரகரணம்

சிவமந்திரங்கொண்டு விதிப்படி தகிக்கப்பட்ட கோமய மாகிய விதுதியும், அவ்வாறே விதிப்படி பிரதிட்டை செய்யப் பட்ட உருத்திராக்ஷமணியும், முறையே பசுமல நீக்கத்துச் சுவத்துவக்குறியாயும், சிவனது திருக்கண்ணிற்றேன்றும் திருவருட்குறியாயும் இருத்தலாலும், தம்மைத் தரிப்பவர் கனை, நாம் சர்வலோகாதி நாயகராகிய பரசிவனுடைய கனை, அடிமைகள் என்று இடைவிடாது நினைந்து, தங்கள் மனம் அடிமைகள் என்று இடைவிடாது நினைந்து, தங்கள் மனம் வாக்குக் காயம் மூன்றையும் சிவத்தொண்டுகளிலே செலுத்து வித்து, அவர்களைச் சிவநடியார்களோடு சேர்த்தற்கும், அவர்களைக் காண்பவர்களியாவரையும், இவர்கள் எம்பெருமா அவர்களைக் காண்பவர்களியாவரையும், இவர்கள் என்று தெளிந்து ஒன்றியைக்கு அடிமைழுஷ்டவர்கள் என்று தெளிந்து அவர்கள்மேற் பத்திபண்ணுவித்தற்கும், ஏதுவாயிருத்த அவர்கள்மேற் பத்திபண்ணுவித்தற்கும், ஏதுவாயிருத்த லாலும், அவைகள் சைவசமயமே சற்சமயம் என்று அதன்வழிசிற்கப் புகுந்த யாவரும் விதிப்படி துணிந்து, அதன்வழிசிற்கப் புகுந்த யாவரும் விதிப்படி திரிக்கற்பாலனவாகிய சிவசின்னங்களாமென்று வேதாகமங்களைல்லாம் விளம்புகின்றன.

எண். 19. 5, 9. கடாரியின்தோலும் மாமிசமும் இரத்த மூம் சாணியும் எரிக்கப்படவேண்டும்; சுசியாஸிருக்கிறவை நெருவன் அந்தக் கடாரியின் சாம்பலீப் பாளாயத்திற்குப் புறம்பே சுசியான ஒரு இடத்திலே கொட்டிவைக்கக்கடவன்; அது இஸ்ரவேற் சந்ததியின் சபையார் சிமித்தம் சசிசெய்யும் சலத்தின்பொருட்டு வைக்கப்படவேண்டும்: அது பாவத்

தைப் பரிகாரிக்கும். எபி. 9. 13. காளை வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தமும், கடாரியின் சாம்பலும், அச்சிப் பட்டவன் மேலேதெளிக்கப்பட்டு, சரீர அச்சி ரீக்கி அவளை சுத்திகரிக்கும். எண். 15. 37—40. யெகோவா மோசேண் நோக்கி, நீ இஸ்ரவேற் சந்ததியாரிடத்தில் உங்கள் தலைமுறை தோறும் வஸ்திரங்களின் ஓரங்களில் குஞ்சங்களை உண்டாக்கி, ஒரத்தின் குஞ்சத்திலே நீலங்காடாவைக் கட்டவேண்டும். உங்களுக்காக அது குஞ்சத்திலே இருக்கவேண்டும். அதைப் பார்த்து வியபிசாரமார்க்கமாய்ப் போகிற உங்கள் சுவ இருதயத்துக்கும் உங்கள் சுவகண்களுக்குமேற்க நடவாமல், என் சகல கட்டளைகளையும் நினைத்துக் காத்து உங்கள் தேவ னுக்குப் பரிசுத்தராகும்படி நிங்கள் பார்த்து, யெகோவாவின் சகலகட்டளைகளையுங் கைக்கொள்ளும்படி நினைக்கு ம் பொருட்டு, அது உங்களுக்கு ஒரு குஞ்சமாயிருக்கவேண்டும். யாத். 12. 22, 23. இஸ்ரவேலர் எகிப்துதேசத்திலிருந்த பொழுது யெகோவாவிதித்தபடி ஆட்டிரத்தத்தினுலே தங்கள் தங்கள் வாசல் நிலைக்காவிரண்டிலும் நிலையின்மேல் விட்டத்திலும் அடையாளமிட்டு வைத்தார்கள் என்றும், அந்தத் தேசத்தாரைக் கொல்லும்படி யெகோவாவாலனுப்பப்பட்ட தூதர் அவ்வடையாளம் உள்ளாவீடுகளிற் போகாமல் அவ்வடையாளம் இல்லாதவீடுகளிற்போய் அங்குள்ள தலைப்பிள்ளைகளைக் கொன்றுதென்றும், சொல்லப்பட்டிருக்கின்றது. வெளி. 9. 4. தேவனுடைய முத்திரையை நெற்றிகளில், தாரியாதமனுஷர்களை மாத்திரமே வருத்தப்படுத்துகிறதற்கு அவைகளுக்குக் கட்டளை கொடுக்கப்பட்டது.

நீ உன்சபை நூலிலுள்ள இவ்வசனங்களை வாசித்தறிந்து கொண்டும், கோதுமை அப்பத்தையும் திராட்சரசத்தையும்

உன் தேவனுகிய கிறிஸ்துவின் மாமிசமும். இரத்தமுமாக வேனும் அவைகளுக்கு அறிசூறியாகவேனும் பாவித்து உட்கொண்டு கொண்டும், நாங்கள் சிவசின்னமாகிய விழுதி உருத்திராக்கும் தரித்தலே இகழ்வது நீதியன்றே.

16. தியானுதிப் பிரகரணம்

சிவமந்திரத்தைக் குருமுகமாக அறிந்து, தினங்தோறும் கண்ணினுலே ஆனந்த அருவிசொரிய அழுவிடைப்பட்ட மெழுகுபோல மனங்கசிந்துருகச் சிவனைத் தியானித்து அச்சிவமந்திரத்தை விதிப்படி அதன் பொருளைவிடாது சிந்திக்குஞ்ச சின்தையோடு செபம் பண்ணுதலும், அவருடைய திருநாமங்களையும் கீர்த்தனங்களையும் மெடுத்தெடுத்துச்சொல்வி அவரை ஸ்தோத்திரம் பண்ணுதலும், புண்ணியமென்று சிவசார்த்திரங்கள் செப்புகின்றன.

- நாளா. 16. 8—10. யெகோவாவைத் துதித்து அவருடைய நாமத்தைச் சொல்லிப் பிரார்த்தனைபண்ணுனுக்கள்; அவருடைய கிரியைகளைச் சணங்களுக்குள்ளே பிரசித்தப்படுத்தங்கள். அவரைப் பாடுங்கள்; அவரைக் கீர்த்தனம் பண்ணி, அவருடைய ஆச்சரியமான கிரியைகளெல்லாவற்றையும் தியானித்துச்சொல்லுங்கள். அவருடைய பரிசுத்தநாமத்தின் மேன்மையைப் பாராட்டுங்கள். கொலோ. 3.
16. சங்கீதங்களினுலும், கீர்த்தனங்களினுலும், ஞானப் பாட்டுக்களினுலும், ஒருவருக்கொருவர் போதித்து, புத்தி சொல்லி, பத்தியோடு மனசிலே கர்த்தருக்கென்று பாட்டுப் பாடுங்கள். 1. தெச.. 5. 17. இடைவிடாமற் பிரார்த்தனை பண்ணுங்கள். உரோ. 15. 11. புறத்தேசத்தாரே நீங்க

எனைவரும் கார்த்தாவை ஸ்தோத்திரியுங்கள்; சனங்களே நீங்களைவரும் அவரைத் துதியுங்கள். மத். 6-ம். அதி காரத்திலே யேசுக்கிறில்து தமது சீஷ்டரோக்கி, யெகோவா வைப் பிரார்த்தனை செய்யவேண்டுமென்றும் அது செய்யும் முறைமை இதுவென்றும் உபதேசித்து, “பரமண்டலங்களி விருக்கிற எங்கள்போதோலே” என்பதை முதலிலுடைய ஒரு பிரார்த்தனையை உண்டாக்கிக் கொடுத்தாரென்று சொல்லப் பட்டிருக்கின்றது.

இவ்வாறே உன் சமயநாலில் விதிக்கப்பட்டமை கண்டு கொண்டும், நீயும் அவ்வாறே தினந்தோறும் உங்கடவுளைப் பாடிப் பிரார்த்தனை செய்துகொண்டும், நாங்கள் எங்கள் கடவுளாகிய சிவனைத் தியானித்து அவருடையமந்திரத்தைச் செபம்பண்ணி அவரை ஸ்தோத்திரஞ் செய்தலைப் புண்ணிய மன்றென்று இகழ்வது நீதியா!

17. நமஸ்காராதிப் பிரகரணம்

கடவுளை விதிப்படி நமஸ்காரித்தலும் பிரதக்ஷிணம் அங்கப்பிரதக்ஷிணம் செய்தலும், புண்ணியமென்று சௌவா நால்கள் சாற்றுகின்றன.

சங். 95. 6. நம்மைச்சிருட்டித்த யெகோவாவை தாம் நமஸ்காரித்து முழங்காற்படியிட்டு ஆராதனைசெய்வோம் வாருங்கள். லேவி. 9. 24. யெகோவாவின் சங்கிதியில் கின்றும் அக்கினி தோன்றிவந்து வேதிகையின்மேசிருந்த தகனபவியையும், நின்த்தையும் பட்சித்தது. சனங்களைல் லாரும் அதைக்கண்டமாத்திரத்தில் சத்தமிட்டு முகங்குப்புற விழுந்தார்கள். யோச. 5. 14. அப்பொழுது யோசவா

தரையிலே முகங்குப்புறவிழுந்து நமஸ்காரம்பண்ணி, அவரூடனே, என்னுண்டவர் தமது அடியேனுக்கு என்ன சொல்லுகிறீரன்றுவினாவு. மத். 2. 11. பின்பு அவர்கள் அந்த நீட்டிலே பிரவேசித்து அதின் மாதாவாகிய மரியா னோடே பிள்ளையைக்கண்டு, வணக்கமாய் விழுந்து, அதை நமஸ்காரித்தார்கள். வெளி. 7. 11, 12. தேவதுதர்யாவரும் சிங்காசனத்தையும், முதியோரையும், நாலுபிராணிகளையும் சூழின்றார்கள். அவர்கள் சிங்காசனத்துக்கு முன்பாக முகங்குப்புறவிழுந்து, ஆமென்: எங்கள் தேவனுக்குத் துதியும், மகிழையும், ஞானமும், தோத்திரமும், கனமும், பராக்கிரமும், வல்லமையும் சதாகாலமும் உண்டாக்கக்கடவன். ஆமென் என்றுசொல்லித் தேவனை நமஸ்காரித்தார்கள்.

இப்படியே உன் சமயநாலிலே முழங்காற்படியிடுதலும் நமஸ்காரம் பண்ணுதலும் புண்ணியமென விதிக்கப்பட்டமை கண்டுகொண்டும், அவைகளுள் முழங்காற்படியிடுதலை நீயும் புண்ணியமென்று செய்துகொண்டும், நாங்கள் எங்கள் கடவுளை நமஸ்காரித்தலையும் பிரதக்ஷிணம் அங்கப் பிரதக்ஷிணம் செய்தலையும் புண்ணியமல்லவென்று இகழ்கின்றுயே, விவேக மில்லாதவனே, எங்கள் அவயவங்களிலே இரண்டு மாத்திரம் கார்த்தாவுக்கு முன்னே நிலத்திற்கோயும்படி வணங்குதல் புண்ணியமென்று அவ்வாறே செய்கின்ற சீ. எட்டு அங்கம் சூழியிற்பட நமஸ்காரம்பண்ணுதல் அதன் மிகவுமதிகமென்றும், ஒருமுறை பிரதக்ஷிணம் செய்து நமஸ்காரம் பண்ணுதல் அதினும் மிக அதிகமென்றும், அங்கப்பிரதக்ஷிணஞ் செய்து நமஸ்காரம்பண்ணுதல் அநேகமடங்கு அதிகமென்றும் அறியக்கடவாய்.

18. சிவபுராணப் பிரகரணம்

சிவபுராணங்களிலே சிவனுடைய மகிழ்ச்சியும், அவராலே விதிக்கப்பட்ட சிவபுண்ணியங்கள் பசுபுண்ணியங்களும், அவைகளைச் செய்யும் முறைமையும், அவைகளைச் செய்தவர்கள் பெற்ற பெரும்பேறும், சிவத்துரோகம் முதலிய பாவங்களும், அவைகளைச் செய்தவர்கள் பெற்றதன்டமும், சொல்லப்படுகிறபடியால், அவைகளை அறிந்தவர்களுக்குப் பாவங்களிலே வெறுப்பும், புண்ணியங்களிலே விருப்பும், சிவனிடத்திலே பத்தியும் உதிக்கும். ஆதலால், அச்சிவபுராணங்களை ஆலயம் மடம் முதலியபரிசுத்தல்தானங்களிலே அன்பட்டனே விதிப்படி பூசித்து வாசித்ததும், பிரசாரம் பண்ணுதலும், கேட்டலும் புண்ணியம் என்று சைவதுால்கள் சாற்றுகின்றன.

நிக. 9. 3. அவர்கள் தங்கள் தங்கள் ஸ்தானங்களிலே சின்றுகொண்டு ஒருசாமட்டும் தங்கள் தேவனுடைய யெகோவாவின் நியாயப்பிரமாண புஸ்தகத்தை வாசித்தார்கள். 1. தெச. 5. 27. இந்த சிருபத்தைப் பரிசுத்தமான சகோதரர்யாவரும் வாசிக்கும்படி செய்யவேண்டுமென்று, காந்த்தரைக்கொண்டு உங்களை ஆணை இடுவிக்கின்றேன். கொலோ. 4. 16. இந்த சிருபம் உங்களிடத்தில் வாசிக்கப்பட்டின், இலாவோதிக்கையா சபையிலும் வாசிக்கப்படும்படி செய்யுங்கள்.

உஞ்சமய நாலிலே இப்படிப் பேசப்பட்டமை கண்டு கொண்டும், நாங்கள் எங்கள் சிவபுராணங்களை வாசித்தல் பிரசரித்தல் கேட்டல்களினுடே யாதொருபயனும் இல்லை யென்று பேசகின்றார்ய. அப்படியாயின், நீ உஞ்சமய நாலை வெகுபொருள் செலவிட்டு அங்கிற்பதிப்பித்து அநேகர் வாசிக்கும்படி கொடுப்பது என்னை? நீ வாசித்து அதன் பொருளைப் பிறருக்குச்சொல்வது என்னை? இப்படித் தனக்

கொரு நியாயம் பிறர்க்கொரு நியாயம் பேசலாமா? நாங்கள், நாங்கள் சிவபுராணங்களை வாசித்தல் பிரசரித்தல் கேட்டல். களினுடே பெரும்பயனுண்டென்பதைச் சகல பிரமாணங்களி னுலும் பூரணமாயறிந்திருக்கிறோம்.

19. புண்ணியதீர்த்தப் பிரகரணம்

சிவகங்கை கங்கை சேது முதலியன் சிவனது அருட்சத்தி பதிதலால் புண்ணியதீர்த்தங்களாம் என்றும், அவைகளிலே அன்புடன் விதிப்படி ஸ்நானம் பண்ணுகின்றவர்களுக்குப் பாவங்களும் குஷ்டம் முதலிய நோய்களும் நீங்கு மென்றும் சைவதுால்கள் சாற்றுகின்றன.

2. இராசா 5-ம் அதிகாரத்திலே நாமான் என்பவன் யோர்தான் நதியிலே ஸ்நானம் பண்ணினதினால், அவனை வருத்திய குஷ்டரோகம் நீங்கிற்று என்றும், யோவான். 5-ம் அதிகாரத்திலே குருடர் சப்பாணிகள் கும்பின உறுப்பை யடையவர்கள் முதலான அநேக வியாதிக்காரர் யெருஷலேமி துண்ண பேசெதல்தா என்னப்பட்ட குளத்தில் ஸ்நானம் பண்ணினதினாலே சொல்தமடைந்தார்களென்றும் சொல்லப் பட்டிருக்கின்றது. அன்றியும் ஒருவன் உஞ்சமயத்திலே பிரவேசிக்கும் பொழுது, அவனுடைய அஞ்சானமெல்லாம் ஜோக்கி அவனிடத்தே ஞானத்தைப் பதிக்கின்றோமென்று சொல்லி, தண்ணீரினுடே அவனைஸ்நானம்பண்ணுவிக்கின்றப்

இப்படியிருக்க நீ எங்களை நோக்கி, பூரியிலே உள்ள மற்றைத் தண்ணீரைப்பார்க்கின்றும் புண்ணியதீர்த்தம் என்னப் பட்டதில் இருக்கும் விசேஷம் யாது? அதிலே ஸ்நானம் பண்ணுதலினால் சரீரத்திலுள்ள அழுக்குப்போமேயன்றிக் குஷ்டம் முதலிய வியாதிகள் நீங்குமா? பாவங்கள் விமோசனமாமா? என்று இகழ்வது என்னை?

நாமான் என்பவனுடைய குஷ்டரோகம் நீங்களே தேவதாசனுகிய இலீஷா என்பவன் “நீபோய் யோர்த்தான் நதிபில் ஏழுதரம் ஸ்நானம்பண்ணு. உனதுமாமிசம் ட.தி.நாகும்; நீ சுசியாவாய்” என்று சொல்லிய சொல்லினது விடீரே ஒத்தினுலேயன்றி அந்தியினது விசேஷத்தினால் அன்று என்றும், குருடர் சப்பாணிகள் முதலிய வியாதிக்காரர் சொல்தமடைந்தது தேவதூதனாருவன் விசேஷகாலத்திலே அந்தக்குளத்திலிருங்கிச் சலத்தைக்கலக்கிய விசேஷத்தினுலேயன்றி அக்குளத்தின் விசேஷத்தினால் அன்று என்றும், நாங்கள் ஒருவனை எங்கள் சமயத்திற் சேர்த்துக்கொள்ளும் பொழுது பரிசுத்த ஆவியானவர் அவனுடைய பாவங்களைக் கழுவிச் சுத்தனுக்குவார் என்பதற்கு அடையாளமாகத் தண்ணீரினால் அவனை ஸ்நானம் பண்ணுவிக்கிறோம் அது எங்கள் சமய ஒழுங்காகச் செப்பும் சடங்கு அது வன்றி அந்தத்தண்ணீர் அவனுடைய பாவங்களைப்போக்கி அவனைச் சுத்தனுக்குமென்று நாங்கள் உபதேசிப்பதில்லை என்றும் சொல்வாயாகில்; அப். 2. 38, பாவமன்னிப்பின் நிமித்தம் யேசுக்கிறிஸ்துவின் நாமத்திலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள் அப்பொழுது பரிசுத்தாவியாகிய வரத்தைப் பெறுவீர்கள் என்று சொல்லப்பட்டிருக்கின்றதே.

இது புண்ணியதீர்த்தம் இதிலே நாம் விதித்த விதிப்படியே நம்மேல்வைத்த அன்புடனே ஸ்நானம் பண்ணுங்கால் புண்ணியம் என்று சர்வசாமர்த்தியமுள்ள சிவன் திருவாய் மலர்ந்தருளினமையாலும் அந்தத்தீர்த்தத்திலே அவராடைய அருட்சத்தி பதிந்திருக்கும் விசேஷத்தினாலும், வழிப்படி அதிலே ஸ்நானம் பண்ணுகின்றவர்களுடைய பாவங்களும் நோய்களும் போமென்பது விச்சயம்.

20. சுவர்ணானப் பிரகாரனம்

சிவனடியார்களுக்கும், வறியவர்களுக்கும், குருடர் முடவர் நோயாளர் முதலியவர்களுக்கும் பொன் வெள்ளி முதலிய திரவியங்களைக் கொடுத்தல் புண்ணியமென்றும், சிவனடியார்களுக்குக் கொடுக்கும் தானங்கள் ஒன்று அந்த மாக விருத்தியடையும் என்றும் சைவதூல்கள் சாற்றுகின்றன.

சங். 112. 9. அவன் வாரி இறைக்கிறான், தரித்திருக்குக் கொடுக்கிறான்; அவன் நீதி என்றும் நிற்கும். அவனுடைய கொம்பு மகிழையாய் உயர்த்தப்படும். எபி. 13. 16. நன்மையையும் தானதருமத்தையுஞ் செய்யமறவாதிருப்பிரிக்காக: இவ்விதமான பலிகள் மேல் தேவன் மிகவும் பிரியமாயிருக்கிறார். உரோ 12. 13. பரிசுத்தர்களுடைய குறைவுகள் நிறைய உதவிசெய்யுங்கள்; அன்னியரை உபசரிக்கக் கருத்தாயிருங்கள். 2. கொரி 9. 6, 7, 12. சிறுக விதைக்கிறவன் சிறுக அறுப்பான்; பெருக விதைக்கிறவன் பெருக்கேவ அறுப்பான். அவன் அவன் விசனமாயாவது, கட்டாயமாயாவது அல்ல, தன்தன் மனவிருப்பத்தின்படி கொடுக்கக் கடவன் மனவிருப்பமாய்க் கொடுப்பவனில் தேவன் பிரியமாயிருக்கிறார். உங்களுடைய இந்தக்கிருபையின் கிரியை பரிசுத்தர்களுடைய குறைகளை நிறைவேற்றுவதற்கு மாத்திரமல்ல அனேகர் தேவனை ஸ்தோத்திரிக்கிறதற்கும் மிகவும் உபயோகமாயிருக்கும். மத. 5. 42. உன்னிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவனுக்குக் கொடு; உன்னிடத்திற் கடன்வாங்க விரும்புகிறவனுக்குப் பராமுகமபண்ணுதே. நீதி. 21. 13. தரித்திரன் ஒலமிடும்போது தன்செவியை அடைத்துக் கொள்ளுகிறவன் தானும் ஒலமிடும்பொழுது கேட்கப்படான். ஷடி 19. 17. தரித்திரனுக்குத் தயைசெய்யவன் யெகோவா

ஏக்குக் கடன்கொடுக்கிறார்; அவன் செய்ததற்கு அவர் பிரதியளிப்பார். 1. யோவா. 3. 17, 18. இவ்வுலகத்தின் பொருளை உடையவன் ஒருவன் தன் சகோதரன் குறைவு படக் கண்டும், தன்னிருதயத்தை அவனுக்கடைத்துக்கொண்டால், அவனுக்குள்ளே தேவனுடைய அன்பு நிலைத்திருக்கிற தெப்படி. என்பின்லைகளே! சொல்லினாலும் நாவினாலும் அல்ல, கிரியையினாலும் உண்மையினாலும் அன்புகூரக்கட வோம். தானி, 4. 27. இராசனே; நான் சொல்லும் ஆலோ சனையை நீர் அங்கிகரித்துக்கொண்டு, நீதியைச்செய்து, உமது பாவங்களையும், தரித்திருக்குத் தயைசெய்து, உம்முடைய அக்கிரமங்களையும் அகற்றுவிராக; அப்படியானால் உம்முடைய வாழ்வு நீதித்திருக்கவுங்கூடும். ஊக். 6. 38. கொடுங்கள், அப்பொழுது உங்களுக்குச் கொடுக்கப்படும். ஷட் 18. 22. உங்களுண்டானவைகளையெல்லாம் நீ விற்றுத் தரித்திருக்குக்கொடு. பரமண்டலத்திலே பொக்கிஷத்தைப் பெறுவாய். ஷட் 19. 8, 9. சக்கேயு கர்த்தரரநோக்கி, கர்த்தாவே, என்பொருளிற்பாதியைத் தரித்திருக்குக்குக் கொடுக்கிறேன்; நான் ஒருவனிடத்தில் எதையாயினும் அசியாயமாய் எடுத்திருந்தேனாலும், நாலுமடங்காய்ப்பிரதியளிப்பேன் என்றான். யேசு அவனைக்குறித்து, இவனும் ஆபிரகாமின் புத்திரன், இதினிமித்தம் இன்றைக்கு இந்தவீட்டுக்கு இரட்சிப்பு வந்தது. அப். 10. 4. தேவதூதன் கொருநேவியை நோக்கி, உன்பிரார்த்தனைகளும் உன்தானதருமங்களும் தேவனுடைய சமுகத்தில் ஒரு ஞாபக்குறியாய்வந்தன. ஊக். 12. 33. உங்களுக்குண்டானவைகளை விற்றுப் பிச்சைகொடுங்கள்; பழையதாய்ப் போகாத பணப்பைகளையும் குறையாத பொக்கிஷத்தையும் பரமண்டலத்திற் சேர்த்துவையுங்கள்; அங்கே திருடன் அனுகான், பூச்சியுங் கெடுக்காது.

இப்படி உன் சமயநாலிலே பேசப்பட்டிருத்தல் கண்டும் நாங்கள் செய்யும் சுவர்ணதானம் புண்ணியம் அன்றென்றும், அதனாலே நாங்கள் பயன்பெறேறும் என்றும், பாதிரியே! நீ சொல்வது புத்தியினம்.

21. அன்னதானப் பிரகரணம்

சிவணியார்களுக்கும் வறியவர்களுக்கும் குருடர் முடவர் முதனியவர்களுக்கும் அன்னதானம்பண் னுதல் மேலாகியபுண்ணியம் என்று சைவநால்கள் சாற்றுகின்றன.

மத். 10. 42. இந்தச் சிறியவர்களில் ஒருவன் என் சீஷன் என்று அவனுக்கு ஒரு கலசந்தண்ணீர் குடிக்கக் கொடுக்கிறவன் தன்பலனையிழுந்துபோகாவென்று மெய்யாய் உங்களுக்குச் சொல்லுகிறேன். (ஒருவனுக்குத் தண்ணீர் குடிக்கக் கொடுத்தல் புண்ணியமாகில் அன்னங்கொடுத்தல் அதினும் எவ்வளவு அதிக புண்ணியமாம்.) மத். 25. 34—46. பின்பு இராசா தமது வலதுபாரிசத்திலுள்ளவர் களைநோக்கி, வாருங்கள், என்பதாயினால் ஆசிர்வதிக்கங் பட்டவர்களே! உலக சிருட்டிதொடங்கி உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்ட இராச்சியத்தைச் சுதந்தரித்துக் கொள்ளுங்கள். நான் பசியாயிருந்தேன், நீங்கள் எனக்குப் போசனத்தைத் தந்தீர்கள்: நான் தாகமாயிருந்தேன், நீங்கள் எனக்குப் பரான்தைத் தொட்டீர்கள்: நான் பரதேவியா பிருந்தேன், நீங்கள் என்னை உங்களிடத்தில் சேர்த்துக் கொண்டார்கள்: நான் நிருவாணியாயிருந்தேன், எனக்கு வஸ்திரங்கொடுத்தீர்கள்: நான் வியாதியாயிருந்தேன், என்னை விசாரித்தீர்கள்: நான் காவலிலிருந்தேன், என்னிடத்திற்கு

வந்தீர்கள் என்றுசொல்ல, நீதிமான்கள் அவருக்குத்தரமாய் கர்த்தாவே! நாங்கள் எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் காக்கக்கண்டு போசனங்கொடுத்தோம், தாகமுள்ளவராகக் கண்டு பானத்தைக்கொடுத்தோம். நாங்கள் எப்பொழுது உம்மைப் பரதேசியென்றுகண்டு சேர்த்துக்கொண்டு, நிருவாணியென்று கண்டு வஸ்திரம்கொடுத்தோம். நாங்கள் எப்பொழுது உம்மையியாதியுள்ளவரென்றும், காவலிலிருக்கிறவரென்றுங்கண்டு, உம்மிடத்தில் வந்தோமென்பார்கள். அதற்குத்தரமாய் இராசர, மிகவுஞ் சிறியரான என் சோகாதராகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச்செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்களென்று மெய்யாய் உங்களுக்குச் சொல்லுகிறேனென்பான். பின்பு அவர் தமது இடதுபாரிசத்திலுள்ளவர்களை நோக்கி, சமிக்கப்பட்டவர்களே! நீங்கள் என்னைவிட்டுப் பிசாசானவனுக்காகவும், அவனுடைய தூதர்களுக்காகவும் ஆயத்தப்படுத்தப்பட்ட நித்திய அக்கினி பிடத்தில் போங்கள். நான் பசியாயிருந்தேன், நீங்கள் எனக்குப் போசனங் கொடுக்கவில்லை. நான் தாகமாயிருந்தேன், நீங்கள் எனக்குப் பானங்கொடுக்கவில்லை. நான் பரதேசியாயிருந்தேன், நீங்கள் என்னை உங்களிடத்தில் சேர்த்துக்கொள்ளவில்லை; நான் நிருவாணியாயிருந்தேன், நீங்கள் எனக்கு வஸ்திரம்கொடுக்கவில்லை; நான் வியாதியுள்ளவனும், காவலில் வைக்கப்பட்டவனுமாயிருந்தேன், நீங்கள் என்னை விசாரிக்கவில்லையென்பான். அப்பொழுது அவர்கள் அவருக்குத்தரமாய், கர்த்தாவே! உம்மைப் பசியுள்ளவரென் ஒருவது, தாகமுள்ளவரென்றுவது, பரதேசியென்றுவது, நிருவாணியென்றுவது, வியாதியுள்ளவரென்றுவது, காவலிலிருப்பவரென்றுவது நாங்கள் எப்பொழுதுகண்டு, உமக்குதவிசெய்யவில்லையென்பார்கள். அதற்குத்தரமாய் அவன், மிகவுஞ்

சிறியரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச்செய்யாதிருந்தீர்களோ, அதை எனக்கே செய்யாதிருந்தீர்களென்று மெய்யாய் உங்களுக்குச் சொல்லுகிறேனென்பான். இவர்கள் நித்திய தண்டனையையும், நீதிமான்களோ, நித்தியசீவனையும் அனுபவிக்கப் போவார்களென்றார். ஏசா. 58. 7, 10. பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைக் கொடுக்கிறதும், தள்ளுண்டதறித்திரரை உண்வீட்டிலே சேர்க்கிறதும், வஸ்திரவில்லாதவனைக் கண்டு அவனுக்கு வஸ்திரத்தைக் கொடுக்கிறதும், உன் மாமிசத்தைப்போன்றவர்களுக்கு உண்ணை மறைத்துக்கொள்ளாம் விருக்கிறதுமாகிய இவைகள்லவா எனக்குப் பிரியமான உபவாசம். பசியுள்ளவன் மேல் மனமுருகி, துயரப்படும் ஆத்துமாவைத் திருத்திப்படுத்தினால், அந்தகாரத்திலும் உன் ஒளி தோன்றும்; உன் இருஞும் மத்தியானத்தைப் போலாகும். ஊக. 3. 11. யோவான், இரண்டு சட்டைகளையுடையவன் இல்லாதவனுக்குக் கொடுக்கக்கூடவன்; ஆகாரத்தையுடையவனும் அப்படியே செப்பக்கடவுளென்றார். மதி. 14. 13. நீவிருந்துபண்ணும்பொழுது தரித்திரர், ஜனர், சப்பாணிகள், குருடர், இப்படிப்பட்டவர்களை அழைப்பாயாக.

இப்படியே உன் சமயதாலிலே பேசப்பட்டமைகண்டும், நாங்கள் அன்னதானம்பண்ணுதல் புண்ணியமன்ற என்றும், அதனாலே பயன்பெற்றுமென்றும் பேசகின்றார்கள்.

22. தவப் பிரகரணம்

ஆன்மாக்களுக்கு மனிதப்பிறப்புக்கடைத்தது சிவனை வழிபட்டு நித்தியமாய் ஆன்தமாயுள்ள முத்தியையடைதற் பொருட்டாகலால், அதற்கு விக்கினமாயுள்ள மண்ணுசை பொன்னுசை பெண்ணுசை என்னும் மூன்றையும் முழுமையும் வெறுத்துத்தள்ளி, தவவேடந்துரித்து, வனத்தில் வாசஞ் செய்துகொண்டு, உண்டிசுருக்குதல் செய்து, ஜம் பொறிகளையும் அடக்கி, சிவனை நினைந்து தவம்பண்ணுவதல் பெரும்புண்ணியம் என்று சைவதூல்கள் சாற்றுகின்றன.

ஆசைகள் மூன்றையும் முழுமையும் கீக்கவேண்டிய அவசியம்பாது? வேடத்தினுற் பயன்யாது? உண்டு சுருக்கு தவினுற் பயன்யாது? இப்படித் தவம்பண்ணினதினுலே மோக்ஷம் சேரலாமா? என்பாயாகில், சொல்லோம் கேள்.

மன் பொன் பெண் என்னும் மூன்றும் அசித்தியமுங் துக்கந்தருவனவுமாயிருத்தலாலும், அவற்றின்மேலாசை யுண்டாயவற்றிக் கடவுள்மேல் அன்புவைத்தல் கூடாமை பாலும், அவற்றேருகூடிய வழி ஆசையுண்டாதல் ஒருந்தலே ஆதலாலும், அவைகளை மூழுமையும் வெறுத்து ஒழித்தல் வேண்டும். அங்ஙனம் எல்லாப்பொருளையும் ஒழித்து ஒரு பொருளை ஒழியாவழியும், பெருநெருப்பைத் தணித்து ஒரு சிறுபொறியை இதுயாதுசெய்துமென்று தணியாவிடத்தும் அது பக்கத்துள்ள பொருள்களெல்லாவற்றினும் அதிரீக்கிற மாகப் பற்றிப் பின்னுமெரிந்தாற்போல, அவ்வொருபொருளாசை முன் விடப்பட்டவெல்லாப் பொருளாசைகளையும் மீண்டும் வருவித்து, பண்ணியசங்கறப்பத்தை அழித்துத் தவத்திற்கு இடையூருய்க் கலக்கஞ்செய்யும். ஆகையால் அவைகள் எல்லாவற்றையும் ஒருங்கே விடுதலே தகுதியாம்.

1. கொரி. 7. 1, 32, 33, 40. ஸ்திரீயைத் தொடாம் விருப்பது மனுஷனுக்கு நலம். நீங்கள் கவலையில்லாமல் இருக்கவேண்டும் என்பதே என்வாஞ்சை. விவாகமில்லாதவன், காந்த்தரைப் பிரியப்படுத்தும்படி காந்த்தருக்கு ஏற்றவை களைக் குறித்து விசாரமாயிருப்பான். விவாகம் பண்ணின வன், மனைவியைப் பிரியப்படுத்தும்படி உலகத்துக்கேற்றவை களுக்காகக் கவலைப்படுவான். அவன் விவாகம்பண்ணுமைல் இருந்தால் அதிக சௌக்கியத்தை அனுபவிப்பாள். மத். 19. 10—12. அவருடைய சீஷர் அவரைநோக்கி, ஸ்திரீயுடனே புருஷனுடைய சம்பந்தம் இப்படியிருக்குமோகில், விவாகம் பண்ணுவது நன்மையல்லவென்றார்கள். அவர், அவர்களுடனே, எவர்களுக்கு அளிக்கப்பட்டதோ அவர்களே பண்றி, மற்றவர்கள் இவ்வாக்கைப்பற்றிருக்கள், அண்ணகர்களுண்டு, சிலர் மாதாவின் கருப்பத்தில் அப்படியே பிறந்தார்கள். சிலர் மற்றைமனுஷர்களால் அண்ணகர்களாகப்பட்டார்கள். சிலர் பரமாச்சியத்தினிமித்தம் தங்களை அண்ணகாக்கினார்கள். இதற்குடன்பட வல்லவனைவனே, அவன் உடன்படக்கடவுளன்றார். ஷடி அதி. 23, 24. யேசுதம்முடைய சீஷரைநோக்கி, ஐசுவரியவான் தேவனுடைய பரமராச்சியத்திற் பிரவேசிப்பதறிதென்று மெய்யாய் உங்களுக்குச் சொல்லுகின்றேன்: ஐசுவரியவான் தேவனுடைய இராச்சியத்திற் பிரவேசிப்பதிலும், ஒரு ஒட்டகம் ஐசுவின்சாதிலே நுழைவது எளிதென்று உங்களுக்குச் சொல்லுகின்றேன் என்றார். ஷடி அதி. 29. என் நாமத்தினிமித்தம் விடுகொளையாகிலும் சகோதரரயாகிலும், சகோதரிகளையாகிலும், பிதாவையாகிலும், மனைவியையாகிலும், பிள்ளையையாகிலும், நிலங்களையாகிலும், விட்டவெனவனே அவன் நூறுமடங்கு பலன்பெற்று, நித்தியசிவனை

யும் சுதந்தரித்துக்கொள்வான். இருக். 14. 26. 33. ஒருவன் என்னிடத்தில் வந்து தன்பிதாவையும், மாதாவையும் மனைவி யையும் பிள்ளைகளையும், சகோதரரையும் சகோதரிகளையும் தன்சுவிராணையும், வெறுக்காவிட்டால் என்னிடத்தில் யிருக்கமாட்டான். உங்களில் எவனும் தனக்குண்டான் யாவற்றையும் வெறுத்துவிட்டாலெழுப் பவன் என் சீவினு யிருக்கமாட்டான். மத். 6. 24. ஒருவன் இரண்டு எசமான் கருக்கு ஊழியனுசெய்யமாட்டான்: ஒருவனை அவன் பகைத்து, மற்றவனை சேசிப்பான்; அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு, மற்றவனை அலட்சியம் பண்ணுவான், சீங்கள் தேவனையும் மம்மோனையும் சேவிக்கமாட்டார்கள்.

இப்படி உன் சமய நூலிலே பேசப்பட்டமைகளும், முற்றத்துறத்தவினுலே பயனில்லையென்று சீ சொல்வது புத்தியினம். முற்றத்துறத்தோமென்று தவவேடந்தரித்துக் கிரிகின்றவர்களுள் அநேகர் ஆசையில் அமிழுந்திக் கெட்டுப் போனார்களே என்பாயாகில், உன்னுடைய கிறிஸ்து தமக்குச் சீராகத் தெரிந்துகொண்ட பன்னிருவருள் இருவர் கொடிய பூவஞ்செய்தார்களென்று உன் சமயநூலிலே பேசப் பட்டதெனினாங்கு பேசக்கடவாய்,

2-வது. தவவேடமானது, தன்னைத் தரிக்கின்றவரை, அவன் தவங்கெய்யும்படி மனகிலே பண்ணிய சங்கற்புத்தை இடைவிடாது நினைப்பித்து, அவனைத் தவத்திலே நிலை நிறுத்தி, தபோதனர்களோடு சேர்த்தலாலும், அவனைக் கண்டோர் யாவரையும், அவனைத் தபோதனனென்று உணர்ந்து அவன்மேற்பத்தி பண்ணுவித்தலாலும், தன்னைத் தரிக்கின்றவர்களுக்கும் பிறர்க்கும் பயன்படுகின்றது.

அப். 18. 18. பவல் தான் முன்பண்ணிய சங்கற்பத்தி வியிததம் கெங்கிரோயாவிலே தலைச்சௌரம்பண்ணி, சூரிய தேசத்திற்குக் கப்பலேறிச்சென்றுன், மௌ. 21. 24. நீ அவர்களைச் சேர்த்து, அவர்களுடனே உண்ணையுஞ் சுத்தி பண்ணிக்கொண்டு, அவர்கள் தலைச்சௌரம் பண்ணிக் கொள்வதற்கு வேண்டிய செலவு பண்ணுவார்யாக. என். 6. 5. அவன்பிரதிட்டை சங்கற்பகாலம் முழுதும் சௌரகன் சுத்தி அவன் தலையின்மேற் படலாகாது; யெகோவாவுக் கென்று பிரதிட்டைபண்ணினகாலம் நிறைவேறுமளவும், அவன் பரிசுத்தமாயிருந்து தன்தலையிரை வளரவிடக் கூடவன். நிகி. 9. 1. அந்தமாதத்தின் இருபத்துநாலாங் தினத்திலே, இஸ்ரவேற்சந்தத்தியார் உபவாசன் செப்து, இரட்டுத்து, புழுதியைத் தலையின்மேற்போட்டுக்கொண்டு கூடினார்கள். இரக். 10. 12. அவர்கள் நெடுங்காலத்துக்கு முன் இரட்டைத்தரித்து, சாம்பலிலுட்கார்ந்து மனந்திரும்புவார்கள்.

இப்படியே உன் சமயநூலிலே தவவேடம் விதிக்கப் பட்டமை கண்டும், சைவார்கள் முண்டனம் செய்தலையும் சடைவளர்த்தலையும் காலி வஸ்திரம் தரித்தலையும் இகழ்வது மட்டமையன்றே?

3-வது. உண்டிசூருக்குதல் மனம் பொறிவழிபோகாமல் கிற்றற்பொருட்டேயாம்.

கொலோ. 2. 23. இவைகள் சுவகித்த ஆராதனையினு மூலம், தாழ்மூரியினுலும், சரீரத்தைப்பேணுமல் அதை வருத்தப்படுத்தகையினுலும், ஞானவேடமுள்ளவைகளாயிருக்கின்றன. சங். 109. 24. உபவாசத்தினால் என் முழுந்தாள்கள் தடுமாறுகின்றன. நினைவின்றி என்மாமிசம் காய்ந்து

போகின்றது. உரோ. 13. 14. உங்கள் மாமிசத்திற்காக அதின் இச்சைகளைத் திருத்தியாக்கும்படி தேடாமல், கந்தக ராகிய யேசுக்கிறில்துவைத் தரித்துக்கொள்ளுங்கள். மத். 6. 16. நீங்கள் உபவாசம் பண்ணும்பொழுது கபடிகளைப் போல முகவாட்டத்தைக் காட்டவேண்டாம். அவர்கள் தாங்கள் உபவாசமாயிருப்பதை மனுஷர் காணும்படி, தங்கள் முகங்களை வாடப்பண்ணுகிறார்கள்.

இப்படியே உண்டிசுருக்குதல் உன்சமய நூலில் விதிக்கப் பட்டமைகண்டும், சைவர்கள் உண்டிசுருக்குவதை நீ இகழ் வது பேதைமை அன்றே?

4-வது. மனசைப் பொறிவழிபோகாமல் அடக்குதல் கடவுளை இடைவிடாது திபானித்து முத்தி பெறற் பொருட்டாம்.

மத். 6. 6. நீ பிரார்த்தனை செய்யும்பொழுது, உன் உள்ளறையில் பிரவேசித்து, அதின் கதவைப் பூட்டினபின்பு, அந்தரங்கத்திலுள்ள உண்பிதாவை நோக்கிப் பிரார்த்தனை செய்; அப்போது அந்தரங்கத்திலுள்ளதைப் பார்க்கிற உன் பிதா, பிரத்தியிட்சமாய் உன்க்குப் பலனளிப்பார்: (உலகக் கவலையையொழுத்துத் தனியேசற்றுநேரம் இருந்து பிரார்த்தனைபண்ணுதல் பெரும்பயனைத்தருமாயின், அங்காரதமும் கடவுளை இடைவிடாது சிந்தித்துத் தவம்பண்ணுகை அதி னும் எத்தனைப்பகு அதிகமாகிய பயனைத் தருமென்பதனை, புத்தியில்லாத பாதிரியே! நீ தானே சிந்தித்துப்பார்.) அக். 11. 5—10. பின்னும் அவரவர்களிடத்தில் உங்களில் ஒருவன் அந்தராத்திரியிலே தனக்குச் சினேகனுவவனிடத்திற்குப் போய், அவனுடனே, சினேகனே! என்சினேகிதன் ஒருவன் பிரயாணமாய் என்னிடத்தில் வந்திருக்கின்றன். அவனுக்கு

முன் வைக்கிறதற்கு என்னிடத்தில் ஒன்றுயில்லை; நீர் எனக்கு மூன்று அப்பங் கடனாகக் கொடுக்கவேண்டுமென்று கேட்கும்பொழுது, உள்ளே இருக்கின்றவன், என்னை வருத்தப்படுத்தாதே: இப்பொழுது கதவு பூட்டியாயிற்று, என் பின்னோகள் என்னுடனே படுத்திருக்கிறார்கள்: நன் உங்குத் தருகிறதற்கு எழுந்திருக்கக் கூடாதென்று உத்தரங்கொல்லி, அவன் தனக்குச் சினேகிதனுயிருப்பதீ னிமித்தம் அவனுக்கு எழும்பிக்கொடாதிருந்தும், தன்னை அவன் வருந்திக்கெட்கிறபடியினால் எழுந்து, அவனுக்கு வேண்டிய அளவு கொடுப்பானென்று உங்களுக்குச் சொல்லு கிறேன் வேண்டிக் கொள்ளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப் படும்; தேடுங்கள், கண்டடையீர்கள்; தட்டுங்கள், உங்களுத் தீர்க்கப்படும். வேண்டிக்கொள்ளுகிறதெனவெனும் வாங்கிக்கொள்ளுகிறேன்; தேடுகிறவன் கண்டடைகிறேன்; தட்டுகிறவனுக்குத்திறக்கப்படும். ஸ்தி. 18. 7. தேவன் கிலநாள் தாமதித்தாலும், தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டு, தம்மைநோக்கி இரவும் பகலும் வேண்டுதல்பண்ணுகிற அவர்களுக்காகப் பழிவாங்காமலிருப்பாரா.

இவ்வாறே கடவுளை இடைவிடாது சிந்தித்தல்பெரும் புண்ணியமென்று உன்சமய நூல் பேசுதல்கண்டும், சைவர்கள் அநேகர் சங்கியாசிகளாய்ச் சிவனை இடைவிடாது தியா னித்துத் தவம்பண்ணுதலை ஆவசியகம் அன்று என்று நீ பேசுவது பெரும்பாவுமே.

மத். 3. 1, 4. யோவான் ஸ்நானன் பூதேயாவின் மனத் திலே வந்து, ஒட்டகமயிருடையைத் தரித்து, தன் அரையிலே வார்க்கச்சுக் கட்டிக்கொண்டிருந்தான்; வெட்டுக்கிளி களும் காட்டுத்தேனும் அவனுக்கு ஆகாரமாயிருந்தன. ஸ்தி.

11. 7—11. அவர்கள் போன்னியின்டு, யேசு, யோவானைக் குறித்துச் சனங்களிடத்திலே, நீங்கள் வனத்தில் எதைப் பார்க்கப் புறப்பட்டங்கள், காற்று அசைக்கும் நாண்ஸையோ; எதைப்பார்க்கப் புறப்பட்டங்கள் மெல்லிய வஸ்திரங்களைத் தரித்த ஒருமனுஷனையோ; மெல்லிய வஸ்திரங்களைத் தரித்திருப்பவர்கள் அரசர்மாளிகைகளை விருக்கிறார்கள். ஏதைப்பார்க்கப் புறப்பட்டங்கள், தீர்க்கதாரிசியையோ; ஆம், தீர்க்கதாரிசியிலும் அதிக மேன்மையுள்ளவைனையேயென்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். “பாரும், என்றாதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன், அவன் உமக்குமுன்னே போய், உமது வழியை ஆயத்தப்படுத்துவான்” என்று ஒரு வனைக் குறித்து எழுதியிருக்கின்றது: அவனே இவன். ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில், யோவான்ஸ்நானனிலும் பெரியவன் ஒருவனுக் தோண்றவில்லையென்று மெய்யாய் உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். இதனால் யோவான் ஸ்நானன் வெளாகிகழுசைகளை முழுமையும் வெறுத்துத்தள்ளி, தவவேடந்தரித்து, உண்டிசுருக்கி, வனவாசியாய், தவம் பண்ணினான் என்றும், அதினாலே அவன் பூமியிலே பிறந்த வர்கள் எல்லாருள்ளும் மிகப்பெரியவனுயினான் என்றும் காண்கின்றது. அதுவுமன்றி, இலீசா என்பவன் தவவேடம் பூண்டு, தவம்பண்ணினான் என்று, 2. இரா. 1. 8-ம் வசனத் திற் காணப்படுகின்றது.

வி வே ச ன ம்

சிவனே பரமபதியென்றும், அவர் அருளிய வேதாகமங்களே மெய்ந்தால்களொன்றும், அவைகளில் விதிக்கர்ப்பட்டவைகளைல்லாம் புண்ணியங்களொன்றும், அப்புண்ணியங்களை வெளியிடுவதே பெரும்பயனுண்டென்றும், சகலபிரமாணங்களினும்

நாங்களறிந்திருக்கின்றோம். அப்படிப்பட்டவைகள் புண்ணியங்கள் அல்லவென்றும், அவைகளினாலே பயனில்லை யென்றும் பயன் உண்டென்று சொன்னதால் பொய்ந்து வென்றும், அப்படிச் செய்தவர்களுக்கு இன்ன இன்ன பயனாளிப்போமென்று சொன்னதேவன் பொய்த்தேவனேன் றும், உங்குத் தெளிவாகவிளங்கினால், நீ அவ்வாறுகிய புண்ணியங்களையே விதித்த உன் சமயதாலீயும் பொய்ந்து வென்று கழித்தெறிந்து, இப்போது நீ தேவனென்று வழி படுகின்ற பொய்த்தேவனையும் உன் மனசினின்றுமகற்றிவிடு.

கிறிஸ்துவை விசுவகிக்கும் விசுவாசத்தினால்றி, யாவராயினும் தாங்கள் செய்யும் புண்ணியங்களினாலே மோட்சம் சேர்தல் கூடாதென்கிறேன்: அதுவன்றி, சொல்லப்பட்ட புண்ணியங்களைப் புண்ணியங்களால்லவென்று நான் ஒருபொழுதும் சொன்னதில்லை என்பாயாகில், மற்றைப்புண்ணியங்களைத் தவிர்த்தால் விசுவாசம் என்பது ஒன்றில்லையே. யாக. 2.

14—26. “என்சகோதரரே, ஒருவன் தனக்கு விசுவாசமுண்டென்று சொல்லியுங் கிரியைகளில்லாதவனுள்ள அவனுக்கென்பவல்வரும்: விசுவாசம் அவனை இரட்சிக்குமா. சகோதரனுயினும், சகோதரியாயினும் வஸ்திரமில்லாதவர்களும், தின ஆகாரமில்லாதவர்களுமா யிருக்கும்பொழுது, உங்களில் ஒருவன், அவர்கள் சரீரத்துக்கு வேண்டியவைகளைக் கொடாமல், அவர்களுடனே, நீங்கள் மாதானத் தோடே போய்க் குளிர்காங்கு பசிபாறுங்கள் என்றுகொல்வதினால் என்னபலன், இவ்வண்ணமே விசுவாசமும், அதற்குக் கிரியையில்லாதிருந்தால், தனித்து மரித்தாயிருக்கும். ஒருவன்வந்து, உங்கு விசுவாசமுண்டு, எனக்குக்கிரியைகளுண்டு; உங்கிரியைகளில்லாமல் உங்கிசுவாசத்தை எனக்குக் காண்பி, நான் என்விசுவாசத்தை என்கிரியைகளினால் உங்க

குக் காண்பிக்கிறேனென்பான். தேவன் ஒருவருண்டெடன் மும் விசுவசிக்கிறுய்; நீ நன்றாய் செய்கிறுய்: பிசாசுகளும் விசுவசித்து நடுங்குகின்றன, உணர்வற்றமனுஷ்ணே! கிரியைக் கில்லாத விசுவாசம் மரித்ததென்று அறிய விரும்புகிறுயா? நம்முடைய பிதாவாகிய ஆபிரகாம், வேதிகையின்மேல் தன் புத்திரனுகிய ஈசாக்கைப் பலியிட்டபொழுது, கிரியைகளினு லல்லவா நீதிமானக்கப்பட்டான், விசுவாசம் அவன் கிரியைக் குடனேநேகுட முயற்சிசெய்து, அந்தக்கிரியைகளினுலே விசுவாசம் முடிவுபெற்றதென்று நீ காணலாகும். “ஆபிரகாம் தேவனை விசுவசித்தான், அது அவனுக்கு நீதியென்றெண் ணப்பட்டது” என்கிற வேதவாக்கியம் நிறைவேறலாயிற்று: அவன் தேவனுடைய சினேகினென்னப்பட்டான்; ஆகலால் ஒருமனுஷன் விசுவாசத்தினுலே மாத்திரமல்ல, கிரியைகளி னாலும் நீதிமானென்றெண்ணப்படுவதைக் கண்டிருக்கிறீர்கள், மேலும் இராகாப்பென்னும் வேசை தூதர்களை ஏற்றுக்கொண்டு, வேறுவழியாய் அவர்களை அனுப்பிவிட்ட பொழுது கிரியைகளினுல்லவா நீதியுள்ளவளாக்கப்பட்டாள். ஆகலால், ஆவியில்லாமல் சரீரம் சாவுக்குட்பட்டதா யிருப்பதுபோல், கிரியையில்லாமல் விசுவாசம் மரித்ததா யிருக்கின்றது.” என்று இப்படி மற்றைப் புண்ணியங்களைத் தவிர்க்கில் விசுவாசம் என்பது ஒன்றில்லையென்று உன் சமய நாலிலேதானே சொல்லப்படுகின்றது. அதுவுமன்றி, இரக்கம் பொறை முதலியனபோல விசுவாசமும் மனசினுலே செய்யப்படும் புண்ணியங்களினுலே மோக்ஷம் சேர்தல்கூடா தென்று நீ பிதற்றுவது பொருந்தாது. மத். 7. 21. என்னை நோக்கி, கார்த்தாவே கார்த்தாவே, என்றுசொல்லுகிற எவ்வு மல்ல, பரமண்டலத்திலுள்ள என்பிதாவுடைய சித்தத்தின்

படி செய்கிறவனே. பரமராச்சியத்திற் பிரவேசிப்பான். ஆக. 6. 46. நான் இடிகிற கட்டளைப்படி நீங்கள் செய்யாம விருந்து என்னைக் கார்த்தாவே கார்த்தாவே என்று சொல்வ தெண்ண. யாக. 1. 22. நீங்கள் உங்களை வஞ்சியாமல் வாக்கி யத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல. அதின்படி நடக்கிறவர்களாயுமிருப்பீர்களாக. இப்படி உங்சமயநூலிலே தானே புண்ணியங்களின்றி மோக்ஷஞ்சேர்தல் கூடாதென்று சொல்லப்பட்டிருக்கின்றதே.

விசுவாசம் மனம் வாக்குக் காயங்களினுலே செய்யப் படும் புண்ணியங்களுள் ஒன்று என்பதும், புண்ணியங்களின்றி மோக்ஷஞ்சேர்தல் கூடாதென்பதும் மெய்யே: ஆபி னும், அவைகளை எங்கள் சமயத்தினின்று செய்தல்லேவன்னும்; மற்றைச் சமயிகள் செய்யும் கிரியைகளால்லாம் புண்ணியங்களைப் போன்றிருப்பினும் அவைகளாற் சிறிதும் பயனில்லை. அவைகள் ஸ்தீரங்களையும் ஆசௌசம்பட்ட வஸ்திரங்கள் போன்றிருக்குமென்றி, ஒருபொழுதும் கார்த்தாவுடைய திருவளத்திலேருவாம். ஆகலால், அவர்கள் எவ்வகைப் பட்ட புண்ணியங்களைச் செய்யினும், சித்தியநரகவேதங்கைய அனுபவிப்பார்கள் என்பாயாகில், கிறிஸ்துசமயம் சிறிதாயினும் பரவாத இடங்களிலுள்ளவர்களும் தாம்தாம் எவ்வெப் புண்ணியங்களைச் செய்யினும் கிறிஸ்துவை விசுவசியாமையால், நரகத்திற் செல்வாரெனச் சொல்லல்லேவன்னும்; அங்கன மாயில், அவர்கள் கிறிஸ்துவை விசுவசியாமைக்கேது உன் கடவுள் தமது சமயநூலை அவர்களுக்குணர்த்துவியாமையாம். ஆகவே, குற்றம் யாரிடத்தது? விவேகஞ்சு சிறிது மில்லாதவனே! சொல்லு. இன்னும், கிறிஸ்துசமயம் பரவிய இடங்களிலுள்ளவர்களும் அச்சமயநூலை வாசித்தும், தத்தஞ்ச சமயநூலே மெய்ந்துலென்று துணிந்து, அத்தனுள் விளக்கப்

பட்ட பாவங்களையொழித்து விதிக்கப்பட்ட புண்ணியங்களைச் செய்து அத்தனைலே கடவுளெனப்பட்டவரை வழிபடுகின்ற வர்கள் நித்தியரகத்திற் செல்வார்களென்றெண்டும்; அப்படியாகில், அவர்கள் கிறிஸ்துசமயதூலை மெய்ந்று வெளன்கொள்ளாமைக்கேது உன் பரிசுத்தாவி அவர்களுள்ளத்திற் புகாமையோம். ஆகவே, குற்றம் பரிசுத்த ஆவியினிடத்த தேயாம். இங்கியாயத்திலே “கிறிஸ்துவை விசுவல்சியாதவர்கள் எல்லாரும் நித்திய நரகத்திற் செல்வார்கள்.” என்றும் உன்னுரை சிறிதும் பொருந்தாமை சிறுவருக்கும் தெள்ளித்திற் புலப்படும். எங்கள் சமயதூல்களாகிய வேதாகமங்கள், சைவசித்தாந்தமொன்றே சற்சமயமென்றும், அதன்வழி நிற்பவர்களே பரமாகிய முத்தியையடைவார்கள் என்றும், அந்தால்களை மெய்ந்தால்களெனத் தெளியாது பிரசமயதூல்களை மெய்ந்தால்களெனக்கொண்டு அவற்றின் வழி நிற்பவர்கள் சுவர்க்காதிகளிலே தங்கள் தங்கள் கார்மத்துக்கேற்ற பயன்களை அனுபவித்து, தங்கள் தங்கள் புண்ணியங்கிசேடத்தினாலே பின்னர்ச் சைவத்திற்புகுவார்கள் என்றும், சைவே மசற்சமயமென்று தெளிந்தும் பரசமயங்களிற் புகுந்தவர்கள் நரகத்திலே துயருறுவார்களென்றும் சொல்லுகின்றன. இதனைக்குறித்துச் சைவாகமங்களிலே விரித்தவாறே விரிக்கப்படுகில், பெருகுமாதலாலும், விரிக்கினுமுனக்குச் சிறிதும் பயன்படாதாகலாலும், விரித்துரைத்திலம் என்றறியக்கடவாய்.

அநேகர் அற்புண்ணியத்தினாலும் மோக்ஷம் சேர்ந்தார்களென்று உங்கள் சிவபுராணத்திற் சொல்லப்படுகின்றது; இது யுத்திக்குச் சிறிதும் பொருந்தவில்லையே என்பாயாகில்; இன்னது இன்னது புண்ணியமென்றும், இன்னது இன்னது பாவமென்றும் அவைகளுக்கு இன்னது இன்னது பயனென்

ரும், ஆகியிலே கடவுள் தாமே வகுக்தார். கடவுள் எதனைப் புண்ணியமென்று விதித்தாரோ அதுவே புண்ணியமும், அதற்கு எதனைப் பயனென்று விதித்தாரோ அதுவே பயனும், எதனைப் பாவமென்று விலக்கினாரோ அதுவே பாவமும், அதற்கு எதனைப் பயனென்று விதித்தாரோ அதுவே பயனுமாயிருக்கும்; அங்கனமன்றி, அவரால் விதிக்கப்படாதது புண்ணியமுமன்றி, விலக்கப்படாதது பாவமுமன்றி. இப்படி வகுக்கப்பட்ட புண்ணியங்களுள் சற்றும் பிரயாசமின்றி மிக எளிதிற் செய்யப்படுவனவாயும் மிகுந்த பயனைத் தருவனவாயும் இருக்கும் புண்ணியங்களுமுன்றி; பெரும்பிரயாசத்தினால் செய்யப்படுவனவாயும் சிறுபயனைத் தருவனவாயும் இருக்கும் புண்ணியங்களுமுன்றி; பாவங்களும் இப்படியே இருக்கும். இப்படிப்பட்ட புண்ணியபாவங்களைச் செய்பவர்கள் அதற்குக் கடவுளால் நியமிக்கப்பட்ட சுகதுக்கங்களை அடைவார்கள். ஆகையால் பிரயாசமின்றி மிக எளிதிற் செய்யப்படும் புண்ணியங்களினாலும் மோக்ஷமடையலாம் என்பதற்குச் சங்கேதமில்லை. கிறிஸ்துவுடனே சிலுவையில் அறையப்பட்ட மகாசண்டாளராகிய கள்வரிருவரும் அறி விருக்கும்வரைக்கும் அவரை நிந்தித்தார்களென்றும், பின்பு அவர்களுள்ளாருவன் அவரைநோக்கி, காந்தாவே! நீர் உம்மடைய இராச்சியத்திற் பிரவேசிக்கும்பொழுது அடியேனை சினைந்தருநூமென்றான் என்றும், அதனால் அவன் மோக்ஷமடைந்தானென்றும், மத். 27. 44. ஆக. 23. 42. 43. வசனங்களிற் காணப்படுகின்றது. இப்படிச் சற்றேற்றும் பிரயாசமின்றிச் செய்யப்படுவனவாயும் பெரும்பயனைத் தருவனவாயுமிருக்கும் புண்ணியங்கள் உண்டென்று உன் சமயதூலிலே காணப்படுகின்றது. பெரும் பிரயாசத்தினால் செய்யப்படுவனவாயும் சிறுபயனைத் தருவனவாயும் இருக்கும்

புண்ணியங்களை உன் சமயத்தில் வந்தவழிக்கண்டுகொள்க. ஒருவன் அற்ப பாவத்தினுலே நரகடைவானெனின், அற்ப புண்ணியத்தினுலே ஒருவன் மோக்ஷமடைதலுங் கூடுமே. பாவத்தினுல்வருங் துன்பம் அவனுக்கு உண்டெனில், புண்ணியத்தினுல்வரும் இன்பமும் அவனுக்கு உண்டென்ப கற்குச் சந்தேகமில்லையே.

ஆக. 7. 36—48. பரிசேயரில் ஒருவன் தன்னுடன் போசனம் பண்ணும்படி அவரை வேண்டிக்கொண்டான். அவர் பரிசேயனுடைய வீட்டிற் பிரவேசித்துப் பந்தியிருந் தார். பரிசேயனுடைய வீட்டிலே பந்தியிருக்கிறதை அந்த ஊரிலுள்ள பாவியாகிய ஒருஞ்சிரி அறிந்து, ஒருபரணியிற் சுகந்த தெலத்தைக் கொண்டுவந்து, அவருடைய பாதங்களி னருகே பின்னாகசின்று அழுதுகொண்டு, அவருடைய பாதங்களைக் கண்ணிருந்தே கழுவி, தன்தலைமயிரினுலே துடைத்து, அவருடைய பாதங்களை முத்தஞ்செய்து, சுகந்ததைத்தைப் பூசினான். அவரை அழைத்த பரிசேயன் அதைக் கண்ட பொழுது, இவன் பாவியே. இவர் தீர்க்கதாகியானால் தம்முமத் தொடுகிற ஸ்திரி இன்னுளைன்றும், இப்படிப் பட்டவளைன்றும் அறிந்திருப்பாரென்று தனக்குள் எண் ணிக்கொண்டான். அப்பொழுது யேசு அவனைநோக்கி: சீமோனே, உனக்கு ஒன்றைச்சொல்ல விரும்புகிறேனென்று சொல்ல, அவன் போதகரே, சொல்லுமென்றான். கடன் காரன் ஒருவனுக்குக் கடனாளிகள் இரண்டுபேரிருந்தார்கள், அவர்களில் ஒருவன் ஜங்நாறு தேனையிக்காசம், மற்றவன் ஜம்பதுங் கொடுக்கவேண்டியதாயிருந்தது. அவர்கள் கொடுக்கிறதற்குக் கிராண்ணியில்லாதவர்களா யிருந்தபொழுது, இருவருக்குங் கடனைமன்னித்தான். அவர்களில் எவன் அவனிடத் தில் அசிக அன்பாயிருப்பான்; அதை எனக்குச் சொல்

லென்று கேட்க, சீமோன் அவருக்குத்தரமாக மிகுதிக்கு மன்னிப்புப் பெற்றவனேயென்று நினைக்கிறேனென்றான். அப்பொழுது அவர் நீ யதார்த்தமாய்த் தீர்த்தாயென்று சொல்லி, பின்பு ஸ்திரீக்கு நேரே திரும்பி, சீமோனைநோக்கி இந்த ஸ்திரீயைப் பார்க்கிறூயா; நான் உண்வீட்டில் வந்த பொழுது நீ என் கால்களுக்காகத் தண்ணீரைத் தரவில்லை; இவளோ கண்ணீரினால் என்கால்களைக்கழுவி, தன் தலை மயிராலே துடைத்தாள். நீ என்னை முத்தஞ்செய்யவில்லை; நான் இங்கே பிரவேசித்தது முதல் இவள் என்பாதங்களை ஓயாமல் முத்தஞ்செய்கிறோன். நீ என்தலைக்கு எண்ணெயிட வில்லை; இவளோ சுகந்த தெலத்தை என்பாதங்களிற் பூசினான்; ஆதலால் இவள் தான் செய்த அனேக பாவங்கள் மன்னிக்கப்பட்டதைக்குறித்து மிகவும் அன்பாயிருக்கிற ஜொன்று உனக்குச்சொல்லுகிறேன்; கொஞ்சமாக மன்னிப்புப் பெற்றவனைவனு அவன் கொஞ்சமாய் நேசிப்பானென்று சொல்லி, பின்பு அவளைநோக்கி, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டனவென்றார். இவ்வாறே அற்ப புண்ணியங்களினுலே பெரும் பாதங்களும் நிவாரணமாகுமென்றும், அநேக பாவங்களைப் பொறுத்து விடுதலே தகுதியென்றும், உன் அடைய சமயசாத்திரத்திலே சொல்லப்பட்டிருக்கின்றது. அதுகண்டும், சற்றேநும் பிரயாசமின்றிச் செய்யப்பட்ட அற்ப புண்ணியத்திற்குப் பயன்கிடைக்குமா? அதுபொய்: அப்படிவிதித்த தேவனும் பொய்த்தேவன்; அப்படிச் சொன்ன சமயத்திலும் பொய்ந்தால்; அது மெய்யாகின், உலகத்தில் உள்ள சகலரும் உள்ளாள் எல்லாம் பெரும் பாதங்களைச்செய்து, இறக்கும்போதாயினும் அதற்கு முன்னுயினும், அப்படியொரு அற்புண்ணியஞ்செய்து மோக்ஷம்சேரலாமே: ஒரு அற்புண்ணியத்தைச்செய்து

மோக்ஷம் சேர்ந்துகொள்ளலாம் என்று நினைந்து சகலரும் மற்றைப் புண்ணியங்களெல்லாவற்றையும் செய்யாமல் விட்டு, விடுவார்களே; இப்படிச்சொல்லும் சமயதூல் பாவஞ்செய்யும்படி சகலரையும் ஏவுகின்றதே; இப்படிப்பட்ட அற்புண்ணியம் செய்தவனுக்கு இவ்வளவு பயனென்றால், பெரும்புண்ணியத்தைச் செய்தவனுக்கு எவ்வளவு அதிகமாகிய பயனுண்டு? அப்படிப்பட்ட புண்ணியங்கள் ஆயிரம் பதினுயிரம் ஒருவன் செய்தால், அவனுக்குக் கிடைக்கும் பயனுக்கு அளவில்லையே, என்று வாரில் வந்தபடியே பிதற்றுகின்றூய். ஆன்மாக்கள் தாம் தாம் செய்த புண்ணிய பாவங்களுக்குத்தக்க சுக துக்கங்களை அனுபவிப்பார்களன்றும், பாவங்கள் விதிப்படி பிராயச்சித்தம் செய்தவழி நீங்குமென்றும், பின்னர் பிராயச்சித்தஞ்செய்துகொள்வோமென நினைந்து முன்னர்ப் பாவஞ்செய்தார் தண்டிக்கப்படுவாரென்றும், சீவசாத்திரங்கள் செப்புகின்றன. இப்படிச்சொல்லும் எங்கள் சமயதூலோ, எவ்வகைப்பட்ட பாவங்களைச் செய்தும் இறுதியிலே கிறிஸ்துவை விசுவசித்தவர்நித்தியமோட்சத்தை அடைவாரென்றும், எவ்வகைப்பட்ட புண்ணியங்களைச் செய்தும் இறுதியிலே கிறிஸ்துவை விசுவசியாதவர் நித்திய நரகத்தை அடைவாரென்றும் சொல்கிற உன்சமயதூலோ, ஆன்மாக்களைப் பாவம்செய்யும் படி ஏவும் நால்? நன்றாகச்சிந்தித்துணர்ந்து பேசு.

எங்கள் தேவனுகிய கிறிஸ்துவை அந்தக்கள்ளன் புத்திபூர்வமாகப் பிரார்த்தித்தபடியால் மோக்ஷம்சேர்ந்தான்; அந்த ஸ்திரீயும் அவரைப் புத்திபூர்வமாக வழிபட்டதனால் அவருடைய பாவங்கள் நிவாரணமாயின. உங்கள் சிவபூராணங்களிற் சொல்லப்படும் சரித்திரங்கள் இப்படிப்

பட்டனவல்லவே; சிவ சிவ என்றுசொன்னதினாலும், விழுதி சரீரத்திலே பட்டதினாலும், புண்ணிய ஸ்தலத்திலே சற்று நேரம் தங்கினதினாலும் மோக்ஷம் சேர்ந்தார்களென்று சொல்லப்படுகின்றதே என்பாயாகில்; கடவுள் சர்வசாமர்த்திய முள்ளவராகையால், ஒன்றுக்கும் பற்றுத் தூருதாரும்பை நோக்கி நீ உலகமெல்லாவற்றையும் தாங்கு என்று அருளிச் செய்யினும், அது அங்கனம் செய்யவல்லதாகும்; தாங்கென் றூரைத்த அக்கடவுளதுசத்தி தன்னிடத்தே பதிந்திருக்கின்றமையினாலேயே, அது அங்கனம் விசேஷமுள்ளதாயிற்று. அவ்வாறே அக்கடவுளால் நியமிக்கப்பட்ட பொருள் இடம் காலம் கிரியை என்பனவுகளெல்லாம், அவருடைய சத்தி தங்களிடத்தே பதிந்திருக்கின்றமையால், புண்ணியப்பொருள்களும், புண்ணியஸ்தலங்களும், புண்ணிய காலங்களும், புண்ணியக்கிரியைகளுமாய், விசேஷம் அடைந்தன. சிவசிவ அரகர சம்பு மகாதேவ என்றற் றெடுக்கத்துச் சொற்களும் அவருடைய திருநாமங்களாயிருத்தலால், அவரைத்தொட்டுப் புண்ணியநாமங்களாய் விசேஷம் அடைந்தன. விழுதிருத்திராக்ஷக்களும் அவராலே தரிக்கப்பட்டமையாலும், அவருடைய சத்தி தங்களிடத்திலே பதிந்தமையாலும், புண்ணியப்பொருள்களாயின. அவரை வழிபடுகின்றவர்களும் அவருக்கு அடிமைகளாயினபடியாலும், அவருடைய சத்தி தங்களிடத்தே பதிந்தமையாலும் புண்ணியவான்களாய் விசேஷமடைந்தார்கள். மத. 26. 26—28. யேசு அப்பத்தை எடுத்து, துதிசெய்து, அதைப் பிட்டு, சீலீருக்குக்கொடுத்து, நீங்கள் எடுத்துப் புசியுங்கள்; இதுவே என்சரீமென்றார். பின்பு அவர் பாத்திரத்தையும் எடுத்து, ஸ்தோத்திரங்களைவி, அதை அவர்களுக்குக் கொடுத்து, நீங்கள் எல்லாரும் இதிற் பானம் பண்ணுங்கள்.

இதுவே புதிய உடன்படிக்கைக்கேற்ப, பாவமன்னிப்புக் கென்று அனேகருக்காகச் சிந்தப்படுகிற என்னுடைய இரத்தம் என்றார். இப்படியே அப்பழும் திராட்சரசமும் உண்டேவனுலே நியமிக்கப்பட்டமையால், விசேஷமடைங் தனவென்பது உன் சமயதாலிலே காணப்படுகின்றது. அவ்வாறே நீயும் இப்பொழுது இராப்போசனம் உட்கொள்ள விரும்பி, உங்சபையார் எல்லாரும் சூழ்நிதிருப்ப, அப்பத்தை யும் மதுவையும் கொண்டுவந்து, பிடத்தின் மேலே வைத்து, உங்கள் தேவனைநோக்கி, அவைகளை ஆசீர்வதிக்கும்படி விண்ணப்பம் பண்ணினதன்மேல், அவைகள் அவராலே ஆசீர்வதிக்கப்பட்டமை பற்றி அவருடைய சரீரமும் இரத்தமுமாய் விசேஷமடைந்தனவென்று துணிந்து, நீயும் உட்கொண்டு அச்சபையாருக்கும் உட்கொள்ளக் கொடுக்கின்றாயே.

சிவசிவ அரகர என்றற்றிருடக்கத்துப் பெயர்கள் சிவ னுடைய திருநாமங்களாயிருக்கும் விசேஷத்தினுலே, அந்தப் புண்ணியாமங்களை நினைப்பினும், நாவினால் உச்சிரிப்பினும் பிறர்சொல்லக் கேட்டினும், பாவங்கள் நீங்கிப் புண்ணியங்க ஞங்டாம். கிறிஸ்துசமயத்திலே பிரவேசியாதவர்களும் கிறிஸ்துவின் நாமத்தைச் சொல்லி, பிசாசகளை ஒட்டினாக வொன்று, மாற்கு. 9. 38. வசனத்தினுலும், ஹக். 9. 49-ம் வசனத்தினுலும், தோன்றுகின்றது. அப்பிசாசகளை யோட்டினவர்கள் கிறிஸ்துவை விசுவகியாதவர்களாகப்பால், அவருடைய நாமத்தினது விசேஷத்தினுலேயே அப்பிசாசகள் பயந்தோடின என்பது சன். 99. 3. “மகத்துவமும் பயங்கரமுமான உமது நாமத்தை அவர்கள் துதிப்பார்களாக; அது பரிசுத்தமுள்ளது” என்னும் வசனத்தினுலே விளங்குகின்றது.

விபூதி ருத்திராக்ஷங்கள் சிவனுல் அணியப்பட்ட விசேஷம் உடையன ஆதலால், அந்தப்புண்ணியப் பொருள் களைத் தரிக்கின்றவர்களுடைய பாவங்கள் நீங்குகின்றன. பண்ணிரண்டுவருஷமாகப் பெரும்பாடு உடையவளாய், அநேக வைத்தியரிடத்தில் மிக வருத்தப்பட்டு, தனக்குண்டான யாவையும் செலவழித்தும் சற்றுயினும் சொல்தமடையாமல் மிகமெலிவடைந்த ஒரு ஸ்திரீ யேசுவைக்குறித்துக் கேள்விப் பட்டுப்போய், அவருடைய வஸ்திரத்தைத் தொட்ட வடனே, அவருடைய இரத்த ஊறல் சின்றுபோயிற்று. அவள் உபத்திரவும் நீங்கி, ஆரோக்கியமடைந்தனள் என்றும், மாற்கு. 5. 25—29. வசனங்களிலே சொல்லப்பட்டிருக்கின்றது. அவள் அந்த வஸ்திரத்தைத்தொட்ட வடனே நோய் நீங்கினமையால், அவ்வஸ்திரத்தினது விசேஷத்தினுலேயே அவருடைய நோய் நீங்கிற்றென்று தோன்றுகின்றது.

இலீஷா என்பவன் யோர்தான் நதிக்கரையிலே சின்று கொண்டு, இலீசாவினுடைய மேலங்கியினுலே சலத்தை அடிக்க; அது இருபுறமும் ஒதுங்கிப் பிரிவுபட்டது; இலீஷா கடந்துபோனான் என்று, 2. இரா. 2. 13, 14. வசனங்களிலே சொல்லப்பட்டிருக்கின்றது. இதனால், அந்த வஸ்திரத்தினது விசேஷத்தினுலேயே அந்தி இலீஷாவுக்கு வழிவிட்டது என்று காண்கின்றது. இப்படியே, புண்ணிய ஸ்தலம், புண்ணியகாலம், புண்ணியக்கிரியை முதலியவை களின் விசேஷத்தினுலே பாவம் நீங்கினமை வந்துழி வந்துழிக் கண்டுகொள்க.

கிறிஸ்துவினுடைய சீதீர்கள் அவருடைய நாமத்தைச் சொல்லி, பிசாசகளை ஒட்டினமையைக் கண்டு, கிறிஸ்து

சமயத்திற் பிரவேசியாதவர்கள் தாங்களும் அப்படியே அவருடைய நாமத்தைச் சொல்லில், ஒருபோது பிசாக்கள் நீங்குமென்று விசுவசித்துச் சொன்னமையினேலேயே பிசாக்க ளோடின; பன்னிரண்டு வருஷமாகப் பெரும்பாடுள்ள அந்த ஸ்திரி அவ்வஸ்திரத்தைத் தொட்டால்தான் சொல்தம் அடைவாளன்று விசுவசித்துத் தொட்டதினேலேயே சொல்தம் அடைந்தாள்; உங்கள் சிவபுராணங்களிற் சொல்லப் படும் சரித்திரங்கள் இப்படிப்பட்டன அல்லவே; இன்னது செய்தால் பயனுண்டென்று விசுவசியாதிருக்கவும்; விழுதி ருத்திராகஷம் தீர்த்தம் முதலியவைகள் சரீரத்திற்பட்டமையால் மோகஷம் சேர்ந்தார்களென்று சொல்லப்பட்டிருக்கின்றதே என்பாயாகில்; நன்றுசொன்னும்; சிரத்தையே பரமதருமாம் என்றும், சிரத்தையே சமஸ்தபுண்ணியங்களுக்கும் மூலம் என்றும், புண்ணியங்களெல்லாம் அச்சிரத்தையேயாடுக்கடியவழியே பயன்படுமென்றும், அச்சிரத்தையோடு கூடாவழியும், ஒருவாறு தத்தம் விசேஷங்களுக்குத் தக்க பயன்களைப் பிறப்பியாது விடா என்றும், எங்கள் சமயநால்கள் சாற்றுகின்றன. ஆகையால், இது புண்ணியங்களைப் பிறப்பியிருக்கின்ற புண்ணியம் உண்டாம் என்று விசுவசியாதிருப்பினும், அப்பொருள் ஒருவனுடைய சரீரத்திற்பட்டால், அப்பொருளின் விசேஷத்துக்குத் தக்க பயன் அவனுக்குக்கிடைக்கும் என்பதற்குச் சந்தேகமில்லை. அப். 5, 15, 16. பினியாளிகளைப் படுக்கைகளிலும், நட்டில் களிலும் கிடத்தி, பேதுருடைந்துபோகாயில் அவனுடைய நிமுலாகிலும் சிலரிற்படும்படி, அவர்களை வெளியே விதிகளிற் கொண்டுவந்து வைத்தார்கள். நான்கு திசையிலுமிழுள்ள பட்டணங்களிலும் நின்று திரளானசனங்கள், பினியாளிகளையும், அசத்த ஆவிகளால் வாதிக்கப்பட்டவர்களையும்

யெருஷலேமுக்குக் கொண்டுவந்தார்கள். அவர்கள் எல்லாரும் சொல்தமாகப்பட்டார்கள்: மூடி 19, 22. பவுலுடைய சரீரத்திலிருந்த வேர்வைப் பரிவட்டங்களையும் கச்சக்களையும் வியாதியுள்ளவர்களிடத்தில் கொண்டுவர, வியாதிகள் அவர்களைவிட்டு நீங்கிப்போயின; துஷ்ட ஆவிகளும் அவர்களினின்றும் புறப்பட்டன. இந்த நோயாளர்களுள் அநேகர் சன்னிமுதலிய வியாதிகளினுலும் பிசாசினுலும் முழுமையும் அறிவிழுந்திருப்பார்களே; அப்படி அறிவிழுந்து கிடப்பவர்கள் பேதுருவினுடைய நிமுல் தங்கள்மேற்பட்டால் தாங்கள் சொல்தமடைவார்களென்றும், பவுலுடைய வேர்வைப்பரி வட்டங்களும் கச்சக்களும் தங்கள்மேற்பட்டால் தாங்கள் சொல்தமடைவார்களென்றும் விசுவசித்தல் கூடாதே; அவர்களுள் அநேகர் அறிவிழுந்திருப்பார்களென்பது புதிய உடன் படிக்கையிற் சொல்லப்பட்ட சரித்திரங்களால் விளங்கும்.

இவர்கள் பேதுருவினுடைய நிமுல் தங்கள்மேற்பட்டால் சொல்தமடைவார்களென்றும், இவர்கள் பவுலினுடைய வேர்வைப் பரிவட்டங்களும் கச்சக்களும் தங்கள்மேற்பட்டால், சொல்தமடைவார்களென்றும், பிறராயினும் விசுவசித்து அங்னம் செய்தமையால், அவர்களைப் பிடித்த வியாதிகளும் பிசாசுகளும் நீங்கின; உங்கள் சிவபுராணங்களிற் சொல்லப்படும் சரித்திரங்கள் ஓப்படிப்பட்டன அல்லவே; மகாபாதகஞ்சிய ஒருவனுடைய எலும்புகளில் ஒன்றை ஒருக்கு கொண்டுபோயக் கங்கையிலே போட்டதனால், அவன் மோட்சம் சேர்ந்தானென்றும், காவேரி நதிக்கரையிலே கிடந்த ஒருவனுமேல் ஒருதிவிலை தெறித்ததனால் அவனுடைய பைத்தியம் நீங்கிறதென்றும், சவத்திலே விழுதிப்பட்டதனால் அவ்வான்மா மோட்சம் சேர்ந்ததென்றும்

சொல்லப்பட்டிருக்கின்றதே என்பாயாகில், அவைகளை வாம் அப்புண்ணியப்பொருள்களின் விசேடத்தினுடேயே நிகழ்ந்தன. ஒரு சுவத்தைச் சிற்றக்கும்படி கொண்டுபோம் பொழுது, பகைஞருடைய சேரைகளைக் கண்டு பயந்து, இலீஷாவின் பிரேதவறையில் அந்தச்சவத்தை எறிந்துகிட அது இலீஷாவின் எலும்புகளின் மேலே பட்டதன்ல், உயிர் பெற்றெழுந்து காலுண்றிக்கொண்டு நின்றது என்று, 2. இரா.

13. 21. வசனத்திற் சொல்லப்பட்டிருக்கின்றது. இலீஷாவி னுடைய எலும்பைத் தீண்டினால் தான் உயிர்பெற்று எழும்புமென்று அந்தச் சவம் விசுவகித்தல்கூடுமா? கூடாதே. அதைச் சுமந்துகொண்டு போனவர்களாயினும் விசுவகித் தார்களா? இல்லையே. இப்படி உன் சமயசாத்திரத்திற் சொல்லப்பட்டவைகள் உனக்கு சியாயமாகத் தோன்றுவது என்னை? இவைகளைல்லாவற்றையும் உன் சமயசாத்திரத் திலே நீ வாசித்திருந்தும், பிறசமயதால்களிலே அவ்வாறு சொல்லப்பட்டிருக்கும் சரித்திரங்களைப் பொய்யென்று தாழிப்பது என்னை?

சிவசின்னதாரனம் சிவபூசை சிவமந்திரசெபம் முதலிய சிவபுண்ணியங்களினுடே பயன் இல்லையென்று உங்களாலே மெய்ஞ்ஞானிகளென்று பேசப்படும் பட்டணத்துப்பிள்ளையார் சிவவாக்கியர் தாயுமானசுவாமிகள் முதலியோர்கள் பேசுவதேது? என்பாயாகில்,

“நீற்றைப் புனைக்கதன்ன கீராடப் போயென்ன நீ மனமே மாற்றிப் பிறக்க வகையறிந் தாயில்லை மாமறைந்து வேற்றிக் கிடக்கு மெழுகோடி மந்திர மென்னகண்டா யாற்றிற்கிடங்துந் துறையறியாம லலைகின்றையே.”

எனவும்,

“சொல்லிலுஞ் சொல்லின் முடிவிலும் வேதச்சருதியிலு மல்லிலு மாசற்ற வாகாயங் தன்னிலு மாயங்துவிட்டோ ரில்லினுமன்பரிடத்திலு மீசனிருக்குபிடங் கல்லிலுஞ் செம்பிலுமோ விருப்பானெங்கள் கண்ணுதலே.”

எனவும்,

“எடுத்திசையும் பதினாறுகோணமு மெங்கு மொன்றும் முடித்ததும்பி மூனைத்தோக்கு சோதியை மூடரெல்லாக் கட்டிச் சுருட்டித்தங் கக்கத்தில் வைப்பர் கருத்தில் வையார் பட்டப்பகலை யிரவென்று கூறிடும் பாதகரே.”

எனவும்,

“ஆரூரரிங்கிருக்க வல்லூர்த் திருகாளென் ஹாருக்கோறு முழலுவீர்—கோரே யுளக்குறிப்பை நாடாதலுமர்கா ணீவீர் விளக்கிருக்கத் தீத்தேடு வீர்.”

எனவும் கூறியவர் தாமே;

“ஜெயுங்கதொடர்ந்து விழியுஞ் செருகி யறிவழிக்கு மெய்யும் பொய்யாகி விடுகின்றபோதொன்று வேண்டுவன்யான் செய்யுங் திருவொற்றி ழருடையீர் திருச்சுமிட்டுக் கையுக் கொழுப்பன்னி யைக்கதமுத்தோதவுங் கற்பியுமே.”

எனவும்,

“ஹீ ருமக்கோ ருபதேசங் கேளு மூடம்படகப் போர் சமைனக் கழுவேற்று நீற்றைப் புறந்தின்னையிற் சாரி ரணந்தலைச் சுற்றத்தை நீங்கிச் சகங்கைக்க வேரி ருமக்கவர் தாமே தருவ ரினையடியே.”

எனவும்,

“அஞ்சக் கரமெனுங் கோடாவி கொண்டிர்த வைம்புவனும் வஞ்சப் புலக்கட்டை வேரறவெட்டி வளங்கள்செய்து விஞ்சக் திருத்திச் சதாசிவ மெங்கின்ற விததையிட்டுப் புஞ்சக் களைப்பறித்தேன் வளர்த்தேன் சிவபோகத்தையே.”

எனவும்,

“நாய்க்குண்டு தெண்டு நமக்குண்டு பிக்சை நமனைவெல்ல வாய்க்குண்டு மந்திர பஞ்சாட்சர மதியாமல்வரும் பேய்க்குண்டு கீறு திகைப்புண்டுண்ற பிறவிப்பினி கோய்க்குண்டு தேவிகன் நன்னருளேக்கங்க ஞேக்குதற்கே.”

எனவும்,

“உரைக்கைக்கு உல்ல திருவெழுத் தைக்குண்டுரைப்படியே செருக்கித் தரிக்கத் திருக்கீறுமுண்டு தெருக்குப்பையிற் நரிக்கக் கரித்துணி யாடையுமுன் டெந்தச்சாதியிலு மிரகத்துணிநு கொண்டேன் குறைவேது மெனக்கில்லையே.”

எனவும்,

“நல்லாயெனக்கு மனுவொன்று தந்தருண் ஞானமிலாப் பொல்லா வெளைக்கொன்று போடும் பொழுதியல் பூசை செபஞ் சொல்லார் நற்கோயினியம் பலவகைத் தோத்திரமு மெல்லா முடிந்தபின் கொல்லுகண் டாய்கச்சி யேகம்பனே.”

எனவும்,

“நல்லா ரினக்கமு நின்பூசை நேசமு ஞானமுமே யல்லாது வேறு நிலையுள்ளோ வகமும்பொருஞ் மில்லானுஞ் சுற்றமு மைக்கதரும் வாழ்வு மெழிஜிடம்பு மெல்லாம் வெளிம்யக்கே யிழைவாக்சி யேகம்பனே.”

எனவும்,

“அடியாருவு மரன்பூசைக்கீஞ்சமு மன்புமன்றிப் படிமீதில் வேறு பயனுள்ளோ பங்கயன் வகுத்த குடியானசுற்றமுஞ் தாரமும்வாழ்வுங் குசக்கலங்க டடியா லடியுண்ட வாக்கூக்கு மென்றினாஞ் சாரங்கிலரே.”

எனவும்,

“சுடப்படு வாரநி யார்புர மூன்றையுஞ் சுட்டபிரான் நிடப்படுமாமதிற் தென்னென்றி ழூரன் தெருப்பரப்பி ணடப்பவர் பொற்பத நந்தலை மேற்பட நன்குருண்டு கிடப்பது காண்மன மேவிதியேட்டைக் கிழிப்பதுவே.”

எனவும்,

“சொக்கிட் டரமனைப் புக்குட் டிருடிய துட்டர்வங்து திக்குற்ற மன்னரைக் கேட்பதுபோற் விவிந்தைசெய்து மிக்குக் குருவிங்க சங்கம நின்தித்து வீழிச்சிக்கு மெக்குப்பெ ருத்தவர்க் கென்சொல்லு வேன்கச்சியே கம்பனே.”

—பட்டினத்துபின்னியார்.

எனவும்கூறியளார். மற்றைநூனிகள் வாக்கியமும் இப்படியே இருக்கும். இப்படி இரண்டையும் ஒருவர் தாமே திருவாய் மலர்ந்தருளினமையால், அவைகள் ஒன்றையொன்றமிக்க மாட்டாவாம்; அதற்குச்சமாதான மிருத்தல் வேண்டும்; ஒன்றை ஒன்று அழிப்பினும், முன்னர்த் தழுவியதற்கும் பின்னர்த் தள்ளியதற்கும் காரணம் இருத்தல்வேண்டும் என்று பெரியோர்களிடத்திற் கேட்டறிதல் வேண்டும்; அப்படிக் கேட்டறியாமல், எங்கோயாயினும் ஒரு செய்யுளைடுத்துக்கொண்டு, சைவசமயிகளே! இந்தச்செய்யுள் இப்படிச் சொல்லியிருக்க, நீங்கள் ஏன் இப்படிச் செய்கின்றிர்கள்? அது பெரியதப்பு, தப்பு என்று சொல்லிக்கொண்டு திரிகின்றும். வியாதி நீங்கும்படி மருந்துண்பவரென்றுவன் வைத்திய சாத்திரத்தில் விதித்தவாறே அனுபானத்தோடு உண்ணுமையையும் அவபத்தியங்களைத்தள்ளிப் பத்தியங்களைக் கொள்ளாமையையும் வைத்தியசாத்திரம் வல்லானென்றுவன் கண்டிரங்கி, ஸி உண்ணும் இம்மருந்தினுற் பயன்யாது? என்றக்கால், அவனுக்கு அம்மருந்துண்ணற்கவென்பது கருத்தன்றும்; அதுபோல, மலப்பிராகம் வரும்படி கிரியைகளைச்செய்வோர் சிவசாத்திரத்தில் விதித்தவாறே அன்போடு செய்யாமையையும் கொலை முதலிய பாவங்களைத்தள்ளி இரக்கம் முதலிய புண்ணியங்களைக் கொள்ளாமையையும் சிவசாத்திரம் வல்லார் கண்டிரங்கி, நீர் செய்யும் இக்கிரியைகளாற் பயன்யாது? என்றக்கால், அவருக்கு அக்கிரியைகளைச் செய்யற்கவென்பது

கருத்தன்றுமென்றறிக. இன்னும், சிவாகமங்களிலே சொல்லப்படும் பாதக்கள் சரியை கிரியை யோகம் ஞானம் என நான்காம். அவற்றுள், முன்னேய முன்றும் பொதுப்படக் கிரியைகளைவேப்படும். இந்நான்கினுள்ளும், சரியையின்றிக் கிரியையும், கிரியையின்றி யோகமும், யோகமின்றி ஞானமும் கைக்கூடாவாம். அது

“விரும்புஞ் சரியை முதன் மெய்ஞ்ஞான நான்கு மரும்புமலர் காய்களிபோ லன்றே பராபரமே.”

—தாயுமாளகவாயிகள்.

என்னும் திருவாக்கால் உணர்க. இந்த ஞானத்தால்லடையப் படுவது பரமுத்தியாகிய சிவசாயுச்சியமாம். கிரியைகளிலே அடையப்படுவது பதமுத்தியாம். அப்பதமுத்தி பலபேதப்படும். கிரியைகளைச் செய்து அத்தற்கேற்ற பதமுத்திகளைப்பெற்றுப் போதம்புசித்தவர்கள், திரும்பப் பூலோகத்திலேவந்து சென்மித்து, இருவினையொப்பு மலபரி பாகத்தினுலே சிவஞானத்தைப் பெற்று, சிவசாயுச்சியத்தை அடைவார்கள். பட்டணத்துப்பிள்ளையார் முதலியோர் இப்படிப்பட்ட பெருஞ்சிறப்பினதாகிய சிவஞானத்தைப் பெற்றவர்கள். அவர்கள், அச்சிவஞானமே பரமுத்திசாதன மென்றும், கிரியைகளைல்லாம் அதற்குக் கருவிகளைன்றும் உணர்ந்து அக்கிரியைகள் வாயிலாகச் சிவஞானத்தைப்பெற முயலாது, அக்கிரியைகளையே பொருளினக்கொண்டு களிப் பாரைக்கண்டிரங்கி, இகழ்ந்தாரென்க. ஆகலால், சிவஞானத்தைக் குறித்துக் கிரியைகள் கீழ்ப்பட்டன என உணர்த்துதலே அவர்களுக்குக் கருத்தாம். அஃதன்றி, அச்சிவஞானத்துக்கு இன்றியமையாக் கருவியாகிய அக்கிரியைகளைச் செய்யற்க என்பது கருத்தன்றும்; இவ்விரு சமாதானமும் ஏற்குமிடமறிந்து கொள்ளப்படும்.

தீர்த்தமாடுதல் முதலிய புண்ணியங்களினுலே பாவங் தேயுமெனில், அப்புண்ணியங்களைச் செய்தவர்களிடத்திலே கோபம் முதலிய தூர்க்குணங்கள் மாருதிருக்கக் காண்கின் ரேனே; அவர்கள் மீளவும் பாவம் செய்கின்றார்களே என்பாயாகில்; எங்கள் சமயநாலிலே விதித்தவிதி தவறுமல் சிவன் மேல்வைத்த அன்பினுடனே அப்புண்ணியங்களைச் செய்பவர்கள் அநேகர் ஒரு வருஷத்தினுள்ளே உலகப்பற்றுக்களை முற்றவெறுத்து வணவாசம்பண்ணித் தவம்செய்யக்காண்கின்றோம். இந்தப்புண்ணியம் செய்பவர்களெல்லாரும் இப்படி ஏன் ஆகவில்லை? என்பாயாகில்; எங்கள் உள்ளத்திலே பரிசுத்தாவி புகுந்துவிட்டது என்ற சொல்லி, உங்சமயவிதிப் படி ஸ்நானம்பெற்று, இராப்போசனங் கையேற்பவர்கள் அநேகர் கொலை களாவு பிறர்மனையத்தல் முதலியபல பெரும் பாவங்களைச் செய்யக் காண்கின்றோமே; கோபம் முதலிய தூர்க்குணங்களைல்லாம். அவர்களிடத்திலே மேன்மேனும் பெருகிவளர்களின்றனவே. அதுவுமன்றி, உங்சமயாசாரியர்கள் நாம் பரிசுத்தாவியினுலே லெளகிக ஆசைகளையும் காலபாவங்களையும் வெறுத்துத்தள்ளி நவீனசிருட்டராய்த் தெய்வத்தன்மையோடு கூடியிருந்து நாள்விடுகின்றோம் என்று கள்ளஞானம் பேசகின்றார்களோ. இவர்களுள், எவன் கிறிஸ்துநாதர் கூறியவாறே முத்திவிக்கினமாகிய மன்னுசை பொன்னுசை பெண்னுசை என்னும் லெளகிக ஆசைகளைச் சிறிதாயினும் வெறுத்துவிட்டவன்? இவர்களுள் எவன் ஒருமாசமேனும் ஒருவாரமேனும் ஒருநாளேனும் ஒருநாழிகை யேனும் மனம் வாக்குக்காயங்களினுலே பாவஞ்சிசய்யாது ஒழிந்தவன்? இப்படியே நீங்கள் உங்களுள்ளோதானே பெருங்குற்றங்களை வைத்துக்கொண்டு, பிறரைவேண்டியவாறே தாங்கிப்பது என்னை? மத். 7. 1—5. “நீங்கள் குற்றம்-

சுமத்தப்படாமலிருக்கவேண்டில்; பிறர்மேல் குற்றஞ் சுமத்த வேண்டாம்: நீங்கள் குற்றஞ் சுமத்துவதுபோலக் குற்றஞ் சுமத்தப்படுவீர்கள். நீங்கள் அளக்கும் அளவினால் உங்களுக்கும் அளப்பார்கள். உங்கண்ணிலுள்ள உத்திரத்தை உணராமல், உங்கோதரனுடைய கண்ணிலிருக்கிற சிராயைப் பார்க்கிறது என்ன? உத்திரம் உங்கண்ணிலிருக்க, நீ உன் சோதரனை நோக்கி, உங்கண்ணிலுள்ள சிராயை எடுத்து விடுகிறேன் இடங்கொடு என்றுசொல்வதென்ன? கபடியே முன்பு உங்கண்ணிலுள்ள உத்திரத்தை நீக்கிவிடு, அப்பொழுது உங்கண்தெனிய நீ உங்கோதரனுடைய கண்ணிலுள்ள சிராயை எடுத்துவிடுவாய்.” இவ்வசனங்களை அறிந்தும் மறந்தனிர்போலும். இன்னும், உலகப்பொருள்களெல்லாம் அநித்தியமென்றும், அவற்றின்மேல் ஆசையை ஒழித்தல்வேண்டும் என்றும், சனங்களுக்குப் புத்திசொல்லித்திரிகின்றவர்கள் தாங்கள் அவ்வாறு நடவாதது என்னை? இஃதெல்லாம் பணத்தைச் சம்பாதித்துப் பெண்டிர் பிள்ளைகளுடனே உண்டுத்து வாழ்ந்திருத்தல் வேண்டும் என்னும் அபேட்சையினாலே எடுத்த வேஷமென்று காண்கின்றது.

ஆன்மாக்கள் தாம்தாம் செய்த புண்ணியபாவங்களுக்கு ஏற்பச் சுவர்க்க நரகங்களிலே சுகதுக்கங்களை ஒருவர் கூடவும் ஒருவர் குறையும் அனுபவிப்பார்களென்று சொல்லலாமா? என்பாயாகில்; ஒருவன் ஒருபணத்துக்காகச் சொல்லிய பொய்யும், ஒருவன் ஒருவனைக்கொன்ற கொலையும், ஒருவன் ஒரு பெண்ணுடன் செய்த வியபிசாரமும், ஒருவன் ஓரினாக்கரத் திருடியகளாவும், ஒருவன் ஒருவனைக் கழுதை என்று சொல்லிய நின்தையும், ஆகிய பலபல வருக்கமான பாவங்களெல்லாம் சமமாகிய பாவங்களென்றும், அப்பாவங்களைச் செய்தவர்கள் எல்லாருக்கும் சமமாகிய தண்டம் கிடைக்குமென்றும், சொல்வது தகாது. இப்படியே பாவங்களிலே பலவேற்றுமை உண்டு. புண்ணியங்களையும் அவ்வாறே பகுத்துணர்தல் வேண்டும். நீ இதனைச் சுற்றுயினும் ஆராய்ந்தறியாமல், ஒரு அற்பாவத்தைச் செய்தவனும், அனேகம் பெரும்பாவங்களைச் செய்தவனுமாகிய இருவரும் சமமாகிய தண்டத்தை அடையார்கள் என்று சொல்வது தப்பு. சிற்றறிவினையுடைய அரசர்களும் குற்றம்செய்தவர்களை அவரவர்செய்த குற்றத்துக்கு ஏற்பத் தண்டிக்கின்றார்கள். குற்றஞ் செய்தவர்கள் எல்லாருக்கும் சமமாகிய தண்டத்தை விதிக்கும் அரசனைக்கண்டுமிரேம், கேட்டுமிரேம். எங்காயினும் ஓராசன் அவ்வாறு தண்டம்விதிக்கில், அவனை நீதியினென்றும் கொடுக்கோலரசனென்றும் உலகத்தார் யாவரும் பேசவார்களே. சிற்றறிவினையுடையவர்களும் நீதியில் வழுவக்கூடியவர்களுமாகிய பசுக்கள்தாமும் பகுத்தறிந்து அவரவர் செய்தகுற்றத்துக்குத் தகுந்த தண்டம் விதிப்பார்களாயில், முற்றறிவினையுடையவரும் நீதிவழுவாதவரும் சர்வசீவதயாபரருமாகிய கடவுள் அவரவர்செய்த குற்றங்களைப் பகுத்தறியாமல், இரக்கமின்றி எல்லாரையும் சமமாகத் தண்டிப்பாரா? தண்டியாரே.

மென்றும் சொல்வது தகாது. இன்னும், ஒருவன் ஒரு வேசையுடன்செய்த வியபிசாரமும், ஒருவன் ஒரு கண்ணிகை யுடன்செய்த வியபிசாரமும், ஒருவன் பரதாரத்துடன்செய்த வியபிசாரமும், ஒருவன் குருபத்தினியுடன் செய்த வியபிசாரமும், ஒருவன் சகோதரியுடன்செய்த வியபிசாரமும், ஒருவன் மாதாவுடன்செய்த வியபிசாரமும், ஒரேவருக்கமாயிருப்பினும், அவைகளெல்லாம் சமமாகிய பாவங்கள் என்றும்; அப்பாவங்களைச் செய்த ஆடவர்கள் எல்லாருக்கும் சமமாகிய தண்டம் கிடைக்குமென்றும், சொல்வது தகாது. இப்படியே பாவங்களிலே பலவேற்றுமை உண்டு. புண்ணியங்களையும் அவ்வாறே பகுத்துணர்தல் வேண்டும். நீ இதனைச் சுற்றுயினும் ஆராய்ந்தறியாமல், ஒரு அற்பாவத்தைச் செய்தவனும், அனேகம் பெரும்பாவங்களைச் செய்தவனுமாகிய இருவரும் சமமாகிய தண்டத்தை அடையார்கள் என்று சொல்வது தப்பு. சிற்றறிவினையுடைய அரசர்களும் குற்றம்செய்தவர்களை அவரவர்செய்த குற்றத்துக்கு ஏற்பத் தண்டிக்கின்றார்கள். குற்றஞ் செய்தவர்கள் எல்லாருக்கும் சமமாகிய தண்டத்தை விதிக்கும் அரசனைக்கண்டுமிரேம், கேட்டுமிரேம். எங்காயினும் ஓராசன் அவ்வாறு தண்டம்விதிக்கில், அவனை நீதியினென்றும் கொடுக்கோலரசனென்றும் உலகத்தார் யாவரும் பேசவார்களே. சிற்றறிவினையுடையவர்களும் நீதியில் வழுவக்கூடியவர்களுமாகிய பசுக்கள்தாமும் பகுத்தறிந்து அவரவர் செய்தகுற்றத்துக்குத் தகுந்த தண்டம் விதிப்பார்களாயில், முற்றறிவினையுடையவரும் நீதிவழுவாதவரும் சர்வசீவதயாபரருமாகிய கடவுள் அவரவர்செய்த குற்றங்களைப் பகுத்தறியாமல், இரக்கமின்றி எல்லாரையும் சமமாகத் தண்டிப்பாரா? தண்டியாரே.

மத். 12. 31. “மனுஷர்செய்யும் எந்தப்பாவமும், தூஷணமும், மனுஷருக்கு மன்னிக்கப்படும்; பரிசுத்தாவிக்கு விரோதமான பாவமோ மன்னிக்கப்படுவதில்லையென்று நான் உங்களுக்குச் சோல்லுகிறேன்.” இதனால், பாவங்களில் வேற்றுமையுண்டென்பதே உண்சமயதாற் கருத்தென்று தோன்றுகிறது. புண்ணியங்களிலும் அவ்வாறே வேற்றுமை உண்டென்பதை உண்சமயதாலில் வந்தவழிக் கண்டுகொள்க.

போச. 5. 14. “நான் யெகோவாவின் சேனைக்கதிப்பதி யாய் வந்திருக்கிறேன் என்றார்.” மத். 1. 20. “காத்த ருடையதுதன்.” இவைகளினாலே, மோட்சவாசிகள் ஒரு வரினுமொருவர் அதிகமகத்துவமும் அதிகாரமும் உடையவர் களென்று தோன்றுகின்றது. மத். 16. 28. “அவர்களை நோக்கி, புதுச்சிருட்டி தோன்றுக்காலத்தில், மனுபுத்திரர்த் தமது மகிழ்ச்சியுள்ள சிங்காசனத்தில் வீற்றிருக்கும்பொழுது, எனினைப் பின்சென்றுவந்த நிங்களும், இஸ்ரவேலராகிய பண்ணிரண்டு வமிசுத்தாருக்கு நியாயத்தீர்ப்புக்கொடுக்கும்படி, பண்ணிரண்டு சிங்காசனங்களில் வீற்றிருப்பீர்க்களென்று மெய்யாய் உங்களுக்குச் சொல்லுகிறேன்.” இதனால், மோட்சத்திலே மற்றவர்களுக்கு நியாயந்தீர்க்கு மதிகாரமும் மகத்துவமும் இவர்களுக்கு உண்டென்று காண்கின்றது. வெளி. 14. 1—4. பின்பு நான் பார்க்கையில், சீயோன்மலையின்மேல் ஆட்டுக்குட்டியானவரும், அவரோடே அவருடையிதாவின் நாமக் தங்கள் தங்கள் நெற்றிகளில் ஏழுதப்பெற்ற இலட்சத்து நாற்பத்து நாலாயிரம்பேரும் நிற்கக்கண்டேன். அன்றியும், சலராசியின் இரைச்சல்போலவும், மகா இடியின் முழக்கம்போலவும், பரமண்டலத்திருந்துண்டாகிய ஒரு சத்தத்தைக் கேட்டேன்; நான் கேட்ட சத்தம், தங்கள் சுரமண்டலங்களை வாசிக்கிற சுரமண்டலக்காரருடைய

ஒசையைப்போலிருந்தது. அவர்கள் அந்தச் சிங்காசனத்துக்கு முன்பாகவும், நாலுமிராணிகளுக்கும் முதியோருக்கும் முன்பாகவும் ஒரு புதுப்பாட்டைப்பாடினர்கள். அந்தப் பாட்டு, உலகத்திலிருந்து மீட்டுக்கொள்ளப்பட்ட அந்த இலட்சத்து நாற்பத்து நாலாயிரவரேயன்றி வேறொருவருங்கற்றுக்கொள்ளக் கூடாதாயிருந்தது. இவர்களே ஸ்த்ரீகளால் தங்களை அசுசிப்படுத்தாத சிறையுடையவர்கள். இவர்களே ஆட்டுக்குட்டி எங்கேபோனாலும் அதைப்பின் பற்றுகிறவர்கள். இவர்களே மனுஷினிலிருந்து மீட்டுக் கொள்ளப்பட்டுத் தேவனுக்கும் ஆட்டுக்குட்டிக்கும் முதற் பலனுணவர்கள். இவ்வசனங்களிலே, “இலட்சத்து நாற்பத்து நாலாயிரம்போர்” என விசேஷித்துத் தொகைகுறித்ததினே அலும், “அவர்கள் ஒருபுதுப்பாட்டைப்பாடினர்கள். அந்தப் பாட்டு அந்த இலட்சத்து நாற்பத்து நாலாயிரவரேயன்றி வேறொருவருங்கற்றுக்கொள்கூடாதாயிருந்தது.” என்று மோட்சத்திலிருந்த மற்றவர்களை விலக்கி, இவர்களை விதந்து கூறினமையாலும், “தேவனுக்கும் ஆட்டுக்குட்டிக்கும் முதற் பலனுணவர்கள்” எனவே மோட்சத்திலே இரண்டாம் பலமானவர்களும் உண்டென்பது பெறப்படுதலாலும், மோட்சவாசிகளுள் வேற்றுமை உண்டென்று காண்கின்றது. ஓக். 14-ம் அதிகாரத்திலே ஒரு இருத்தல் திரவியத்தைக்கொண்டு பத்து இருத்தல் ஆதாயம்பண்ணினவன் பத்துப்பட்டணங்களுக்கு அதிகாரியானங் என்றும், ஐஞ்சு இருத்தல் ஆதாயம் பண்ணினவன் ஐஞ்சுபட்டணங்களுக்கு அதிகாரியானங் என்றும், சொல்லப்பட்டிருக்கின்றது. இதனால், ஆன்மாக்கள் மோட்சத்திலே தாம் தாம் செய்த புண்ணியங்களுக்குத் தக்க மேன்மையும் இன்பமும் பெறுவார்களென்று தோன்றுகின்றது.

மத். 11. 24. “நியாயத்தீர்ப்புநாளில் உன் சிலைமையி லும், சேதோம்தேசத்து நிலைமை சகாயமாயிருக்குமென்று

நானுனக்குச் சொல்லுகிறேன் என்றார்.” அக. 12. 47. 48.
“தன் எசமானுடைய சித்தத்தை அறிந்தும், ஆயத்தமா பிராமலும், அவனுடைய சித்தத்தின்படி செய்யாமலும் இருக்கின்ற பணிவிடைக்காரன் பல அடிகள் அடிக்கப் படுவான். அறியாமலிருந்து, அடிகளுக்கு ஏற்றவைகளைச் செய்கிறவனே சில அடிகள் அடிக்கப்படுவான்.” உபா.

19. 21. “கண்ணுக்குக் கண்ணும், பல்லுக்குப் பல்லும், கைக்குக் கையும், காலுக்குக் காலும், பிரதியாகவேண்டும்.” இவைகளினுலே, அவரவர் பாவத்துக்குத் தக்கதண்டம் விதிக்கப்படுமென்று தோன்றுகின்றது.

ஆன்மாக்கள் தாம்தாம்செய்த பாவத்துக்கு ஏற்ப நரகத் திலே துன்பம் அனுபவிப்பினும், அதனை நித்தியமும் அனுபவிப்பதேயன்றி, இடையிலே அந்ரகத்தினின்றும் மீருவார்களென்பது நியாயமா? என்பாயாகில், தந்தைதாயர்கள் தங்கள்பிள்ளைகளையும், அரசர்கள் தங்கள் பிரஜைகளையும், தாங்கள் கூறிய நீதி மார்க்கத்திலே நடவாழைகள்டு தண்டித்தல், அவர்கள் மேலே வைத்த அன்பினுலேயாம்; அதுபோல, கடவுள் தாம் அருளிய வேதாகமங்களிலே விலக்கப்பட்ட பாவங்களைச்செய்த ஆன்மாக்களைத் தண்டித்தல், அவர்கள் மேல்வைத்த கிருபையினுலேயாம்; ஆதலால், அத்தந்தைதாயர்களும் அரசர்களும், பிள்ளைகளையும் பிரஜைகளையும், அவரவர்செய்த குற்றத்துக்குத்தக்க கால வெல்லை குறித்து, தண்டித்துப் பயப்படுத்தி, முன்செய்த குற்றங்களை அந்தத் தண்டனையினுலே ஒழித்து, நீங்கள் முன்போலக் கெட்டுப்போகாமல் இனி நீதிமார்க்கத்திலே நடவங்களென்று புத்திசொல்வதுபோல, கடவுளும் அவ்வான்மாக்களை அவரவர்செய்த பாவத்துக்குத்தக்க காலவெல்லை குறித்துத் தண்டித்துப் பயப்படுத்தி, முன்பு செய்த பாவங்

களை அந்தத்தண்டனையினுலே ஒழித்து, நீங்கள் முன்போலக் கெட்டுப்போகாமல் இனி வேதாகமவழியிலே நடந்து உய்யுங்களென்று அருளுவார்; ஆகையால், நரகத்திலே விழுந்த ஆன்மாக்கள் தத்தம் பாவங்களுக்கேற்பக் குறித்த கால வெல்லைவரைக்குமே துக்கத்தை அனுபவிப்பார்கள் என்பதற்கும், அதன்பின்னர் அந்ரகத்தினின்றும் மீருவார்கள் என்பதற்கும், சந்தேகமில்லை. ஒருவன் தான்செய்த குற்றத்தினிமித்தம் அரசனுலே விதிக்கப்பட்ட தண்டத்தைக் குறித்தகாலம் வரைக்கும் சிறைச்சாலையிலிருந்து அனுபவித்துத் தீர்ந்தால் அச்சிறைச்சாலையினின்றும் நீக்கப் படவேண்டுவதன்றி, பின்னும் அத்தண்டத்தை அனுபவிக்க வேண்டுவதில்லை; அதுபோல ஆன்மாக்கள் தாம்செய்த பாவத்தினிமித்தம் கடவுளால் விதிக்கப்பட்ட தண்டத்தைக் குறித்தகாலம்வரைக்கும் நரகத்திலேகிடந்து அனுபவித்துத் தீர்ந்தால், அந்ரகத்தினின்று நீக்கப்படவேண்டுவதன்றி, பின்னுமத்தண்டத்தை அனுபவிக்கவேண்டுவதில்லை.

நாம் செய்த பாவம் அளவற்ற மகிழ்மையைடைய கடவுளுக்கு விரோதமாகையால், நாம் நித்தியமும் நரகத் திலே கிடத்தல்வேண்டும் என்பாயாகில், நாம் செய்யும் புண்ணியபாவங்களினுலே வரும் பலங்களாகிய சுகதுக்கங்கள் நமக்கேயன்றிக் கடவுளுக்கல்ல; ஆகையால், நாம் பாவஞ் செய்தல் நமக்கு விரோதமேயன்றிக் கடவுளுக்கு விரோதமன்று; அன்றியும், புண்ணியபாவம் இரண்டையுஞ் செய்த ஒருவன் தான்செய்த பாவத்தினிமித்தம் நித்தியநரகயாதனைப் படில், தான்செய்த புண்ணியபலத்தை இழுந்துபோவானே! அளவற்ற மகிழ்மையைடைய கடவுளது விதிப்படி புண்ணியத்தையும் செய்தான் ஆகையால், அவன் அந்தப் புண்ணிய வலத்தை இழுப்பதற்கு நியாயமில்லையே! அப்படி இழுக்கப்

பண்ணுதல் கடவுளுக்கு நீதியன்றே! அரசனுனவன் இன்ன நன்மை செய்தவனுக்கு இத்தனைபொன் கொடுக்கப்படு மென்றும், இன்னதீமை செய்தவனுக்கு இத்துளைக்காலம் இன்னதன்டம் செய்யப்படும் என்றும் விதித்திருக்கும் பொழுது, ஒருவன்கானே அவ்விரண்டையும் செய்தானாகில், அவன் அவ்வரசனுலே குறிக்கப்பட்ட பொன்னையும் தன்டத் தையும் ஒருங்கே அடைவான்; அங்ஙனமன்றி அவ்வரசன் ஒன்றைவிட்டொன்றைச் செய்தால், அவனை நீதியன் என்றும் பொய்யனென்றும் இரக்கமில்லாதவனென்றும் உலகத்தார் யாவரும் இகழ்வார்களன்றே? இப்படியே ஒரு மனிதன்றும் தான்சொல்லிய சொற்படியே நடத்தல் வேண்டுமாகில், நீதியும் வாய்மையும் இரக்கமும் உள்ள கடவுளானவர் தமது விதிப்படி ஒருவன்செய்த புண்ணியங்களை மறந்து அதற்குப்பயன் கொடாதொழிந்து, அவன்செய்த பாவத்தைமாத்திரம் உட்கொண்டு அவனை நித்தியமும் நரகத்திலே வீழ்த்தித் தண்டிப்பாரா? தண்டிப்பாராகில், அவரிடத்திலே நீதி எங்கே? வாய்மை எங்கே? இரக்க மெங்கே?

கடவுளுடைய விதிப்படியே நாம் எப்பொழுதும் நன்மை செய்யும்படி அவருக்குக் கடன்பட்டோம்; ஆதலால், நாம் ஒரு அற்பாவத்தைச் செய்யினும் நித்தியநரகத்தை அடைதல்வேண்டும் என்பாயாகில், நாம் நன்மை செய்தவி னால் வரும்பயன் நமக்கேயாம்: அதினாலே கடவுளுக்கு ஒரு பயனுமில்லை; உண்டெனில், அவரை நித்தியானந்தரென்றல் கூடாது; ஆகையால், எப்பெர்முதும் நன்மைசெய்யும்படி கடவுளுக்குக் கடன்பட்டோமென்று ஸீ கூறுவது சற்றும் பொருந்தாது. இதுகாறும் கூறியவாற்றால், ஆன்மாக்கள் தங்கள்தங்கள் பாவத்துக்குத் தக்காலம்வரைக்கும் நரகத்

திலே யாதனை அனுபவித்து, மீளவும் பூமியிலே பிறப்பார்களன்பது நிச்சயம்.

இறந்த ஆன்மாக்கள் மீளவும் பிறப்பார்கள் என்பீதற்கு பாதொரு பிரமாணமும் இல்லையே என்பாயாகில், ஆன்மாக்கள் இறந்ததன் பின்பு சுவர்க்க நரகங்களிலே புண்ணிய பாவ பலங்களாகிய சுக துக்கங்களை அனுபவித்து, பின்னும் சுவர்க்க நரக சேஷ்டத்தினாலே பூமியின்கண்ணே பலயோனி பேதங்களிலே பிறந்து, அந்தச் சேடபலமாகிய சுகதுக்கங்களையும் அனுபவிப்பார்களன்று சைவாகமங்கள் சாற்றுகின்றன. ஆன்மாக்களைல்லாம் முன்னேபிறந்து புண்ணியபாவங்களாகிய கர்மங்களைச் செய்யாதிருந்தால், சிலர் குருடர் செவிடர் ஊழைகள் முடவர்களாயும், சிலர் அக்குற்றங்களொன்றுமின்றி அழகுடையவர்களாயும், சிலர் நித்திய வியாதியாளர்களாயும், சிலர் நித்தியாரோக்கியமுடையவராயும், சிலர் வறியவர்களாயும், சிலர் செல்வர்களாயும், சிலர் அவிவேகிகளாயும், சிலர் விவேகிகளாயும், சிலர் தூர்க்குண முடையவர்களாயும், சிலர் சற்குணமுடையவர்களாயும், சிலர் அற்பாயுசடையவர்களாயும், சிலர் தோக்காயுசடையவர்களாயும் பிறத்தற்குக் காரணம் என்னை? பிறக்கும்பொழுதே இப்படிப்பட்ட வேற்றுமைகளுடன் பிறக்கின்றார்களே. பூர்வசென்மழும் அதிற்செய்யப்பட்ட கர்மங்களுமில்லையாகில், சமஸ்தான்மாக்களும் சமமாகப்பிறத்தல் வேண்டுமே! அங்ஙனமின்மையால், நாம் இம்மையிலே அனுபவிக்கும் சுக துக்கங்கள் பூர்வசென்மங்களிலே செய்த புண்ணியபாவங்களினாலே வந்தன என்பதற்குச் சந்தேகமில்லை.

இவ்வேற்றுமைகளைல்லாம் நாம் முன் செய்த கர்மங்களினால்ல கடவுளுடைய சித்தத்தின்படி ஆயின என்பாயாகில்; கடவுளானவர் எங்களுக்குத் தம்முடைய சித்தத்தின்

படியேயன்றி, எங்கள் கர்மங்களின்படி சுகதுக்கங்களை அளிப்பவர் அல்லவரென்றாயிற்று. அங்ஙனமாயில், நாம் புண்ணியம் செய்தாலும் சரி, பாவம் செய்தாலும் சரி, அதினால் நமக்கு இன்பழுமில்லை, இதினால் நமக்குத் துண்பழு மில்லை என்று முடியும். அன்றியும், யாதோரு காரணமு மின்றித் தமது சித்தத்தின்படியே பிறக்கும்பொழுதே சிலரை அப்படியும் சிலரை இப்படியும் படைத்தாரெனில், சருங்கீவதாயாபரர் என்னும் பெயர் இந்து பக்ஷபாத முள்ளவராவர். ஆதலால், அது பொருந்தாது.

குயவனால் வளையப்பட்ட பாண்டங்களுட்கில், எங்களை ஏன் இப்படி வளைந்தாய்? என்று அவனுடன் வழக்காடுவது நீதியன்றே; அதுபோல, கடவுளாலே சிருட்டிக்கப்பட்ட நாங்கள், எங்களை என் இப்படிப்படைத்தீர்? என்று அவருடன் வழக்காடுவது நீதியன்று என்பாயாகில்; அவை கள் சடப்பொருளாகையில், அந்தத் திஷ்டாந்தம் பொருந்தாது; அவைகளுள் எங்களைப்போலச் சித்துப்பொருளாகில், ஒருவன் தன் பிள்ளைகளைச் சமமாகக் காப்பாற்றுத்தபொழுது, பிள்ளையானது தன் பிதாவை நோக்கி, என் பிதாவே! நீர் என் சகோதரனுக்கு இந்தப்போக்கியப் பொருள்களைல்லா வற்றையும் கொடுத்தீர்; எனக்கு ஒன்றுந் தந்திரில்லையே! உமக்கு நான்செய்த அபகாரம் யாது? அவன் செய்த உபகாரம் யாது? என்று வழக்காடுவதுபோல, வழக்காடுமே.

குயவன் வளையும்பொழுது, சிலபாண்டங்கள் கோண லாய் வளையப்படவில்லையா? சிலபாண்டங்கள் வெடித்துப் போகவில்லையா? என்பாயாகில்; குயவன் பாண்டங்களை வளையும்பொழுது, எல்லாப் பாண்டங்களும் யாதோரு குற்றமுமின்றிச் சிறந்தனவாகவே வளையப்படல் வேண்டு மென்று விரும்புகின்றன. விரும்பினும், அவன் சிற்றறிவு

சிறதொழி லுடையனுகைபால், அவனுடைய விருப்பத்துக்கு மாருகச் சில பாண்டங்கள் வாருகின்றன. கடவுள் எல்லா ரையும் சமமாகவே படைத்தல் வேண்டுமென்று விரும்பி, படைக்கும்பொழுது, அவருடைய விருப்பத்துக்கு மாருகப் பலர் குருடு முதலிய குற்றமுடையவர்களாய்ப் பிற்றா ரெனில், அவரை முற்றறிவு முற்றுத்தொழில் உடைய ரெனல் கூடாது. ஆதலால், பலரைக் குற்றமுடையராகப் படைத்தல் வேண்டுமென்று நினைந்து படைத்திரார் என்பது சிறிதும் பொருந்தாது.

பெருமை சிறுமை இல்லையாகில் உலகம் நடவாதாதலால், அவ்வாறு படைத்தார் என்பாயாகில்; அவர் சர்வசாமர்த்திய முடையவராகையால், பெருமை சிறுமை இல்லாதிருப்பினும், உலகத்தை நடத்துவாரே; ஆகையால் அதுவும் பொருந்தாது.

இவ்வேற்றுமைகளைல்லாம் பிதாமாதா செய்த பாவங்களினுலே பிள்ளைகளுக்கு உண்டாகின்றன. பிரமியம் வெட்டை கிரந்தி ஈனை பாண்டுமுதலிய வியாதிகளிலே அழுந்தும் பிதாமாதாக்களிடத்திலே பிறக்கும் பிள்ளைகளும் அவ்வால் வியாதிகளை உடையவைகளாய்ப் பிறக்கின்றன என்பாயாகில், மேற்கூறிய வியாதி உள்ளவர்களுக்கு அவ் வியாதியில்லாத பிள்ளைகளும் வியாதியில்லாதவர்களுக்கு வியாதியுள்ள பிள்ளைகளும் பிறக்கக் காண்கின்றோமே! ஆதலால், ஒரோவழி வியாதியுள்ள பிதாமாதாக்களிடத்திலே வியாதியுள்ள பிள்ளைகள் பிறப்பினும், அப்பிள்ளைகள் பூர்வ சென்மத்திலே செய்த வினையினுலேயே அவைகளுக்கு அவ் வியாதிகள் வந்தனவென்று கொள்ளவேண்டும்; இன்னும், பிதாமாதாக்கள் செய்த கர்மத்தினுலே பிள்ளைகளைத் தண்டித்தல் நீதியன்று. அரசர்கள், ஒருவனை ஒருவன் கொலைபண்ணினுல் அவனைக் கொல்வதேயன்றி அவன் பிள்ளை

யைக் கொல்லக்கண்டுமிரோம்; கேட்டுமிரோம். இப்படியே சிற்றறிவைடையவர்களும் நீதியில் வழுவக்கூடியவர்களும் ஆகிய மனிதர்தாமும் ஆராய்ந்து அவரவர்செய்த குற்றத் துக்கு அவரவரையே தண்டிப்பார்களெனில், முற்றறி வடையவரும் நீதியில் வழுவாதவருமாகிய கடவுள் ஆராயாது ஒருவன்செய்த குற்றத்துக்கு வெறேருவனைத் தண்டிப்பாரா! தண்டியாரே. உபா. 24. 16. “பிள்ளைகளினிமித்தம் பிதாக்களும், பிதாக்களினிமித்தம் பிள்ளைகளும் கொலைசெய்யப்படவேண்டாம். அவனவன் செய்த பாவத்தினிமித்தம் அவனவனே கொலைசெய்யப்படவேண்டும்.” எசே. 18. 2. “இஸ்ரவேல் தேசத்தைக்குறித்து பிதாக்கள் திராட்சக்காய்களைத்தின்றுர்கள், பிள்ளைகளின் பற்கள் கூசுகின்றன என்னும் இந்தப் பழுமொழியைச் சொல்லுகிற தென்ன?” இவ்வசனங்களினுலே ஒருவன் செய்தகுற்றம் கூற்றேருவனைச் சாராதென்பதே உன் சமயதூற்றுணி பென்று தோன்றுகின்றது.

நாங்கள் முன்னுமிருந்து கர்மஞ்செய்தோமெனில், நாம் முன்னே இன்னபிறப்பாய்ப் பிறந்தோமென்றும், இன்ன இன்ன கர்மங்கள் செய்தோமென்றும், நமக்கு விளங்கா திருக்கவேண்டுவது என்னை? என்பாயாகில்; அறிவுடனே இருப்பவனேருவன் தன் கையிலிருக்கும் ஒருபொருளைத் தன்விட்டிலே ஓரிடத்தில் வைத்துவிட்டு, உடனே எங்கே வைத்தேனே தெரியவில்லையே! என்று தடுமாறுகின்றன. இப்படியாகில், கருப்பாசயப்பை உறுத்தவினாலும், அதிற் சலம் பூரித்தவினாலும், உதராக்கிணி சடுதவினாலும், பிரசுத வாயு முரித்துத் தள்ளுதலினாலும், மலையிருத்திக்கொண்டது போலவும், கடவின்கண்வீழ்த்தி அழிமுத்தல்போலவும், இருப்புக்கடத்தில்லைத்து நெருப்பாற் சடுதல்போலவும்,

மலைமேல் நின்றுளைத் தலைகிழாகத் தள்ளுதல்போலவும் வரும் பெருங்கொடு துன்பங்களினுலே பலங்கெட்டு மிகுந்த மயக்கத்தைப் பொருந்தி, ஆலையிலிட்ட கரும்புபோல மாதா ஸின் போசித்துவாரத்தினுலே நெருக்கப்பட்டுப் பிறந்த எங்களுக்கு, பூர்வசென்மம் இதுவென்றும், அதிலேசெய்யப்பட்ட கர்மங்களிலவென்றும், எப்படித் தெரியும்? தெரியாமையால், பூர்வசென்மம் இல்லையென்று சொல்லுதல் கூடாது. கடவுளானவர் ஆன்மாக்கள் செய்த புண்ணிய பாவங்களைத் திருவளத்தைத்து அவைகளை அனுபவித்துத் தொலைப் பித்து முத்தியடைவிக்கும் பொருட்டு அவ்வக் கர்மங்களுக்கேற்ற சுகதுக்கங்களை ஊட்டுவார் என்று சைவாகமங்கள் சாற்றுகின்றன. ஆகலால், நாம் இம்மையிலனுபவிக்கும் சுகதுக்கங்களின்டையும் நாம் முன்செய்த புண்ணிய பாவங்களினுலே பெருங்கருணுதிதியாகிய கடவுள் நமக்கு ஊட்டுகின்ற ரென்பது சத்தியம்.

அப்படியாகில், அரசனுனவன் குற்றஞ்செய்தவ நெருவனைத் தண்டிக்கும்பொழுது, நீ இன்னகுற்றம் செய்த மையால் இன்னதண்டம் பெறுவாய் என்று அவனுக்கு அக்குற்றத்தை உணர்த்தியன்றே அவனைத் தண்டிப்பான். அது போல, நாம் பூர்வசென்மத்திலே பாவம் செய்தோமாகில், கடவுள், நீங்கள் இன்னபாவஞ் செய்தமையால் இன்ன தண்டம் பெறுவீர்களென்று நமக்கு உணர்த்தியன்றே நம்மைத் தண்டிப்பார். அங்கனம் உணர்த்தாது தண்டித்தல் நீதியன்றே யென்பாயாகில்; அக்கடவுள் இன்ன இன்ன பாவஞ் செப்தவர்கள் இன்ன இன்ன துன்பங்களை அடைவார்களென்று சைவாகமங்களால் நமக்கு உணர்த்துகின்றாரே. இதுகாறும் சுறியவாற்றால், நாம்செய்த கர்மங்களினுலேயே மேன்மேறும் பிறந்திறந்து சுகதுக்கங்களை அனுபவிக்கின்றேம் என்பது நாட்டப்பட்டது.

ஆன்மாக்கள் தாம் தாம் செய்த புண்ணியபாவ கர்மங்களினாலேயே பிறந்திறந்து சுகதுக்கங்களை அனுபவிக்கின்றார்களோனில், அவர்கள் ஆதியிலே கடவுளால் படைக்கப்பட்டுச் சுகதுக்கங்களை அனுபவித்தற்கு, முன்னே என்ன கர்மஞ்செய்திருந்தார்கள்? என்பாயாகில்: பசக்களும், அப்பசுக்களைப் பந்தித்தபாசமும், அப்பாசத்தை ஒழித்து அப்பசுக்களுக்குப் பேரின்பத்தைக் கொடுக்கும்பொருட்டுப் பதியினாலே செய்யப் படும் பஞ்சகிர்த்தியமும் ஆதியல்ல, அனுதியேயாம். பதியைப் போலப் பசுக்களையும் அாதியெனில், பதியை ஒப்பில்லாதவ ரென்றல் கூடாதே என்பாயாகில், நீ ஆன்மாவுக்கு உற்பத்தி யுண்டு நாசம் இல்லையெனக் கூறுகின்றாயே: அவ்வழியும், பதியைப்போலப் பசவை நாசமில்லாததென்கையால், பதியை ஒப்பில்லாதவரென்றல் பொருந்தாதென்று பேசல் வேண் டுமே! பதியும் பசவும் அனுதிசித்தாயினும், பதி அனுதி மலமுத்தசித்தும், பச அனுதிமலபெத்தசித்தும் பதி பசவுக்குப் பரமுத்தியியத்திக்குறி அனுக்கிரகம்பண்ணும் சித்தும், பச அவ்வனுக்கிரகத்தைப் பதியினிடத்தினின்றும் பெறும் சித்தும், பதி சிருட்டி சங்கார திதி திரோபாவ பத முத்தி அனுக்கிரகங்களைப் பண்ணுஞ்சித்தும், பச அந்தப் பஞ்சகிருத்திய பரதந்திரத்தில் அகப்பட்டுக்கட்டுண்ணுஞ்சித்தும், பதி ஒருவராலறிநிக்கப்படாது தானே அறியுஞ்சித்தும் பச சிற்றறிவு பேரறிவுகளினால் உணர்த்துவிக்க யோக்கியமாகுஞ்சித்துமாய் இருத்தலால், பதியை ஒப்பில்லாதவர் என்றல் கூடாதென்பது கூடாது.

பஞ்சகிருத்தியங்களை அாதி என்றல் எவ்வாறு? என்பாயாகில்; பஞ்சகிருத்தியஞ்சித்தியும், அப்பஞ்சகிர்த்தியங்களில் அகப்படும் பசவும், அாதியாமாதலாலும், அனுதியாகிய பதி சிலகாலம் வாளாவிருந்து பின்னர்ப் பஞ்சகிர்த்தி

யஞ்செய்யத் தொடங்கின்றெனில், “அவரை நிருவிகாரியென்றல் கூடாமையானும், ஒருவனிடத்தினின்றும் உயிர்ப் புண்டாயொடுங்குதல் சிலகாலஞ்சென்றபின்னர்த்தோன்றுத் தின்றி ஓயாது எக்காலத்தும் வருதல்போல, பதியினின்றும் உண்டாகும் பஞ்சகிருத்தியங்களும் சிலகாலத்துக்குப் பின்னர்த்தோன்றுதலின்றி ஓயாது எக்காலத்தும் வருமாதலாலும், பதி பஞ்சகிருத்தியம் அாதியென்பதே சித்தம்.

இப்படிப்பிறந்திறந்துமலும் ஆன்மாக்கள் எப்பொழுது முத்தியடையும் என்பாயாகில், பலசென்மங்களிலே நிஷ்காமியமாகச்செய்த புண்ணியங்களினாலே, மந்தரம் மந்தம் தீவிரம் தீவிரதரம் என்னும் நான்கு சத்திசிபாதங்களும் கிரமமாகவரும். அப்பொழுது கருணைத்தியாகிய சிவன் ஆசாரியமூர்த்தியை அதிட்டித்து, சிவதீக்கூசெய்து, முறையே சரியைகிறையோகம் ஞானங்களிலே நிறுத்துவர். இங்ஙான்கு பாதங்களின் வழிநின்றவர்கள்முறையே சாலோக சாமிப் சாருப சாயுச்சியங்களைப் பெறுவார்கள். இவைகளால்லாம் சைவாகமங்களைக் குருமுகமாக வாசிக்கில், தெளிவாக விளங்கும்.

சைவாகமங்களை எனக்கு உணர்த்தல்வேண்டும் என்பாயாகில்; அவைகளைச் சிவங்கிறை பண்ணும் புறச்சமயிகளுக்குச் சொல்ல எங்களுக்குச் சிவனுடைய அனுமதியில்லை. ஆதலால், உணக்குச் சொல்வதுகூடாது, மத். 7. 6. “நீங்கள் நாய்களுக்குப் பரிசுத்தமானதை இடாதிருங்கள், பன்றிகளுக்குமுன் உங்கள் முத்துக்களைப் போடாதிருங்கள்; இவைகள் அந்த முத்துக்களைக் கால்களால் உழக்கி, திரும்பி உங்களைப்பிறும்.” என்னும் வசனத்தை நீ மறந்தனை போலும். அதுநிற்க. சைவர்களுள்ளாரும் எல்லாரும் சைவாகமங்களை வாசித்தற்கு அதிகாரிகள்லர். சைவாகமங்களில்

கிரியாகாண்டத்திற்குச் சமயத்தைப்போடு விசேஷத்தைக்கூடியும் பெற்றவர்கள் அதிகாரிகளாவர்கள். மற்றொன்காண்டத்திற்கு அவ்விரண்டோடு நிர்வாணத்தைக்கூடியும் பெற்றவர்களே அதிகாரிகளாவர்கள். அதிகார முன்னவர்களும் குருவின்றித்தாமே வாசிக்கப்படுகுதல், ஆயுதபரீக்கை இல்லாதவர்கள் குருவின்றி ஆயுதங்களைப் பரீக்கிக்கப்படுகுதல் தம்முடத்தாமே சேதித்தற்கு ஏதுவாமாறுபோல, தம்மைத்தாமே கெடுதற்கு ஏதுவாகும். ஆதலால், அவர்கள் சைவாசாரியரை அடைந்து வழிபட்டு, அவ்வாகமங்களைப் பூசித்து வாசித்தல் வேண்டும். அவர்களால்லாத சமயிகள் தாம் செய்யவேண்டுவனவற்றையும் விலக்கவேண்டுவனவற்றையும் அறியாது கெட்டுப்போகலாமா? என்பாயாகில்; அவர்கள் சைவாசாரியர்களை அடைந்து வழிபட்டு, தங்கள் தங்கள் பக்குவத்துக்கேற்ப அவர்கள் போதிப்பனவற்றை அறிந்து, அவ்வாறே நடக்கில் ஈடேறுவார்கள். யூதர்களைல்லாரும், தங்கள் சமயசாத்திரத்தை ஆசாரியர் ஆலயத்திலேவைத்துப் பூசித்து இன்னது இன்னது செய்யல் வேண்டுமென்று தங்களுக்குப்போதிக்க, அறிந்து அவ்வாறே நடந்தார்களென்று அந்தச் சாத்திரத்திலே சொல்லப்படுகின்றது. அங்கணமன்றி, அவர்களைல்லாரும் அதை எழுதி வைத்து வாசித்தார்களென்று தோன்றவில்லை. இன்னும் யேசுவுடைய சீடர்களும் சனங்கள் இன்னது இன்னது செய்யல்வேண்டும் என்னு வாய்மொழியாக உபதேசித்தார்கள். தூரதேசத்தாருக்கு நிருபங்களை எழுதியனுப்பினார்கள். அங்கணமன்றி, தங்கள் சமயசாத்திரத்தைச் சகலசனங்களுக்கும் கொடுத்தனுப்பினார்களென்றும் அவர்கள் வாசித்தார்களென்றும் காணப்படவில்லை.

பாதிரியே! நீ இவைகளைப் பக்கபாதம் இன்றி ஆராய்ந்தறிந்து, எங்கள் சைவத்தைத் தூஷியாமல் அடங்கியிருக்கக்கடவாய்.

குசனம் சனங்களே!

ஆன்மாக்கஞ்கு ஆணவமாகிய மூலமலகாரனாத்தி னாலே கன்மானுசாரமாக உண்டாகும் பிறப்பு, அண்டசம், சுவேதசம் உற்பிச்சசம் சராயுசம் என்னால்வகைப்படும். அவை களின் விரி எண்பத்துஊன்கு நாறுயிரம் யோனிபேதமாம். இவ்வாறுள்ள யோனிகளுள், இதரபோனிகளெல்லாவற்றையும் மோகத்தினாலும் பிராயச்சித்தாதிகளினாலும் நீக்கி, மனுஷிய ஜன்மத்திலே வருதல் மிகுந்த அருமையாம். அவ்வருமை, ஆராயுங்காலத்துச் சமுத்திரத்தைக் கையினாலே நீந்திக்கரையேறுதல்போலாம். இப்படிப்பட்ட மனுஷிய ஜன்மத்தை எடுப்பினும், சாத்திரமணமும் வீசாத மலைகளிலும் வனங்களிலும் குறவர் மறவர் முதலியோர்களாய் பிறவாது சாஸ்திரங்கள் வழங்குந் தேசங்களிலே பிறப்பது மிகுந்தபுண்ணியம். அதினும், சிவப்பிரணீதமாகிய வேதாகமங்கள் வழங்காத மிலேச்ச தேசத்தைவிட்டு, அவை வழங்கும் ஆரியதேசத்திலே பிறப்பது மிகுந்த புண்ணியம். அதினும், வேதாகமவாகிய பரசமயிகள் வயிற்றிலே பிறவாமல், சைவசமயிகள் வயிற்றிலே, பிறப்பது மிகுந்த புண்ணியம். இப்படி மிக அருமையாகப்பெற்ற மனுஷிய ஜன்மத்தினால் வரும் பயன் சற்குருவங்களும் குறைவற அமைந்த சைவாசாரியரை அடைந்து, சிவதைக்கூபெற்று, சைவாகமவிதிவழி யொழுகி, சிவனை வழிபட்டு, பரமபுருஷார்த்தமாகிய நிதியானந்த முத்தியை அடைதலேயாம்.

இந்த அவசியகர்த்தவங்கிய சிவபுண்ணியத்துக்கு இன்றி யமையாக கருவியாகிய இம்மானுடைஜன்மத்தைப் பெற்றும், அப்பெரும்பயனை அடைதற்குச் சிறிதும் முயலாதுவிட்டு,

சிவசாஸ்திரப்பொருள்களைக் குருவருளினுலேயதார்த்தமாக அறியாது விபரீதமாக அறிதலாகிய பிராந்தியினுலும், அச்சிவ சாஸ்திரங்களைச் சிறிதும் அறியாமையாகிய மோகத்தினுலும், பரசமயாபிமானிகளைப் பிரீதிப்படுத்தி, வயிறுவளர்க்க விரும்புதலாகிய லோபத்தினுலும், முன்னே சுவீகரிக்கப் பட்ட குற்சித சமயத்தின் மேற்கொண்ட துராக்கிரகமாகிய மத துரபிமானத்தினுலும், இனைமையிலே புறச்சமயிகளோடு பரிசீலனையிலே வந்த தூர்வாசனையின் அனுவிருத்தி வினாக்களை விடுவதற்கு உதவுவதற்கு உபாயம் தெடுகின்றிர்களே!

இவ்வாறே நாங்கள்கூறிய பரம புருஷார்த்தமாகிய பேரின்பத்தைப் பெறுதற்கு முயல்து, வியர்த்தமாகிய இம்மைச்சிற்றின்பத்தை நுகர்தற்குக் கருவியாகிய செல்லவே பொருளென்று மயங்கி உலைகின்றிர்களே! நீங்கள் பெறக் கருதிய சிற்றின்பத்தினிழிவு இப்படிப்பட்டதென்பதை,

“அடுகரி தொடரவீழ வைஞ்சலை நாகங்காண
விடிகிணற் றறுகின்வேரைப் பற்றிகான் நிடவில்வேரைக்
கடுகவோ ரெவியும்வந்து கறித்திடவதினின்றேனுக
கிடைதுவி தேனக்கின்பம் போலுமிப் பிறவியின்பம்.”

என்று முன்னே கூறிய செய்யீரைக்கொண்டு, சிந்தித்துப் பாருங்கள்! இவ்வகை இழிவடைத்தாகிய சிற்றின்பத்தை அனுபவிக்கும் வழியும், சிவனை வழிபட்டு முத்தியடைதற்குக் கருவியாகிய இத்தேகம் இன்னும் வழிடுவதற்கு ஆரோக்கிய மாய் நிற்கும்பொருட்டு எனக்கொண்டு அனுபவித்தல்வேண்டும். அச்சிற்றின்பத்துக்கு நிமித்தமாகிய செல்வத்தைத் தேடும்வழியும், சமயத்துரோகம் கொலை களாவு பொய்ச்சான்றுகளைத்தல் விசுவாசகாதம்முதலிய பாதகங்களின்றித்தேடல்

வேண்டும். நீங்கள் இங்களை செய்யாது, சற்சமயமாகிய சைவத்தைவிட்டு, சைவதூஷணம் சிவசாத்திர தூஷணம் முதலிய அதிபாதகங்களே செய்யும் பாதிரிகளால் மருட்டப்பட்டு, அவர்களுடைய தூர்ச்சமயமாகிய கிறிஸ்துசமயப் படுகுழியில் வீழ்ந்து, அதன்வழியாகப் பொருளும் புகழும்தேடமுயன்று, அவர்களோடொத்த அதிபாதகிகளாகின்றிர்களே! இம்மையில் எளிதிற் பெறப்படுவனவாகிய மிகச்சிறிய பொருளையும் போலிப் புகழையும் குறித்தும், சைவத்தின்மேலே பாதிரிகளேற்றும் தூஷணத்தினுலே மதிமயங்கியும், எம்மையினும் பெறுதற்கரிய பெருஞ்சிறப்பினதாகிய ஆன்மலாபத்தை இழுந்துவிடாது உய்யும்பொருட்டு, சைவதூஷணபரிகாரம் என்னும் இந்துஸீப் பக்ஷபாதமின்றிச் சித்தசமாதானத் துடனே பலமுறைவாசித்து ஆராய்ந்துபார்த்து, அப்பாதிரிகள் ஏற்றிய தூஷணங்களைல்லாம் பொய்யென்பதைத் தெளிந்து, வேளாண்மை வாணிகம் இராசசேவை முதலிய தொழில்களாலும், அவை கூடாக்கால், யாசனத்தினுலும் சீவித்துக்கொண்டு, அங்குருதம் பூர்வாபரவிரோதம் முதலிய தோஷங்கள் ஒன்றுமின்றி, யதார்த்தமாய் விளங்கும் சைவத் தின்வழிநின்று, சித்தியானந்த முத்தியைப்பெற முயலக்கட்டுரீகள். அதனை இன்னுமொருபிறப்பிலே அடைகுவ மெனின், ஜயையோ! இப்பிறவி தப்பினே லெப்பிறவி வாய்க் குமோ யாதுவருமோ! தெரியாதே! இப்பிறப்பிறரூனே இன்னுஞ் சிலநாட்சென்றபின் அடைகுவமெனின், இப்பிறவி நீங்கும் எல்லை இதுவென்று தெரியாதே! இங்களே,

“உலகத் தீரே யுலகத் தீரே
நாக்கடிப் பாக வாய்ப்பறை யறைந்து
சாற்றக் கேண்மின் சாற்றக் கேண்மின்
மனிதர்க்கு வயது நூற்றல் தில்லை

ஐம்ப திரவி லகலுங் துயிலினால்
 ஓட்டிய விளைமொ லோரைக்கு நீங்கும்
 ஆக்கை யிளைமையி ஸம்முன்று நீங்கும்
 எழுபது போக நீக்கிருப்பன முப்படே
 அவற்றுள்
 இன்புது நாளுஞ் சிலவே யதாஅன்று
 துன்புது நாளுஞ் சிலவேயாதலஸல்
 பெருக்கா ரெத்தது செல்வம் பெருக்காற்
 நிடிகரையொத்த தினமை யிடிகரை
 வாழ்மர மொத்தது வாழ்நாளாதலால்
 ஒன்றே செய்யவும் வேண்டு மொன்றும்
 நன்றே செய்யவும் வேண்டு நன்றும்
 இன்றே செய்யவும் வேண்டு மின்றும்
 இன்னே செய்யவும் வேண்டு மின்றும்
 நாளை நாளை யென்டீ ராகில்
 மவலுடை முறை நாளாவது மறியீர்
 நம்முடை முறை நாளாவது மறியீர்
 எப்போ தாயினுங் கூற்றுவன் வருவான்
 அப்போ தந்தக் கூற்றுவன் றன்னெப்
 போற்றவும் போகான் பொருளொடும் போகான்
 சாற்றவும் போகான் றமரொடும் போகான்
 நல்லா ரென்னு னல்குர வறியான்
 தீயா ரென்னுன் செல்வரென் றுன்னுன்
 தரியா ஞெருகணங் தறுக ஞெளன்.”

எனப்பெரியோர் கூறினார். ஆதலால், இச்சரிரமுள்ள
 பொழுதே, மேற்கூறியவாறே முத்தியடைய முயலக்
 கடவீர்கள்.

சைவதூஷணபரிகாரம் முற்றுப்பெற்றது.
